

ஒரு பேப்பர்

ORU PAPER



Paper - 04 Issue - 88 15 Friday February 2008 ஐரோப்பாவில் ஆகக் கூடிய விலை 1 ரூபாய்

• நீங்கள் வீடு வாங்க, வியாபாரம் வாங்க கடன் தேவையா?
• வியாபார, ஆயுள்க் காப்புறுதிகள் செய்ய வேண்டுமா?
• உங்களுக்கு தேவையான **Tax Advice**, வியாபார ஆலோசனைகள் மற்றும் குவளைத்துவகை **Accountancy Services**களுக்கும் நாட வேண்டிய இடம்...

Forward Consultants

1, Lancelot Road, Wembley HA0 2AJ Tel: 0208 900 9052


சோத்துக்கே வழிய காணம்

காதலர் தினமும், கார்ட்டும், பூவும், கத்தரிக்காயும்...

ஆக்களும்

அவையின்றை மூஞ்சியும்...

வந்திடினம் நீட்டிப் பிடிச்சுக் கொண்டு...



BUYING or SELLING BUSINESS? Finance arranged for any type of business
Business Transfer & Commercial Finance Consultants
Vision CALL t: 02087727991-2 f: 02087727993
890 Garratt Lane, Tooting, London SW17 0NB

ASK TAMIL.COM
No. 1 Online British Tamil Directory
www.AskTamil.com

உங்கள் அனைத்து தகவல் தேவைகளுக்கும்..
No. 1 Online British Tamil Directory
www.AskTamil.com

Hot Fares - Economy

Colombo	From £335	+ Taxes
Dubai	From £205	+ Taxes
Madras	From £300	+ Taxes
Bombay	From £237	+ Taxes
Delhi	From £300	+ Taxes
Hong Kong	From £370	+ Taxes
Cairo	From £241	+ Taxes

Please call us on 020 8866 6006 / 020 8866 6011

United Travel Ltd
426, Rayners Lane, Pinner, Harrow, Middlesex, HA5 5DX

ABBAY TRAINING.NET

வகுப்புகள்
NCPLH Certificate Course
Life in the UK

Off Licence / Restaurant
வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் Personal Licence & Premises Licence எடுத்து தருவோம்

NESS & Co.
Immigration, Conveyancing, Licensing, Family Disputes & Others

Call: S.Thavanessan (NESS)
020 8665 2226 / 020 8640 5050 / 07956 913 164
38 London Road, Tooting SW17 9HP

RAJA & CO SOLICITORS
10 Upper Tooting Road, Tooting Bec London SW17 7PG
Tel: 020 8772 4900 Fax: 020 8682 9425

We provide following Legal Services:

- Conveyancing:-
Buying and Selling Houses Flats & Business
- Criminal Cases
- Civil Litigation
- Family Immigration

We hold Legal Aid Franchise in Immigration & Crime

LONDON ACCIDENT CLAIMS LIMITED
70 Windmill Road, Croydon, CR0 2XP

Had an accident - Not your fault
Driver / Passenger - within last 3 years

3 வருட அகத்துக்குள் எடுத்த தயக்கத்து அனைத்து விதங்களிலும் உதவி...

- Personal Injury Compensation (eg. back, neck & Shoulder pain etc)
- Repair / Total Loss Value of your vehicle
- Loss of Earnings
- Hire Care for Mini Cab Drivers Your Premium will not be affected
- Replacement Car = Credit Hire (terms & Conditions apply)

NO WIN - NO FEE
Tel: 020 8665 7667 Fax: 020 8684 7177
Mob: 07950 953 514 Call Free: 0800 032 6798

Mortgagelink
The National Mortgage Network

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் சொந்தமாக வீடு வாங்கி வாழ விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம்

தற்போது கீழ்க்கண்ட இடங்களில் வீடுகள் கைவசம் உள்ளன.
Mitcham, Thornton Heath, Peckham, South Norwood, Croydon, Eastdown Park, Streatham, Sydenham, Penge, Catford.

Mob: **07930 626 585** | Tel: 020 8946 5566

Your home is at risk if you do not keep up repayments on a mortgage or other loans secure on it.

Why Rent... When You can Buy?
எந்த விதமான **Deposit** இல்லாமல் வீடு வாங்க வேண்டுமா?

VISA TO UK
From India & Sri Lanka
உங்கள் உறவினர்களுடன் ஒன்றாக உகந்த வழி

- Student APPLICATIONS & extensions*
- Business
- Visitor
- Holiday Maker visa
- HSMP

For Free consultation
Call 00 44 7930563090
www.eistudyuk.com
jay@eistudyuk.com

UK Student visas extended From £100*

Faircut 3 Barbers
Tel: 020 8684 1103
379, Mitcham Road, Croydon, CR0 3HP.

Opening Hours
Mon-Thurs 10am-7pm
Fri-Sat 10am-8pm
Sun-days 10am-5pm

தமிழில் பேசி தலைமுடி அவங்கசரிக்க அழையுங்கள் ரவி 07903 726 856

உங்கள் வீட்டில் மின்துழம்பு ருசித்த போதெல்லாம்
நினைவிற்கு வந்த பெயர்

கஜன் திருக்குட்டி

இப்போது மீண்டும் புதிய வளத்துடனும்
புதிய பொலிவுடனும் வந்திருக்கிறோம்.

ரவி சந்திரா

Opening Hours
9 am - 9pm
All 7 Days



உங்கள் தொடர்ந்த
ஆதரவுக்கு நன்றி
கஜன் திருக்குட்டி

RAVE CHANTHIRA

245, Mitcham Lane, Streatham
SW16 6QB
Tel: 020 8696 9393

**Platt & Associates - UK Immigration,
Nationality & Work Permit Consultants**

Platt & Associates Limited is a firm of Immigration,
Nationality and Work Permit consultants based in the City of London.
All our staff, some ex Home Office, have extensive knowledge and experience of
UK Immigration, Nationality and Work Permit Matters.
We cover the following areas of UK Immigration Law:

- Permanent Residency - Indefinite Leave to Remain
- Establishment of Business, Investor Status & Sole Representatives
- Highly Skilled Migrant Programme (HSMP)
- Work Permits
- Working Holiday Makers
- British Citizenship - Naturalisation and Registration
- British Passports - Acquisition and Renewals
- Student applications and extensions
- Marriage, Fiancé and unmarried partner applications
- EEA Association Agreement Status
- European Economic Area (EEA) Family Permits
- Political Asylum applications
- Human Rights matters
- Domestic Worker applications
- Visitor applications and extensions
- United Kingdom Entry Clearance applications from abroad

Call us today for a 'free over the phone assessment' of your case and circumstances on:

Tel: 020 7953 7235

Platt & Associates Suite 304 The Blackfriars Foundry,
156 Blackfriars Rd, London, SE1 8EN

www.plattassociates.co.uk

E-mail: info@plattassociates.co.uk

UAE XCHANGE

Service is our Currency

World's Trusted Money Transferrer

More than 25 Years in Service

Over 3000 dedicated employees around the globe

Extensive network in Asia, Australia, Middle East & Americas

உலகளாவிய பணமாற்று சேவையில் தனித்துவமானவர்கள்



OUR COMMITMENT

Fast ... Safe... Easy.... Economical...

Best Exchange Rate

Service par excellence

For more information visit or call your nearest UAE Exchange Centre

Whitechapel 020 7655 4999 Eastham 020 8503 4234 Southall 020 8867 1100 Wembley 020 8903 7884 Croydon 0208 253 4440 Birmingham 012 1515 5921

www.uaexchange.com

"WEAKNESS GONE.. ENERGY ON.."

இது உயிர் - இன்றைய இவரின் இன்னப்பாது - இனிவரும் இவரின்

கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும் **FOR MEN ONLY**

HERBAL 1-TOP CAPSULE


For Rejuvenation & Virility

ULTIMATE HERBAL APHRODISIAC

AND THE NON-SURGICAL SOLUTION

FOR MALE PROBLEMS &

IMPOTENCE MANAGEMENT £ 30



Useful As An Adjuvant For Fatigue & Stress, To Increase Potency And
Youthful Vigour Of A Man And To Check Ageing & Seminal Debilities

முலிகையில் தயாரிக்கப்பட்ட மாத்திரை ஆண்மை விருத்திக்கான தைலம் இது

To Tone up the under-developed penile muscles & nerves for improved performance

MUSCULA MASSAGE OIL FOR MEN
"RECHARGE YOUR LIFE"

Macula Massage Oil Is Special Massage Oil For Men Extracted
From Rare & Precious And Time Tested Herbs To Improve Blood
Circulation And Strengthen Nerves Of Male Sex Organ.



Trade/Mail Order: **PENTAVOX (U.K.) Ltd.**

P.O. Box 409, 46 Mandeville Road, Northolt, Middx UB5 9AJ,

TEL : 020 8833 4493 (English), 020 8765 9015 (Tamil)

Available at your local chemist nationwide

ஒரு பெயர்



வாசம் தரும் ஊர் வாசம்

ஊரின் வாசம் நல்ல வாசமாக அழகாக ஊரின் சுவை சொட்டச் சொட்ட வருகிறது. ப. வை. ஜெய பாலன் அழகாக மணவாசனை கமழ ஊரின் வாசம் என்ற இக்கட்டுரை மூலம் கொண்டு வருகிறார்.

இத்தொடர் தொடர்ந்து எல்லா ஊரின் வாசங்களையும் விசுவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு ஒரு பெயர் இப்படியான கட்டுரைகளைப் பிரசுரிப்பதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

— கௌரி / லூட்டன்

தொடர்ந்து தாருங்கள்

இலக்கிய ஆர்வமுள்ளவர்களுக்குப் பழங்கள் பருகிய உற்சாகத்தை உங்களுடைய பழங்கள் தருகிறது.

பண்டைய தமிழ் இலக்கியங்களின் தெவிட்டாத சுவைகளை, அள்ள அள்ளக் குறையாத அதன் கவித்துவத்தைத் தொடர்ந்து தாருங்கள். பருக நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

— ரஞ்சன் / பாரிஸ்

சத்தமில்லாமல்...

சமூகப் பத்திரிகை ஒன்றின் வாயிலாக நல்ல பல விடயங்களை எழுதுகிறீர்கள். துரோகிகளை சமூக விரோதிகளை கோடரிக் காம்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறீர்கள். வேகமான வாழ்க்கை முறையுடன் ஒடித் திரிந்து மன உளைச்சலுக்கு உள்ளாபவர்களை இதமாக்க ஊர் நினைவுகளை அனுபவக் குறிப்புகளாய் நகைச்சுவைக் கட்டுரைகளாய் கதைகளாய் தருகிறீர்கள். இளம் சிறார்கள் ஊக்கப்படுத்த அவர்களுக்கெனத் தனியான பக்கங்களை ஒதுக்கி இருக்கிறீர்கள்.

இப்படிப் பல விடயங்களுடன் சத்தமில்லாமல் மற்றொரு சமூகக் கடமையையும் நினைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஆம் உங்களது திருமண சேவையைப் பற்றித் தான் சொல்கிறேன்.

இந்தச் சேவை பல இளம் உள்ளங்களைச் சேர்த்து வைத்திருக்கிறது. அந்த வரிசையில் நண்ட நாட்களாக திருமணம் சரிவராமல் இருந்த எனது மகளுக்கு உங்களது திருமண சேவை நல்ல வரனை அமைத்துத் தந்திருக்கிறது. அதற்கு நன்றி சொல்வதற்காகவே வாழ்நாளில் பத்திரிகை எவற்றிற்குமே இந்தக் கடிதத்தை எழுதினேன்.

— ராஜேஸ்வரி / பிரான்ஸ்

யார் ஐயா இந்த பூந்தான்?

அபியைத் தெரியும். ஆதியைத் தெரியும் அவையினர் வீட்டு ஆட்டுக்குட்டியையும் நல்லாத் தெரியும். ஆனால் யார் பூந்தான் ஜோசப். நான் கிட்டத்தட்ட 40 சி.தி. களை பார்த்துக் கொண்டு வரேன். இது தட்டுப்படுத்தில்லையே?

— ஆறுமுகம் / வெம்பிளி

என்ன சொல்லறியன்?

ஒரு பெயர் அட்டைப் படத்துவ என்ன சொல்ல வாரியன் என்னது சுத்தமாப் புரியலை. அபியையும் ஆதியையும் வைச்ச ஏதோ சொல்ல வாரியன் போல கிடக்கு ஆனால் என்ன என்பது விளங்க இல்லை. அதுசரி யாரது பூந்தான் ஜோசப்? இனிமேல் அட்டைப்படம் போடும் போது புரியுற மாதிரிப் போடுங்கோ என்ன?

— சிவராம் / பின்னர்

குடு பிடிக்குது

கொஞ்சம் தொஞ்சு போயிருந்த அலசுவாரம் திரும்ப குடுபிடிக்கத் தொடங்கியிருக்கு.

எனக்கென்ன பயமெண்டால் மட்டைக்கிளப்பான் திரும்ப ஹொலிடே போய் வந்ததும் பழைய குருடி கதவைத் திறவடி எண்ட மாதிரி திரும்ப அலசுவாரம் தொஞ்சு போயிருமோ எண்டது தான்.

ஆனபடியால் மட்டைக்கிளப்பானை ஹொலிடே போகாமல் பாத்துக் கொள்ள வேண்டியது ஒரு பெயர் காற்றறை பொறுப்பு.

— சிங்கன் / ரொறன்ரோ

உற்சாகம் தரும் க்ளூ

பழங்களு பருக நல்ல தேவாமிர்தமாக இருக்கிறது. வழி அருமையாக பண்டைய இலக்கிய காட்சியை நல்ல விளக்கத்தோட பாடல்களுக்கு பொருளோட தருகிறார். உண்மையான நல்லா இருக்குங்கோ.

ஒரு பெயர் இலக்கியத்துக்கும் சிறு இடம் ஒதுக்கிக் கொடுத்தமை மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொடர்ந்தும் ஒரு பெயர் நமது இலக்கிய சுவையை மெருகட்ட வேணும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

— கானகன் / ஹரோ

அழிந்து விடுமா?

ஒரு மொழியின் இறப்பு காலத்தின் தேவையறிந்து பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. புலத்திலே எங்கள் இரண்டாம் தலைமுறையின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தமிழும் ஏயக் மொழியைப் போல அழிந்து போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படத் தான் செய்கிறது.

— கஸ்தூரி / ஜெர்மனி

நல்ல கதை

இந்த இரவில் ஈரினைவாக நன்றாக இருக்கிறது. நான் இது ரூபகப் பதிவாக்கும் எண்டும் நினைச்சுப் போட்டன். பிறகுதான் பார்த்தான் அது சிறுகதை.

உங்கட எழுத்தைப் பார்க்க எனக்கு கதை மாதிரித் தெரியலை. உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை ஒரு பெயர் பதிஞ்சு இருக்கிறியன் என்று நினைச்சன்.

— சுமதி / மிச்சம்

என்ன நடந்தது

ஒரு பெயர் ருக்கு வாசம் பரப்பிக் கொண்டிருந்த ஊர்வாசம் சில வாரங்களாக வாசமிழந்து போய் விட்டதாய் உணர்கிறேன்.

ஏன் பாவையண்ணாவிற்கு என்ன நடந்தது? பழைய உற்சாகத்துடன் ஊர் வாசத்தை எங்களுக்குத் தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

— சிறி / சவத்தேவால்

எளிந்த இரட்டை முகம்

நெஞ்சு பொறுக்குதில்லையே வித்தகன் நல்ல வருத்தத்தோடையும் அநியாயம் நடக்கிறதைக் கண்டு பொறுக்காமல் பொங்கி எழுந்திருக்கிறார். நான் சொல்ல நினைச்சதை வித்தகன் மணியா சொல்லி இருக்கிறார்.

ஆனால் பாருங்கோ நம்மட ஒரு பெயர் கார்ப் பின்னையன் அந்த நாசாமாய் போன சிறிலங்கன் எயர் லைனுக்கு இன்னும் விளம்பரப் படுத்திக் கொண்டே இருக்கினம்.

இதைப்பற்றி போன முறையும் இரண்டு பேர் பூராயத்தில் கடிதம் போட்டு இருந்தவை. தயவு செய்து இந்த முறையாவது அதை கவனத்தில் எடுக்கவும்.

மற்றொரு விசயம் முந்தியெல்லாம் பேப்பரை எடுத்ததுமே கண்ணைக் கவரும் விதமாக அட்டைப் படம் இருக்கும். அதுக்கு இன்னும் களையேத்திற மாதிரி நல்ல கவிநயமான வசனம் இருக்கும். ஆனால் இப்ப படமும் புரியுதில்லை. அது புரிஞ்சாலும் அதுக்குப் போட்ட வசனம் ஒண்டுமாப் புரியுதில்லை. ஏன் இந்த மாற்றம்?

— விந்தியா / குறோய்டன்

வாசகர் கடிதம்

ஒரு பெயர் காரன்கள், காரியருக்கு வணக்கம்.

பொதுவாகவே புலம்பெயர் நாடுகளில் வாழற எங்கட ஆக்கள், இங்கிலாந்தில் இயந்திர வாழ்க்கைதான் வாழறியன் என்று எப்பவும் சொல்லுவினம். minimum இரண்டு வேலை maximum (கிழமைக்கு) நூறு மணி நேரம் வேலை என்று புள்ளி விபரம் வேற வெச்சிருக்கினம். உண்மைதான். ஆனா இங்க வந்து வரி கட்டிப் பாதத்தான் அவயளுக்கு எங்கட நிலை தெரியும். சரி அத விடுவம். இப்படி நாங்கெல்லாம் long hours அடிக்கேக்க இங்க ஆளாளுக்கு பத்திரிகையைத் தொடங்கிறதால் நாங்கள் எவ்வளவு பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறம் என்று ஒரு கணம் சிந்திக்கிறியே?

கையில் பாயசத்தை தந்துவிட்டு 'உனக்கு சக்கரை வியாதி இருக்கு' என்று சொல்லுறது போல. கையில் பேப்பர் வைச்சுக் கொண்டு படிக்காம எப்படி இருக்கிறது? (rice யா வேற கிடைக்குது) ஒரு நாள் ஒரு பெயர் வேலை செய்யிற இடத்துக்கு கொண்டுபோய் வெச்ச வாசிச்ச boss வர (தமிழ் ஆன்தான்) அவசர அவசரமா லாச்சீக்குள்ள மறச்ச, பிறகு அதையே பழக்கப்படுத்திப் போட்டன்.

ஒரு பெயர் ல வற பல நல்ல அம்சங்கள் விட பேப்பரிலயே ஒரு நல்ல அம்சம் இருக்கு. அது, பல பக்கங்கள் ஆங்கிலத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கறதால் (புரியாத பாசை அலங்காரமாத்தான் தெரியும்) கொஞ்சம் விரைவாக படிச்ச முடிக்கக் கூடியதா இருக்கு. அதுவரைக்கும் சந்தோஷம்.

உண்மையில் ரொம்ப நாளா ஒரு பேப்பர் படிக்கிறனான். ஆக்கங்களும், விமர்சனங்களும் எழுத ஆசைதான். ஆனா ஒழுங்கா வற பேப்பர் படிச்சுக் கொண்டு இருப்பம் என்று இருந்திட்டன். இப்ப மட்டும் என்ன ஞானம் பிறந்திட்டதாம் என்று நினைப்பியன். உண்மைதான் அடக்கி வெக்கலாம்.

அரசியல், ஆன்மீகம், teens பேப்பர், அறிவியல், வாழ்க்கைத்துணை, கவிதை, சினிமா, விளம்பரம், kids paper அறுவைப்பக்கம் இன்னும் ஏதேதோ என்று அசத்தறியன். மேல நாள் எழுதின எல்லாம் ஏற்கனவே கண்பேர் எழுதின 'அரச்சமாவ அரைப்பமா' ரகம்தான். இருந்தாலும் என்னால் எழுதாம விட முடியலை. ஆசிரியர் 'சேயோன்' அவர்கள் எழுதும் 'சற்று மாறுதலுக்காக' - ஒவ்வொரு பேப்பரிலும் வரும் ஒவ்வொரு திருக்குறளாகத்தான் நினைச்சு படிக்கிறனான். இது ஆர் எப்படி நினைக்கினமோ தேரியாது. ஆனா என்னப் பொறுத்தவரை அதுதான் உண்மை.

'அறுவைப்பக்கம்' வெறும் அறுவை மட்டும் இல்லை. அறிவுரை, நடைமுறை, நகைச்சுவை எல்லாம் அதுக்க அடக்கம். ஒரு முறை நாள் அறுவைப்பக்கத்த படிக்கேக்க பெரிசா சிரிச்சுப் போட்டன். ஒரு வெள்ளைக்கார கிழவி என்ன Are you all right 'என்று கேட்டுப் போட்டுது. நான் சிரிப்ப குறச்ச யா (yaa) சொல்லி சமாளிச்சுப் போட்டன்.

ஒவ்வொண்டா விமர்சிக்க தேவையில்லை. இருந்தாலும் ஒரு பெயர் நன்றாக வெளிவருகின்ற போதும், பொதுவான நிகழ்வுகளையிட்டு, சிறப்பிதழாக வெளிவாறது இரட்டிப்பு சந்தேஷம்தான். அந்த வகையில் அண்மையில் தைப்பொங்கல் சிறப்பு மலர் வெளிவந்தது சரி அடுத்தது வருஷப் பிறப்புக்குத் தான் சிறப்பா வரும் என்று பார்த்தா. அடுத்தது காதலர் தின சிறப்பிதழாக வரும் என்று போட்டிட்டியன். காதலர் தினம் பொது நிகழ்வாகிப் போச்சது. அப்ப காதலிக்காதவக்கு அந்த நாள் என்ன நாள்? காதல் தோல்வி அடஞ்சவக்கு ஏதாவது நாள் இருக்கோ?

இப்படி எல்லாம் எழுதிறன் எண்டிட்டு என்னை காதலுக்கு எதிரி எண்டோ, காதல் தோல்வி அடஞ்சவன் எண்டோ நினைக்க வேண்டாம். நானும் காதலிச்சனான் தான். அந்தப் பொண்ணைர் அண்ணாவுக்கும் தம்பிக்கும் விருப்பம் (பொதுவா மச்சான்காரன்கள்தானே வில்லன்கள்.....?) மற்ற படி இரு விட்டாருக்கும் விருப்பமில்லாம போக, நாங்கள் 'காதலுக்கு மரியாதை' குடுத்து பிரிஞ்சிட்டம். இருந்தாலும் முதல் காதல் எண்டதால் அந்த நினைவுகள் என் நெஞ்சாங்கூட்டில் நிண்டு நெத்திப் பொட்டில் தீய வெக்குது.

காதல், வாழ்க்கையிலை ஒரு முக்கிய அம்சம்தான். அந்த வகைல இப்ப காதலிச்சுக் கொண்டு இருக்கிறாக்களுக்கு என்ற வாழ்த்துக்கள். காதலிக்கப் போறவக்கு என்னட்ட ஒரு அறிவுரை இருக்குது. அதை இன்னொரு வாசகர் கடிதத்தின் மூலமா சொல்லுறன்

- க.சஜீவன்

Holiday Air
A Travel Experience to Remember

PLACE YOUR BUSINESS WITH CONFIDENCE...

A ROCK SOLID TRAVEL AGENT
PART OF THE MIKE COOKE GROUP

Don't book your next Air Ticket, until you speak to us!

Colombo Return from...

 ROYAL JORDANIAN £220 + taxes	 KUWAIT AIRWAYS £305 + taxes	 SriLankan £465 + taxes <small>(Free Trip to S. India/Far East)</small>
---	--	--

A Free Money Transfer
to Sri Lanka and Worldwide from Fastcash on every air ticket booked with Holiday Air!

020 8882 2626
www.holidayair.com
125-127 Bramley Road, Oakwood, London, N14 4UT

*Terms and Conditions Apply

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, FEBRUARY 15, 2008, ISSUE 88

தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு

அண்மையில் தமிழ்நாட்டில் சில ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் காரணங்காட்டி, கைது செய்யப்பட்டவர்களுக்கு புலி முலாம் பூசி, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டை தளமாக பாவிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்ற பிரசாரத்தை இவ்விடயத்தில் அக்கறை கொண்ட சில வட்டாரங்கள் மேற்கொள்கின்றன. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி திரு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு சட்டசபையை கலைத்து விட தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் எத்தனிக்கின்றனர். மீளவும் விடுதலைப் புலிகள் விவகாரத்தை அவர்கள் தங்களது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதில் வேதனைக்குரிய விடயம் என்னவெனில், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் அபத்தமான குற்றச் சாட்டுக்களை மறுதலிப்பதற்காக திரு. கருணாநிதி அவர்கள் கைக்கொள்ளுகின்ற அணுகுமுறை அவரது உறுதித் தன்மையை வெளிக்காட்டவில்லை. மாறாக எதிர்த்தரப்பினது உத்திகளை நியாயப்படுத்தி நிற்கிறது. அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மீதான கரிசனை தொடர்பானது அல்ல என்பதும், அவர்களது அரசியல் அபிலாசைகள் தொடர்பானது என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்ற போதிலும், தமிழ்நாட்டு மக்களின் உள்ளணர்வை அறிந்து கொள்ள முடியாமலிருக்கிறது.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல், அதன் தலைவர்கள் சிக்கிச்செக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளமை போன்ற புரளிகளுக்கு தமிழ்நாட்டின் முன்னணி ஊடகங்கள் சில கொடுக்கும் முக்கியத்துவம் அத்தகைய ஊடுருவல் முயற்சி நடக்கலாம் என்ற எச்சரிக்கையுடனான, முன்னேற்பாடு நடவடிக்கையாக இருக்கலாம். அதே போல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்ற தோற்றப்பாட்டை தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் காட்டுவதற்கான இந்திய அரசு இயந்திரத்தின் முயற்சியாகவும் இருக்கலாம்.

தமிழ்நாட்டு அரசியலில் விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்துவதில் மாநில அரசியற் கட்சிகள் தனித்து இயங்குகின்றன எனக் கூற முடியாது. இந்திய மத்திய அரசு, சிறிலங்கா அரசு போன்றவற்றின் ஆதரவுடாகவே இந்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் யாரை ஆதரிப்பது, அல்லது எதிர்ப்பது என்பதில் தமிழ்நாட்டு மக்களுக்கு, கொள்கையளவில் அல்லது தனிப்பட்ட முறையில் அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஆனால் இவற்றைக் கடந்து, இன அழிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்ளப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு தார்மிக ஆதரவு வழங்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமையாக உள்ளது.

பரந்தபட்ட தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையே ஈழத்தமிழர்களும் நன்றியுடன் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

ஒரு பேப்பர்

வணக்கம்!

நேற்று காதலர் தினம், ஒரு பேப்பர் தயாரிப்பு பிசியில் அதை மறந்தே போனோம் வழமையாக வரும் தபாற்காரரும் கடந்த இரண்டு நாட்களாய் எங்கள் அலுவலகப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. கூரியரிலும் எதுவும் வரவில்லை என்ற எங்கட வயிற்றெரிச்சலைக் கொட்டாமல் மேலே தொடர்கிறோம்.

பிரான்சில் ஒரு பேப்பர் விநியோகம் ஓரளவு சீராகி விட்டது. ஜேர்மனியில்தான் இன்னமும் சரிவரவில்லை, தொடர்ந்து முயற்சிக்கிறோம். மற்றைய ஐரோப்பிய நாடுகளில் ஒரு பேப்பர் ரை விநியோகிக்க அல்லது சந்தாதாரராக சேர்ந்து கொள்ள நீங்கள் விரும்பினால் எங்களது லண்டன் பணிமனையில் பாலாண்ணையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு பேப்பர் ரின் 4வது ஆண்டு நிறைவினைப்பொடி 100வது பேப்பர் வெளியிட்டின் போது விழா ஒன்றை நடாத்தலாம் என்று இருக்கிறோம். அந்த விழா எப்படியிருக்கும் என்று இப்பச் சொல்லே லாது. ஏன்என்னென்னால் எங்களுக்கு ஒரு ஐடியா வும் வருதில்லை. விழா எப்படியிருக்கோணும் என்று நீங்களே சொல்லுங்கோ.

சினிமாக்காரரை கூப்பிட்டு சீடியலை மியூசிக்கை போட்டு பாட வையுங்கோ.. அல்லது சின்னத்திரை நடிகையை கூப்பிட்டு வாயசைக்க வையுங்கோ என்று மட்டும் சொல்லியிடாதேங்கோ. அது அதுகளுக்கு வேறயாக்கள் இருக்கினாம். நாங்கள் வித்தியாசமாய் செய்யோணும். எங்கட சேயோன் சொல்லிற மாதிரி விழாவை பறையடிச்சு தொடங்கோணும் என்னால் அதை கொன்சிடர் பண்ணுவம்.

திரும்பவும் சொல்லிறம், ஒரு பேப்பர் ருக்கு ஆக்கங்களை அனுப்புவர்கள் அந்த ஆக்கங்களை மற்றைய ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளீர்களாக என்பதை மறவாமல் குறிப்பிடுங்கள்.

எமது சமூகத்தில் குளறுபடிகள்.. சுத்துமாத்து செய்யவர்கள் பற்றிய செய்திகள் பல எங்களை வந்தடைகின்றன. அவற்றை வெளியிட்டு இப்பிடியான சுத்துமாத்துக்காரரை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலம் இவர்களிடம் மக்கள் ஏமாறுவதை தவிர்க்க முடியும் என்றும் சிலர் எங்களை கேட்டு வருகிறார்கள். இப்பிடியான முறைப்பாடுகளை சிலர் எங்களுக்கு அனுப்பி வைச்சும் உள்ளனர். சம்பந்தப்பட்ட தரப்பினரை தொடர்பு கொண்டு இக்குற்றச் சாட்டுக்களின் உண்மைத் தன்மையை தெரிந்துகொண்டு அவற்றை பிரசரிப்போம்.

ஒரு பேப்பர் அச்சுப் பகுதியில் விசைப் பலகைகளை இயக்கும் விரல்கள் பற்றி முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தோம். ஜேர்மனி நாட்டில் வாழும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த நமது இளையவர்களே இந்த விரல்களுக்கு உரியவர்கள். ஜேர்மனியில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளிலேயே தமிழைக் கற்ற இவர்கள் மற்றைய துறைகளிலும் முன்னிற்கிறார்கள். சமயம் வரும்போது இவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்.

மீண்டும் சந்திப்போம்.

ஒரு பேப்பர் காரண்கள்+காரிகள்

EDITORIAL

Hoodwinking Democratic Imperatives

Last week the Democratic Socialist Republic of Sri Lanka celebrated its sixtieth independence day. The ruling elite led by the four Rajapakse brothers kicked off this celebration by displaying military hardware along Colombo's sea front promenade and explaining its war effort to the Sinhalese people through exhibitions of military hardware in the South.

During this show of military might the city of Colombo was closed off to civilian traffic and the majority of Colombo residents stayed indoors. Even mobile telephone text message service (SMS) was suspended by the regime due to "security reasons".

The President of Sri Lanka Mr Rajapakse made a militaristic speech. He described "those who kill the Sinhala people by the thousands" as terrorists and said that the "challenge bestowed upon us by history is the defeat of terrorism".

He warned against the behaviour of "lamenting and sighing, heaping blame on politicians, while looking at and envying the progress made by other countries" as treacherous and a betrayal of the Sri Lankan motherland.

He claimed that the international community approved Sri Lanka's human rights record and good governance thus he has "been

able to obtain and use aid that is beneficial to the development of the country" while inspecting an impressive military parade, which featured Chinese made multi-barrel rocket launchers, armoured personnel carriers and artillery pieces, Israeli-built gun boats and Russian MiG-27 fighter planes.

During this celebration Sri Lankan President claimed Sri Lanka as an "example to the world" and a liberal democracy. He magnanimously proposed a political solution to Sri Lanka's "terrorist problem" i.e. provincial level devolved "administration closer to the people within the framework of our Constitution".

Is Sri Lanka really a liberal democracy?

Can a solution based within the current framework of the Sri Lankan constitution satisfy the Tamils' legitimate desire to be able to control their own lives, to rule their own destinies and to govern themselves in their own homeland, in the areas they've traditionally inhabited?

A liberal constitution that protects minority rights, basic civil liberties (speech, religion, assembly and property), and which fosters other liberal ideals (press freedom, independent judiciary etc), is a prerequisite for a democratic state to

progress towards achieving the ideal goals of democracy - rule of law, social justice, equality, and ethno-political neutrality.

From the time of independence in 1948 Sri Lanka has been drifting towards a highly centralised state, discriminatory application of law by blatantly politicised judiciary, and institutionalisation of discriminatory language and religious policies detrimental to minorities.

The Sinhala Only act passed as law in 1956 was a watershed event marking State legislature's first foray into legislative illiberalism to encroach on the rights of non-Sinhala speaking citizens of Sri Lanka.

Article 29 (2) of independent Sri Lanka's Soulbury constitution barred the Ceylon Parliament from enacting discriminatory legislation against a particular ethnic or religious group. Colombo repealed the protection in the 1972 Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka and included articles entrenching foremost place and state patronage for Buddhism.

This act exposed the vulnerability of Sri Lanka's rulers to succumb to electoral ethno-political pressures and signalled Sinhala polity turning towards constitutional illiberalism as a means to assist ethnic outbidding.

Contrast this to the first amendment

of US constitution, considered as one of the most liberal: "Congress shall make no law respecting an establishment of religion, or prohibiting the free exercise thereof; or abridging the freedom of speech, or of the press; or the right of the people peaceably to assemble, and to petition the government for a redress of grievances."

Introduction of powerful executive presidency in the 1978 constitution shifted concentration of power to one branch of government. Execution of Presidential powers since 1978, including sacking of elected parliament by Ms Kumaratunge, validated James Madison and Alexis de Torqueville who feared that without adequate constitutional safeguards and "checks and balances" among multiple branches of government, "majority will incline towards tyranny."

The State, unwilling to explore devolution of power to satisfy Tamil demands in the 50's, turned to its ceremonial armed forces to suppress the increasing political-resistance of Tamil people in the 60's. When the struggle turned into armed resistance in late 70's by the Tamil Tigers who challenged the sovereignty of Sri Lanka in land and sea using its substantial military assets, Colombo turned to illiberal instruments to sanction repressive measures against sections of its Tamil citizenry.

Liberal democratic principles were compromised by the enactment of draconian Prevention of Terrorism Act (PTA) which created a climate of impunity to mono-ethnic-majority-dominated security forces on human rights violations. Chemmani mass graves investigations, Bindunuwewa acquittals, and reluctance of Colombo to investigate the Jan 2006 execution-style killing of five Tamil students in Trincomalee, have raised critical questions on the deteriorating illiberal democracy and State's ability to protect the vulnerable citizenry from the excesses of security forces.

In 2005, the Supreme Court acceding to Sinhala nationalist sentiments, derailed an international sanctioned tsunami-aid deal P-TOMS that had the potential to bring warring communities together. In a more recent example, emulating the behaviour akin to a rogue state, Sri Lanka's Supreme Court ruled as unconstitutional UN Rights body's verdict on a human rights case, violating the Vienna Convention on Law of Treaties.

Thus the political capital from "democracy" and the post-9/11 anti-terrorism climate continue to provide a convenient cover allowing the Sri Lankan state to hoodwink the international community. And Mr Rajapakse claims that modern Sri Lanka as an "example to the world" without any irony.

ஒரு பேப்பர்

ORU PAPER

எண்ணும் எண்ணங்கள்
யாவினும் வெற்றி!

- ஆசிரியர் குழு:
லண்டன்
சேயோன் - அ.இரவி
மணி - அகிலன்
கனடா
தயா - பொன்.விவேகானந்தன்
பாரிஸ்
சிறி
ஜேர்மனி
சபேசன் - சாந்தி
சுவில்
ரேமன் - சந்துரு
பொறுப்பாசிரியர்
- கோபி -
மக்கள் தொடர்பு
பாலா
விளம்பரம்
கெளரி - சிந்து
அச்சு
குமார் (ஜேர்மனி)
வடிவமைப்பு
jasmine studio
முகப்பு வடிவமைப்பு
seven zero graphics
விளம்பர வடிவமைப்பு
ரஜீவன் - கிரி
தமிழ் எழுத்துரு உதவி
சுரதா யாழ்வாணன்
நிதி - நிர்வாகம்
முருகானந்தன்
வழங்கல்
உதயகுமார்-ராஜா-கரன்
உங்கள் தொடர்புக்கு:
தொலைபேசி (Tel)

லண்டன் 020 8640 4604
020 8286 9327
பாரிஸ் 01 7289 8165
சுவில் 043 500 0277

தொலைநகல் (Fax)
020 8640 6972

ஆக்கங்கள் மற்றும்
அஞ்சல்வழித்தொடர்புக்கு:

பணிமனை முகவரி
Oru Paper
45'B' Crusoe Road
Mitcham CR4 3LJ
Surrey

மின்னஞ்சல்:
info@orupaper.com
இணையம்:
www.orupaper.com

'Oru Paper' is a bi-lingual paper published from London by Jasmine Studio Ltd. on the 1st and 3rd Fridays of each month. The views expressed are those of the contributors and do not reflect the views of editors or its publishers. All information including advertisements are presented in good faith. However the general public is informed that the publisher accepts no responsibility for any loss or damage whatsoever caused by errors or omissions.

காலத்தை வென்றவன் காவியம் ஆனவன்

போர்க்களம் புண்ணாகியிருக்கும் இவ்வேளையில்தான் நாம் யாது செய்யலாம் என்ற ஒரு பத்தி சென்ற சூரியத்தில் எழுதினேன். ஏன் என்ற கேள்வி கேட்காமல் ஏதாண்டு என்ற விசாரணை இல்லாமல் தலைவர் செய்வன யாவும் சரி என நம்புவோம். அவர் வழி தொடர்வோம் எனத் தொடர்ந்தது அது.

இது பகுத்தறிவின் பாற்பட்டதல்ல இதுவும் ஒருவகை மூட நம்பிக்கை. விசாரணையிலிருந்து தொடங்காமல், நம்பிக்கையிலிருந்து தொடங்குவதே அபத்தம் என்கிற மாதிரியான கருத்து சிலபேரிடம் இருக்கலாம்.

அது சரிதான். விசாரணையிலிருந்துதான் தொடங்க வேண்டும். நம்பிக்கையிலிருந்து அல்ல. ஓம், நான் விசாரணையிலிருந்துதான் தொடங்கினேன். மிக நீண்ட கால விசாரணை.

மிக நீண்ட வழியில் பயணம் செய்தவன் நான். தேசத்தோடு, போரோடு, விடுதலை வேட்கையோடு சக பயணியாகச் சென்றவன். சுமார் கால் நூற்றாண்டு காலமாக எம் காலத்தின் தலைவனை விசாரணையிலிருந்து விளங்க முயன்றவன். அவ்வாறு முயன்று வென்றபின், நம் தலைவன் பற்றிய சித்திரத்தை என்னுள் தீட்டினேன். அது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒருவனாய், ஒப்பற்ற தலைவனாய், என்னுள் படிந்தது. மேலும் சில சம்பவங்களைச் சொல்கிறேன்

வதந்திகளாய்வந்தவை அல்ல இவை. வலியவர் களால் வளமாய் வந்த உண்மைகள். வதந்தியாய் வந்தவையும் பல உண்டு. அவை அத்தனையும் உண்மையாக இருந்தாலும், அவற்றை இதில் நான் பதியவில்லை. ஆதாரம் உள்ளவையே இதில் அடக்கம் அவற்றை எண்ணி நான் இறும்புதெய்துகிறேன்.

இறுதியாக வந்த எரிமலை (ஜனவரி 2008) இதழில் 'சாரதி' என்ற தலைப்பில் ஒரு சம்பவம் சாரங்கள் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. கிளி நொச்சியிலிருந்து மல்லாவி போகும் பேருந்து ஒட்டும் ஒட்டுணரப் பற்றிய தகவல்கள் அவை. அப் பேருந்து ஒட்டுனர் ஓர் அபாரமான மனிதாபிமானவாதி. அதே சமயம் அப்பாவியாக இல்லாமல் துணிச்சலாக ஆளுமையுடன் காரியமாற்றுவார்.

பயணியான சாரங்கள் 'இப்படித் திறமையான பண்புள்ள ஒட்டுனர்களைக் கௌரவிக்காமல் சமூகத்தில் பெரிய மனிதர் எனப்படுவோர் கௌரவிக்கப்படுகின்றனர்'

சினம் காக்க

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், உயர் பதவி வகிப்போர் தமது சினத்தைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் அவர்களது கோபம் அவர்களில் தங்கி இருப்போருக்கு, அல்லது அவர்களின் கீழ் ஊழியம் செய்வோருக்கு மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணலாம். ஆனால் தமது கோபத்தினால் எவருக்குமே தீங்கு விளைவிக்க முடியாத ஏழைகள், எளியோர் பிறர் மீது கோபப் பட்டாலென்ன, விட்டாலென்ன அது எவரையும் தாக்கப் போவதில்லை. (குறள் 301)

ஒருவன் தன்னிலும் பார்க்க மேல்நிலையில் இருக்கும் ஒருவர் மீது சினம் கொள்ளுமிடத்து அது சில நேரங்களில் இருவருக்குமிடையில் மன வெறுப்பை உண்டாக்கலாம். ஆனால் பாரதாரமான விளைவுகளை உண்டாக்கப் போவதில்லை. ஆனால் மேல் பதவியிலிருப்பவர் தனக்குக் கீழ் பணிபுரிபவரிடத்து சினம் கொள்ளும்போது, அது அவரை மிகுந்த சங்கடத்தில் தள்ளி விடுகிறது. ஏனெனில் தனது உணர்ச்சியை வெளிக் கொணரமுடியாதவராக இருக்கிறார். அத்துடன் அவரது உணர்ச்சியை வெளிக்காட்டுமிடத்து மிகுந்த பாரதாரமான விளைவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே சினத்தை பிறரிடம் காட்ட முடியாத இடத்தும் சினம் தீதானதே. ஆனால் தமது சினத்தை வெளிக்காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் - மிகவும் பாரதாரமான விளைவுகளை உண்டாக்கி விடுகின்றது. (குறள் 302)

சினத்தினால் தீய விளைவுகள்தான் உண்டாகின்றது அதனால் சினத்தை எவ்விடத்தும் தவிர்ப்பது நலம். ஏனெனில் அது கோபப்படுகின்ற வனுடைய மனநிலையை மாற்றுகின்றது. செய்வது என்ன என்ற உணர்வு இல்லாது போய் விடுகிறது. கோபப்படுகின்றவருடைய உடல்

என்று கவலைப்பட்டார். ஒருமுறை ஒரு தேவை காரணமாக ஒட்டுனர் விட்டுக்கு சாரங்கள் போகிறார். கிடுகால் வேயப்பட்டு மண்குந்து வைக்கப்பட்ட சிறிய வீடு, குனிந்து வீட்டினுள்ளே போகிறார் சாரங்கள். வீட்டின் உட்கவரில் இந்த ஒட்டுணரை எழுது தேசியத் தலைவர் நேரடியாச் சந்தித்துப் பாராட்டி கௌரவித்துப் பரிசளிக்கும் புகைப்படம் பெரிதாகி சட்டமிடப்பட்டுத் தொங்குகிறது. 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த

சற்று மறுதலிக்காக

எழுதுவது: சேயோன்

ஒட்டுணருக்காக வழங்கப்பட்ட கௌரவம் அது. ஒரு கிராமத்தின் ஓரத்தில் வாழும் ஏழைத் திறமைசாலியை எழுது தலைவர் கௌரவிக்கிறார் என்றால்...?

தலைவரின் அகவை 50இற்கான விடுதலை பேரொளி என்ற சிறப்பு நூல், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டுஅம்மாள் விடுதலையின் வழிகாட்டி என்று தலைவரைப் பற்றி எழுதுகையில் ஒரு சம்பவம் சொல்கிறார். தமிழினத் தலைவராக தமிழர்களால் அறிப்பப்பட்டு பின்னர் தமிழினத் துரோகியாக மாறிய ஒருத்தரை அழித்தமை பற்றிக் கூறுகையில் அவ்வாறு அழிக்கப்பட்ட முறைமையை தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதையும், அதனால் வேதனைப்பட்டிருந்தார் என்பதையும் பொட்டு அம்மாள் குறிப்பிட்டிருந்தார். அதாவது பேச்சுவார்த்தை என்று சொல்லிப்போய் கொலை செய்ததென்பது தலைவருக்கு ஏற்படையதாக இருக்கவில்லை, அதாவது சுத்தமான வீரம், நெறிமுறை தவறாத அணுகுமுறை என தலைவரின் செயற்றின் ஒப்பிடற்கரியது.

இன்னொரு தகவலையும் ஜனவரி எரிமலை தருகிறது. கொப்பேகடுவ உட்பட 11 சிங்களத் தளபதிகள் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்படுகின்றனர். இவர்களுக்காக அராபியில் நினைவுத் தூபி கட்டியுள்ளது சிற்பலங்கா இராணுவம். 2006 இறுதியில் விடுதலைப் புலிகள் மண்டைத் தூபி அராபிப் பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டபோது அவர்களது நினைவுத் தூபி தாக்கப்படக்கூடாது என்பதில் தலைவர் தெளிவாக இருந்தார். சிலவேளை தாக்கப்படலாம் என்றெண்ணி அதைப் பாதுகாக்க நான்கு போராணிகளை காவலுக்கு விட்டிருந்தார். அந்தளவு போர் வீரர்கள் மதிக்கப்பட வேண்டும்

நலத்திற்கும் குந்தகம் ஏற்படுகிறது. சினத்தை எதிர் கொள்பவருடைய உடலிலும், உள்ளத்திலும் தீங்கு ஏற்படுகிறது. ஆதலால் சினத்தை எவ்விடத்தும் எவ்வேளையிலும் தவிர்ப்பது நலம். (குறள் 303)

வள்ளுவர் காட்டுவது

எழுதுவது: இராம. கே. நாதன்

ஒருவனுடைய வாழ்க்கையில் அவனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம், மகிழ்ச்சியும் சிரிப்பும் ஆகும். இந்த இரு வரப்பிரசாதங்களையும் சினம் என்னும் தீ ஒருவன் வாழ்க்கையில் இருந்து எரித்து விடும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே, வாழ்க்கைக்கு மகிழ்ச்சியும் சிரிப்பும் அவசியம் என்பதை உணர்ந்தே திருவள்ளுவரும் சினத்தை சிரிப்பினதும் உவகையினதும் பகை என்று கூறுகிறார். (குறள் 304)

ஒருவன் தன்னை தீங்குகளிலிருந்து காக்க வேண்டுமாகில் முதலாவதாக தன் உள்ளத்தில் அடங்காத கோபம் உண்டாவதைத் தவிர்த்தல் வேண்டும். அப்படி அவன் தனது சினத்தைத் தவிர்ப்பதை கைவிடுவானேயாகில் அதுவே அவனைச் சிறிது சிறிதாகக் கொன்றுவிடும். இது இன்றைய மருத்துவ சாத்திரங்களில் உள்ள உண்மையை எடுத்துக் கூறுகின்றது. அடங்காத கோபத்தைக் காட்டும் ஒருவரின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இரத்த அழுத்தம், வயிற்றில் அமிலமாற்று அதனால் வயிற்றுப்புண் ஆகியவை ஏற்பட்டு உடல் நலம் குன்றுகின்றான் என்பது உடற்கூற்று நிபுணர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். இதையே சினம் சிறிது சிறிதாக ஒருவனைக் கொல்லும் என்று வள்ளுவர் கூறுபுள்ளார். (குறள் 305)

என்பதில் தலைவர் உறுதியாக இருந்தார்.

ஜானகபுர சிங்கள இராணுவ முகாம் தாக்குதலில் சுமார் ஒரு நூறு பெண் போராணிகள் கொல்லப்பட்டபோது சிங்கள இராணுவம் என்ன செய்தது? பெண் போராணிகளின் மேல் உடுப்புகளை நீக்கி அரை அம்மணமாக்கி இருந்தது. இது எந்த ஒரு மனிதருக்கும் கடுங்கோபத்தை உண்டு பண்ணும். ஆனால் தலைவர் கோபத்தை தீர்ப்பதற்கு வேறொரு நடவடிக்கையைத்தான் மேற்கொள்வார். பழிக்குப்பழி என்று பெயரில் இப்படி ஒரு பாதகம் செய்ய மாட்டார்.

சிங்கள அரசுக்கு எதிராக எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் தமிழீழப் பகுதிகளில் நடைபெறுவதுண்டு. கொடும்பாவிகள் கட்டி கொழுத்தப்படுவதும் உண்டு. ஆனால் அவ்வகைப் போராட்டங்களில் சிங்கள தேசத்தின் தேசியக்கொடியை ஒருபோதும் எரித்ததில்லை. எந்தவித ஒடுக்கு முறையையும் மேற்கொள்ளாத நோர்வே நாட்டின் தேசியக் கொடியை புத்திக்குகள் கொழும்பு நகரில் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். ஆனால் மகாகொடுமை செய்த சிங்கள அரசின் தேசியக் கொடியை தமிழீழத்தில் கொழுத்தவில்லை. அந்தளவுக்கு நமது தேசியத்தலைவர் நெறிமுறையான, கண்ணியம் மிகுந்த போரையும் அரசியலையும் நடாத்துகின்றார்.

மற்றொன்று யாவரும் அறிந்தது கரும்புலிகள் நடாத்திய அனுராதபுரத்தாக்குதல். அந்தத் தாக்குதலுக்காக தலைவர் போராணிகளுக்கு ஒன்றை உறுதியாகச் சொன்னார். அது என்ன வென்றால், அந்த முகாமில் விமானப்படை அதிகாரிகளின் மனைவி பிள்ளைகள் இருந்தால், அவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அவர்களின் உயிருக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாமல் பாதுகாத்துவிட்டு தாக்குதலைத் தொடங்கும்படி தலைவர் கட்டளையிட்டார். எந்தளவு தலைவர் நுணுக்கமாக ஒவ்வொன்றையும் கவனித்து, கண்ணியமாக, நெறிமுறை தவறாது போர் நிகழ வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் சிங்களம் என்ன செய்தது? 21 கரும்புலிகளையும் அம்மணமாக்கி அவங்கோலப்படுத்தியது. அந்த 'மோடு'கள் அப்படித் தான் செய்யும் என்று தலைவருக்குத் தெரியும், தமிழர்களுக்கும் தெரியும்.

இப்படித் தலைவர் இருக்கையில், சிங்களக் கிராமங்களில் குண்டு வெடிப்பதன் காரணம் என்னவென்பது என்னால் புரிந்து கொள்ள முடியும். எல்லாத் தமிழர்களும் புரிந்து கொள்வார்.

சினம் என்பது கோபம் கொள்பவனை மட்டும் அன்றி அவனைச் சூழ்ந்நிருப்போரையும் துன்பத்தில் ஆழ்த்தும் ஒன்றாகும். ஒருவனுடைய மனைவி பிள்ளைகள், சுற்றத்தவர் உறவினர் என எல்லோருடைய வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவன் தனிமனிதனாக வாழ்ந்து விட முடியாது. அவனைச் சுற்றியுள்ளோர்கள் அவனின் சக துக்கங்களில் பங்குகொள்கிறார்கள். அவனுக்கு ஊன்று கோலாக இருக்கிறார்கள். வாழ்க்கைக் கடலில் ஒரு படகாக அவனை சுமந்து செல்கிறார்கள். ஆனால் அவனது அடங்காத கோபம் அவனையும் கொன்று படகு போன்று இருக்கின்ற அவனது சுற்றத்தாரையும் எரித்து விடும். (குறள் 306)

சினம் கொள்பவன் நிலத்தில் தன் கையால் அடித்து தனக்கே கேடு விளைவிப்பவன் போன்றவன். ஒருவன் தனது வெறுங் கையினால் நிலத்தில் அறையும் போது அது நிலத்திற்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் அறைபவனது கைதான் புண்படுகிறது. அதே போன்றது தான் சினம் கொள்பவன் நிலையுமாகும். (குறள் 307)

ஒருவன் தீயினால் சுடுவதுபோன்ற தீங்கு செய்தாலும் அவனிடம் சினம் கொள்ளாது காத்தால் அது கடலினும் பெரிய நன்மையைக் கொண்டு வரும். (குறள் 308)

ஒருவன் கோபத்திற்குத் தனது மனதில் இடம் கொடாது வாழ்வானேயானால் அவன் மனது நல்ல காரியங்களைச் செய்வதற்குத் ஒருவனைத் தூண்டும் அவனது எண்ணங்கள் சுயநலமற்றதாக இருக்கும். பிறருக்கு நன்மை செய்யத் தூண்டும். (குறள் 309)

சினத்திற்கு அடிமையாவோர் செத்தவர் களுக்குச் சமம். சினத்தைத் துறந்தோர் இல்லற வாழ்வைத் துறந்த ஞானிகளுக்குச் சமமாவார். என்கிறார் திருவள்ளுவர். (குறள் 310)

உதவாது இனி ஒரு தாமதம்



கொஞ்சம் மனம் குழம்பிப் போயிருந்தேன். சிறீலங்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாபஸ் வாங்கியபோது, உலகத்தின் ஆதரவு இல்லா நிலையில் எமது போராளிகள் மீது வேண்டுமென்றே பயங்கரவாதப் பட்டங் கட்டப்பட்டு ஈழத்தமிழினம் அனாதரவாக விடப்பட்ட நிலையில், மிகவும் பாதகமான, சர்வதேச அரசியல் ராஜதந்திர ஆதரவுகள் எதுவும் பெரிதாக இல்லா நிலையில், மேலும் குறிப்பாக தமிழீழத்தின் தாய்த்தேசமான இந்திய உபகண்டமே எம்மைக் குரோதத்துடன் நோக்கி அன்னியனிடம் எமக்கு எதிரான தகவல்களைக் கூறி எம்மைக் காட்டிக் கொடுத்து பெற்ற பின்னடைகே துரோகம் செய்து கொண்டிருக்கும் குழலில் நாம் எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறோமோ என்று. அவ்வளவு இலகுவாகத் தர்மம் செத்துப்போகுமா? அந்தி ஆட்சிக் கட்டில் ஏறிவிடுமா! இல்லை இல்லை இல்லவேயில்லை. களத்திலிருந்து வரும் செய்திகள் எமக்குத் தெம்பூட்டுகின்றன.

எமது போராளிகள் அங்கே தம் இன்னுயிர்களை ஈகம் செய்து செய்து எம் தாய்நிலத்தை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எம்மைப் பூண்டோடு நிர்மூலம் செய்துவிடலாமென்ற நப்பாசையில் பெருமெடுப்பில் படை நடத்தும் எதிரி சரிந்து கொண்டிருக்கிறான். அவன் போடும் காலக் கணக்குகளெல்லாம் தப்புக் கணக்காகக் கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் எமது தொப்புழி கொடி உறவுகளெல்லாம் அணிதிரள் கிறார்கள். இந்திய நடுவண் அரசை உலுக்குகிறார்கள். காலம் கணிந்து வருகிறது. நாம் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கப் போகும் நாள் வெகுதூரத்திலில்லை.

எதிரிக்குக் கூட எமது நாட்டை எம்மிடம் ஒப்படைத்துவிட்டுப் போய்விடுவதைத் தவிர வேறு வழியில்லையென்ற நிலை ஏற்பட்டு விட்டது. அதனார்தான் தன் இறுதி முயற்சியாக இந்தப் போரைத் தொடங்கியிருக்கிறான். அவன் தோற்றோடப் போவது நிச்சயம். அன்னை பராசக்தியின் துணையோடு எமது தாயகம் விடுதலைக்காற்றைத் தன் உயிர்மூச்சாய் உள்வாங்கி சுதந்திரச் சுவாசம் செய்யப் போகின்றது.



‘இலங்கையெறிந்த இராமன் அவன்தன் இகல் வெஞ்சிலையின் வலி கேட்பீர்

ஈழம் எறிந்த பிரபாகரன் பேர் இசைக்கக் கபாடம் திறமீனோ’

என்று ஈழப்பரணிபாடும் காலம் விரைந்து வருகிறது.

அன்று சோழர் படைத் தளபதி கருணாகரத் தொண்டைமான் புலிக்கொடியோடு விந்தியத் திற்கு வடக்கே ஆரியரின் எல்லை வரை சென்று கலிங்கத்தை வீழ்த்தினான். அதுவுமோர் மண்மீட்பு யுத்தம். சக்கரவர்த்தி அசோகனால் கைப்பற்றப்பட்டு ஆரிய வர்க்கத்தினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த திராவிடரின் எல்லைப் பிரதேசம் கலிங்கம். அங்கிருந்து தான் வடக்கு நோக்கி ஆரியப் பிரதேசங்கள் விரிவடைந்திருந்தன.

தமிழினின் கலிங்கம் நோக்கிய மண்மீட்புப் போர் கலிங்கத்துப் பரணி யென்ற பெயரில் சயங்கொண்டாரால் பாடப்பட்டது. வீரச்சுவை சொட்டும் பாடல்கள் நிறைந்த அவ்விவக்கியப் பெட்டகத்தில் கபாடத்திறப்பு என்னும் பகுதி கலிங்கத்தை வென்றெடுத்த சோழத் தளபதி கருணாகரத் தொண்டைமானின் வீரத்தைப் பறைசாற்றுகின்றது.

மண்மீட்புப் போரில் தமிழன் சோடை போன வனல்ல என்பதை எமக்கு அன்றே எம்புலவர் பெருமக்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

இழந்த பிரதேசத்தைத் தருணம் வந்தபோது பாப்பந்து சென்று மீட்டெடுத்த வீரவரலாற்றைக் கொண்ட நாம் எதிரி தானாகவே வந்து எமது குகைக்குள் மூக்கை நுழைக்கும்போது மட்டும் விட்டுவிடுவோமா இல்லை இல்லவேயில்லை. அது ஒருபோதும் நடக்காது. நடக்க விடமாட்டோம் என்று ஒவ்வொரு ஈழத்தமிழினும் உறுதி பூண் வேண்டிய நேரம் இது.

ஈழத் தமிழினமே எழுந்து நில் உன் வீரத்தை வரலாற்றில் மீண்டுமொருமுறை எழுது. உடலை உரமாகவும், உயிரை உணர்வாகவும் விட்டுச்சென்ற எம் விடுதலை வீரர்களின் தியாகத்தை மீண்டும் மீண்டும் எண்ணிப்பார். நமது போராளிகள் நெருப்பாறுகளைக் கடந்து மீட்டெடுத்த எமது தாயகப் பிரதேசத்தின் ஒரு சதுர அங்குல நிலத்தில் தானும் எதிரியின் காலடி மீண்டும் படியாது காக்கவேண்டிய நேரமிது. எமது போராளிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும், ஆதரவையும் ஊக்கத்தையும் பின்புலமாக நின்று புலம் பெயர்ந்த தமிழர்கள் நாம் அழிக்கவேண்டியது எம் தலையாய கடமை, தாழ்க் நெறி.

இனிமேலும் பேச்சு வார்த்தைகள் சில வேளை வரலாம். ஆனால் யுத்தமொன்று வரப் போவதில்லை. இதில் தோற்றோமென்றால் பலங்கெட்டுப்போன ஈழத்தமிழினாய் எம்பிரதேசங்களை இழந்து மீண்டும் காடுகளில் தஞ்சமடைந்து பலவீனமான நிலையில் தான் எதிரிகளோடு மேசையில் அமர வேண்டியிருக்கும். அந்த இழிநிலை எமக்கு வேண்டுமா? எதிரி ஏனாய் புன்னகையோடு எமக்கு இடும் பிச்சையை நாம் ஏற்றுக்கொண்டு ஆனந்தக் கூத்தாடவேண்டுமா? வரலாற்றில் ஈழத் தமிழன் ஆறா ஒஹோவென்று ஆரம்பித்து இறுதியில் தோற்றுப்போய் அரைகுறைத் தீர்வொன்றோடு தன்னைத் திருப்திப்படுத்திக் கொண்டான் என்று எழுதப்பட அதை எம் வருங்கால சந்ததி வாசித்து விட்டு எம்மை நினைத்துக் காறி உமிழாதா?

சங்ககாலத்திலிருந்து சரித்திரம் தெரிந்த காலம் வரை தமிழினின் வரலாறு அவ்வாறு எழுதப்பட்டதேயில்லை. இன்றும் நாம் எமது வரலாற்றைத் தொடர்ந்து அவ்வாறே எழுதிச் செல்வோம்.

‘கொடுவாளினை எட்டா மிகு கொடியோர் செயலறவே

குகை வாழ்வுறு புலியே உயர் குணம் மேவிய தமிழா

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா’

என்று அன்று புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் தமிழகத் தமிழனைத் தட்டியெழுப்பினானே எதற்காக? நாதியற்ற தமிழனுக்கோர் நாடு வேண்டுமென்றுதானே!

மாநிலத்தில் போதிய அதிகாரங்களைப் பெற்றுவிட்டதால் அன்றைய திராவிடநாட்டுக் கோரிக்கையை அறிஞர் அண்ணா கைவிட்ட தோடு மாநில சயாட்சிக் கோரிக்கையையும் இந்திய மாநிலங்கள் கைவிட்டுவிட்டன. காரணம் இந்தியாவின் அதிகாரப்பகிர்வு முறைமை.

சிறீலங்காக்காரன் சொல்லுகிறான் ஒற்றையாட்சியின் கீழ்தானாம் எமது பிரச்சனைக்குத் தீர்வாம். யாருக்கு வேண்டுமிந்த எலும்புத் துண்டு. உன்னிடம்நாக்கைத்தொங்கப்போட்டு நிற்பவைகளிடம் கூறு.

பிரிந்து செல்லும் உரிமையோடுசுடிய தமிழீழத் தாயகமே எமக்கு வேண்டும். நாங்கள் விரும்பினால் உன்னோடுசேர்ந்துவாழுவோம். விரும்பாவிட்டால் எம்பாட்டைப் பார்ப்போம். சம்மதமா வருகிறாயா. இல்லையென்றால் எமது தேசத்தில் உன்காலடி படாமல் ஓடித்தப்புக என்று கூறி ஆக்கிரமிக்க வந்த அந்நியனை நொறுக்குவோம். அன்னை பராசக்தி எம் வெற்றிக்குத் துணைநிற்பாள்.

தமிழினின் தாகம் தமிழீழத் தாயகம்

தொடருவம்.

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2008

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் வருடாந்த அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே (May) மாதத்தில் வருகின்ற முதல் சனிக்கிழமையில் உலக நாடுகளில் ஏககாலத்தில் நடைபெறுகின்றது. இத்தமிழ்ப் பொதுத் தேர்வில் தற்போது உலகநாடுகள் ரீதியாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தோற்றி வருகின்றார்கள். பிரித்தானியா வாழ் மாணவர்களுக்கு வசதியாக அவ்வப் பிராந்தியங்களில் பிரித்தானிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட தேர்வு நிலையங்களில் தேர்வு நடைபெற்று வருகின்றது.

- தேர்வு நிலையங்கள்:**
- Hounslow Stevenage
 - Ilford Tolworth
 - Leicester Tooting
 - Milton Keynes Walthamstow
 - Plumstead Watford
 - Southall Wembley

Contact Telephone:
020 3084 4978, 07930 904902
Tamil Kalvi Koodam
95 Mill Farm Crescent, Hounslow,
Middlesex TW4 5PJ

தேர்வு நாள்:
03.05.2008 சனிக்கிழமை

தேர்வு நேரம்:
மதியம் 12:45மணி (தேர்வு மதியம் 1மணி)

தேர்வு நிலைகள்:
தமிழ் வளர்நிலை 1, 2, 3 & 4
தமிழ் ஆண்டு 5, 6, 7, 8, 9 & 10

தேர்வு விண்ணப்பப்படிவம்:
www.tamilkalvikoodam.org.uk
இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி:
31/03/2008

பரீட்சைக்கான பாடநூல்:
தமிழ்வுழி பாடநூல் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் பயிற்சி

முக்கியக் குறிப்பு - தமிழ்வுழி பாடத்திட்டத்தினை பின்பற்றாத மாணவர்களும் பரூட்சைக்கு தோற்றலாம்.

தேர்விக்கான மேலதிக விபரங்களை www.tamilkalvikoodam.org.uk இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இப்பரீட்சைக்கு மாணவர்களை உள்வாங்காத தூண்டும் மூலகாரணமாக இருப்பது, புலம்பெயர் மண்ணில் வசித்து வருகின்ற தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கின்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பத்தக்க மேலைத்தேய கல்விமுறைக்கமைந்த இலகுநடை தமிழ்வுழி பாடத் திட்டமே காரணமாகும். இது மழுவையர்நிலை, சிறுவர்நிலை எனப் படிப்படியாக ஆண்டு 10 வரையான பாடத்திட்டமாக அழகிய புத்தக அமைப்பில் அமைந்துள்ளது. கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களை வளர்க்கும் விதத்தில் ஒலிவெட்டு, வாசித்தல் பயிற்சிப்புத்தகம், எழுத்துப்பயிற்சிப்புத்தகம் என மூன்றுவடிவங்களில் அமைந்துள்ளது. இந்நூல் சார்ந்ததாகவே பரீட்சைகள் அமைகின்றது.

தங்கள் செல்வங்களின் தேர்வுக்கான நல்வாழ்த்துகளுடன்...
தேர்வுக்குழு
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை
பெரிய பிரித்தானியா



பரீட்சைக்கான பாட நூலான தமிழ் வுழி பாட நூலினை யும் கடந்த கால அனைத்துலகத் தமிழ்ப் பொதுத் தேர்வு விளாத்தாள்களையும் தேர்வு நிலையங்களில் பொதுத் தேர்வு 2008 நடைபெறும் 03.05.2008 சனிக்கிழமை அன்று பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மனிதம் போற்றும் அதி மாணுடன்



முல்லை அமுதன்
(ஒரு பேப்பருக்காக)

சென்ற மாதம் ஈழத்தின் வடபுலத்தின் காற்று எமக்கு சோகமாய் ஒரு செய்தி சொல்லியது. ஈழத்து எழுத்துத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட திரு. செ.யோகநாதன் எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை அந்தச் செய்தி.

1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்கொண்டவர். 1962ல் தன் முதல் சிறுகதையான 'மனக்கோலத்தை' எழுதியது முதல்தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர்.

ஜெயகாந்தனின் 'வாழ்க்கை அழைக்கிறது' நாவலை 'அக்கினிப் பிரவேசம்' எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு செ.யோகநாதன் அவர்களின் 'ஒளி நமக்கு வேண்டும்' எனும் குறு

நாவல்களின் தொகுதியை வாசித்த போது ஏற்பட்டிருந்தது. இத்தொகுதி மலர் வெளியீடாக 1973ல் வெளியிடப்பட்டது.

இவர் குறுநாவல் எழுதுவதிலும் ஆர்வம் மிகுந்தவராகக் காணப்பட்டார். இவரின் 'காற்றும் சுழி மாறும்' நல்ல உதாரணம். வாகரையிலும், பூநகரியிலும் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய பின் நாட்டு நிலைமை காரணமாக 1983ல் இந்தியாவிற்கு செல்ல நேரிடுகிறது.

இந்தியா சென்ற பின் வாழ்தலுக்காக எழுத வேண்டியிருந்தது. இதனால் எழுதுவதற்காக நிறைய உழைக்கவும், வாசிக்கவும் அதனால் நிறையவே எழுதவும் எனத் தூண்டப்பட்டார்.

இவரின் அரசியல் தத்துவசித்தாத்தங்களால் இவருடன்பலரும் இணையவும், விலகிக்கொள்ளவும் நேரிட்டது. தமிழக அரசு, இலங்கை சாகித்தியமண்டலம், மதிமுக இலக்கிய அணி, சிரித்திரன் குறுநாவல் போட்டி, வில்லி தேசியவிநாயகம் பிள்ளை, கலை இலக்கியப் பெருமன்றம், தகவம், சாந்தோம் கலைத் தொடர்பு நிலையம் ஆகியவற்றின் விருதுகளைப் பெற்ற இலங்கையர் இவரே எனலாம்.

கே.டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், அகஸ்தியர், அ.ந.கந்தசாமி, யோ.பெண்டிக்பாலன் என்பவருடன் தன் நட்பைப் பேணிவந்த இவர் 13 நாவல்களும், 15 குறுநாவல்களும், 17 சிறுகதைத் தொகுதிகளும், 11 சிறுவர் நூல்களும், சினிமா, வாழ்க்கை வரலாறு என இரு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவர் சஞ்சயன் எனும் புனைபெயரிலும் எழுதி வந்துள்ளார்.

மீண்டும் இலங்கை திரும்பிய திரு. செ.யோகநாதன் எம் டி குணசேனா நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவில் கடமையாற்றினார். அவர்களால் வெளியிடப்பட்ட ஆதவன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினரும்

இயங்கினார். முன்னர் சாதிய வர்க்க எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றிய அனுபவம் கொண்டவர். பளிச்சென விமர்சனங்களை முன்வைப்பது இவரது குணமாகும்.

திரு. செ.யோகநாதனைப் பற்றி கைலாசபதி அவர்கள் இப்படிச் கூறுகிறார். 'யோகநாதனின் கதைகள் வாழ்வில் யதார்த்தத்தை சித்தரிக்கிற வேளையிலேயே அதன் உள்ளடக்க வலுவின்மை பெற்றிருக்கின்றன.


கதைகளின் கலையழகு வெகு இயல்பாகவே உள்ளடக்கத்தோடு ஒட்டி நிற்பதற்கு,

எழுத்தாளனின் சிந்தனைத் தெளிவு, பார்வை என்பனவே காரணம் என்பர் மேனாட்டு விமர்சகர். யோகநாதனின் கதைகள் இத்தகைய அம்சங்களைப் பூரணமாகப் பெற்றிருக்கின்றன என்று துணிந்து கூறலாம்.'

21.01.2008 ல் அமரரான அவரது பூதஉடல் 30.01.2008 ல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

எழுத்துக்காய் தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதனின் கனவு மெய்பட எம்மை உரமாக்கிக் கொள்வோம்.

றோகன் ராஜசிங்கம்



இவனுக்கு மரணம் இவ்வளவு விரைவாக வந்திருக்கக் கூடாது. நெஞ்சு வேதனையில் நெகிழ்கிறது. எமது மஹாஜனாக் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடம் முத்தவனாகப் படித்தவன். றோகன் என்ற ஆளுமை மிக்க அழகன். எங்கள் கல்லூரியைக் கலக்கியவன். ஒரே நேரத்தில் உதைபந்தாட்டத்திலும் துடுப்பாட்டத்திலும் ஹோக்கியிலும் சிறந்த வீரனாக விளங்கினான். அத்துடன் தட கள விளையாட்டுக்களிலும் வல்லவன். றோகன் உதைபந்தாட்டக் குழுவின தலைவனாக இருந்த 1980இல் மஹாஜனாக் கல்லூரி அகில இலங்கை ரீதியில் உதைபந்தாட்டத்தில்

முதல் இடம் பெற்று சிங்கர் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.

இவற்றுக்கு அப்பால் நான் இவனை மெச்சியது வேறொன்றுக்காகத் தான். இவன் நம்மவன் நமக்கானவன் என்று நான் கணித்ததும் அப்போது தான். இலண்டனில் நடைபெற்ற மாபெரும் தமிழர் விளையாட்டு விழாவிற்கு ஒரு முறை ஈழத்திலிருந்து துடுப்பாட்ட அணியை இங்கிலாந்திற்குக் கொண்டு வந்தான். அடுத்த முறையான தமிழர் விளையாட்டு விழாவுக்கு ஈழத்திலிருந்து பெண்கள் பங்கேற்ற வலைப்பந்தாட்ட அணியைக் கொண்டு வந்து விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தான். நமது தலைவரும் அவனை அழைத்து வாழ்த்தினார் பாராட்டினார்.

மேலாக அவன் செய்து கொண்டிருந்த ஒரு காரியம் அவனை ஒரு பணைக்கு மேலே உயர்த்தி வைத்தது. தமிழீழம் வன்னியில் விளையாட்டுக்கென ஒரு கல்லூரி சர்வதேச விளையாட்டு அரங்கு உட்பட சகல வசதிகளுடனும் தேசியத் தலைவரின் விருப்பிற் கேற்ப கட்டப்படுகிறது. இதற்கான பொறுப்பை இவன் ஏற்றிருக்கிறான். அதற்கு நிதி சேகரிப்பதற்கென அடிக்கடி இலண்டன் வந்தான். தேசியத் தலைவரின் அந்தக் கனவு மெய்ப்பட முன்னரே றோகன் அதைக் காண முன்னரே புற்று நோயால் தாக்குண்டு போன வெள்ளிக் கிழமை (08-02-2008) பின்னரம் காலமாகிப் போனான். மிக்க கவலை எனக்கு அது.

- அ. இரவி



இறுக்கமான சூழலில் ஓர் இலகுவான தீர்வு

அன்பான வீட்டு உரிமையாளர்களே!

உங்களுடைய வீட்டை மிக விரைவாக விற்க வேண்டுமா?

நீங்கள் உங்களுடைய வீட்டை இடிக்கும் தறுவாயில் உள்ளீர்களா?

உங்களுக்கு நீதிமன்றம் மூலம் உங்கள் வீட்டை மீளப் பறிமுதல் (Re-possession) செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதா?

உங்கள் வீட்டை வாங்குபவர் தாமதிக்கின்றாரா?

உங்களுடைய நிதிப்பிரச்சனை / குடும்பப் பிரச்சினை காரணமாக மிக விரைவில் வீட்டை விற்க முயல்கின்றீர்களா?

அப்படியாயின் எம்முடன் உடனே தொடர்பு கொள்ளவும்.

நாங்கள் மிக விரைவாகவும், உங்கள் வசதிக்கேற்பவும், உங்களுக்குத் தகுந்த முடிவினை வழங்க முடியும்.

நாங்கள் எந்த வித தரகர் கட்டணமும் அறவிடுவதில்லை!

உங்களின் Legal Fees (Solicitor Fee) நாங்கள் உங்களுக்காக வழங்குவோம்.

தேவையேற்புடன் நீங்கள் உங்கள் வீட்டிலேயே வாடகைக்கு இருக்க ஆவண செய்து தரப்படும்.

நீங்கள் எம்மை தொடர்பு கொண்ட 24 மணி நேரத்தில் நாம் உங்களுக்கு எங்கள் முடிவை வழங்குவோம்.

உங்கள் வீட்டு எங்கு இருந்தாலும் நாம் கருத்தில் கொள்வோம்

எனவே அழையுங்கள் இன்றே...

உங்கள் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருக்கும்

FENIX PROPERTY INVESTMENT

Developments, Investments, Trading & Finance...

26 York Street, London W1U 6PZ

Tel: 0203 039 8299


Mob: 07931 296 748

Fax: 0203 006 8875

email: fipsales@gmail.com

FENIX PROPERTY INVESTMENT

சரியா சட்டத்தை நோக்கிச் சரிந்த ஆண்டுகையும் அதனால் எழுந்த சிக்கல்களும்



தே. இரவிசங்கர்
(ஒரு பேப்பருக்காக)

'பிரித்தானிய சட்டத்திற்குள்' சரியா (Sharia) சட்டவிதிகள் சிலவற்றை இணைத்துக் கொள்வது தவிர்க்க முடியாதது' என பிபிசிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவர் றொவன் வில்லியம்ஸ் ஆண்டுகை தெரிவித்த கருத்து பிரித்தானியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. ஆண்டுகையை பதவி விலகுமாறு அவரது திருச்சபையிலிருந்தும், ஊடகங்களிலிருந்தும் பலமான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

சரியா சட்டம் என்பது இஸ்லாமியர்களால் இறைதூதராக போற்றப்படும் முகம்மது அவர்களாலும் பின்னர் வந்த கல்வியாளர்களாலும் இயற்றப்பட்ட சட்டத்திட்டங்கள் அடங்கியவை.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், குடும்ப உறவு, பாலியல் விவகாரம், சுகாதாரம், சமூகப் பிரச்சினைகள் என பலதரப்பட்ட விடயங்களிலும் இஸ்லாம் மதத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை இச்சட்டம் வலியுறுத்துகிறது.

சவுதி அரேபியா உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையிலிருக்கும் இச்சட்டம் தொடர்பாக ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. இச்சட்டத்தில், குற்றம் புரிந்தோருக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகள், பேச்சுச் சுதந்திரம், பெண்கள் தொடர்பான அணுகுமுறைகள் போன்றவை மேற்கத்தைய அரசியல் முறைமைக்கு ஏற்புடையதாக காணப்படவில்லை என்பதே இங்குள்ள முரண்பாடு என்பதனை நீங்கள் விளங்கிக் கொண்டால் போதும்.

இந்நிலையில் றொவன் வில்லியம்ஸ் அவர்களது கருத்து ஒரு அத்துமீறல் முயற்சியாக பலராலும் பார்க்கப்படுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

றொவன் வில்லியம்ஸ் அவர்களது கடந்த காலச் செயற்பாடுகளிலிருந்து அவர் வழமையான அங்கிலிக்கன் மதகுருக்களை விட சற்று மாறுபாடான போக்குடையவர் என்ற கருத்து நிலவுகிறது.

அவர் கடந்த வருடம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. சிறிலங்காவில் இராணுவ ரீதியான தீர்வு தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிட்ட அவர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியிருந்தமை உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

அவரது கருத்து தொடர்பாக தமிழ் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை ஆண்டுகையோ அவரது மதபீடமோ சட்டை செய்யவில்லை. ஆனால் இப்போது அவர் சரியா சட்டத்தை சேர்த்துக் கொள்வது பற்றி தெரிவித்த கருத்து அவருக்கு பலத்த எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்துள்ளது.

ஊடகங்களில் குறிப்பாக இணையத் தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. விசைப்பலகையை தட்டத் தெரிந்தவர்கள் இணையத்தளங்கள் மூலம் விசத்தை கக்கி வருவதாக இணையத் தளங்களில் கருத்து வெளியிடுபவர்களின் மீது அவர் எகிறி குதித்திருக்கிறார்.

சிறிலங்காவில் இராணுவ ரீதியான தீர்வு தவிர்க்கமுடியாதது எனக் குறிப்பிட்ட றொவன் வில்லியம்ஸ் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியிருந்தார்.

சரியா சட்டத்தில் காணப்படும் எல்லா விதிகளையும் பிரித்தானிய சட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என தான் குறிப்பிடவில்லை எனவும் திருமணம், விவாக ரத்து போன்ற விடயங்களில் மாத்திரம் சரியா சட்டவிதிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை மட்டுமே தான் தெரிவித்ததாக அவர் விளக்கியிருக்கிறார்.

அதுவும் இனங்களுக்கிடையான நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டே தான் அவ்விதம் கருத்துத் தெரிவித்ததாகவும், இதன் மூலம் பிரித்தானியாவில் வாழும் இஸ்லாமிய மக்கள் இதர சமூகங்களுடன் இணைந்து வாழ வாழப்படுகிறதாக தான் கருதுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

றொவன் வில்லியம்ஸ் அவர்களது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலரும் அவரது கருத்துக்களை மிகைப்படுத்தி,

அவர் சரியா சட்டத்தை முழுமையாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என கருத்துத் தெரிவித்தாகவே அவர் மீது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் இஸ்லாம் மதத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியும், ஆங்கில மேலாதிக்கமுமே மேலோங்கி நிற்கிறது.

தனித்து திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் விடயத்தில் சரியா சட்ட விதிகளை சேர்த்துக் கொண்டாலும் அவை கூட ஆண்களுக்கு சார்பானவை என்ற கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. சரியா சட்டவிதிகளின்படி ஒரு ஆண் தனது மனைவியுடனான திருமண பந்தத்தை இலகுவில் தன்னிச்சையாக முறித்துக் கொள்ளமுடியும்.

இச்சட்டத்தில், தன்னிச்சேர்க்கை உட்பட தகாத உறவுகள் என இச்சட்டம் வகைப்படுத்தியுள்ளபாலியல் உறவுகளில் ஈடுபடுவோர் கடும்தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதையும், திருட்டுக் குற்றத்திற்கே அவயவங்கள் துண்டிக்கப்படுவது போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டி, அத்தகைய சட்டங்களை இங்கு கொண்டுவருவது தனிமனித சுதந்திரத்தை பாதித்து விடும் எனப் பலர் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

தனித்து திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் விடயத்தில் சரியா சட்ட விதிகளை சேர்த்துக் கொண்டாலும் அவை கூட ஆண்களுக்கு சார்பானவை என்ற கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. சரியா சட்டவிதிகளின்படி ஒரு ஆண் தனது மனைவியுடனான திருமண பந்தத்தை இலகுவில் தன்னிச்சையாக முறித்துக் கொள்ளமுடியும்.

60 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பிரித்தானியாவில் சுமார் 2 மில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறார்கள். இச்சட்டமும் தனித்து இஸ்லாம் மதத்த வரக்கூடாது மட்டுமே, மற்றவர்கள் மீது இச்சட்டம் திணிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதே ஆண்டுகையின் கருத்தாக இருக்கிறது.

இருப்பினும் சரியா சட்டங்களை, பிரித்தானியாவில் வாழும் மிதவாத இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் ஐயம் நிலவுகிறது.

றொவன் வில்லியம்ஸ் அவர்களது கருத்துக்களை வரவேற்று பிரித்தானிய முஸ்லீம் கவுன்சில் என்ற அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. பிரித்தானியாவில் நடைமுறையிலிருக்கும் சட்டவிதிகளுக்கு சமாதாரண முஸ்லீம்களுக்கு தனியான ஒரு சட்டத்தையோ அன்றி சரியா சட்டத்தை முழுமையாகவோ சேர்த்துக் கொள்ளும்படியோ ஆண்டுகை வலியுறுத்தவில்லை. முஸ்லீம்

களைப்போல் மற்றையவர்களும் விரும்பினால், திருமணபந்தம் தொடர்பில் ஏற்படும் பிரச்சனைகளை, சரியா சட்டவிதிகளின் அடிப்படையில் தீர்த்துக் கொள்ள ஆண்டுகையின் யோசனைகள் வழிவகுக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சட்டத்தினுள் சரியா விதிகளை சேர்க்க வேண்டும் என்ற கருத்தை பிரதமர் அலுவலகம் ஏற்கவில்லை என கருத்து தெரிவித்திருக்கும் அதன் பேச்சாளர், சரியா சட்டத்தினை சாக்காகவைத்து பிரித்தானிய சட்டவிதிகளை மீறுவதனை ஏற்க முடியாது எனவும் தெரிவித்திருக்கிறார்.

பிரித்தானிய விழுமியங்களுக்கு ஏற்றவாறே பிரித்தானிய சட்டம் இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் கோர்டன் பிரவுன் அவர்கள் உறுதியாக இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் மகாராணி அவர்களும் றொவன் வில்லியம்ஸ் அவர்களது கருத்துக் குறித்து அதிருப்தியடைந்துள்ளார் என Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.

ஆங்கில பாரம்பரியம் பாதிக்கப்படுகிறது என ஆங்கிலேய மேலாதிக்கவாதிகள் முறைப்பாடு செய்வது ஒரு புறமிருக்க, அரசு உதவியில் இயங்கும் மத அடிப்படை பாடசாலைகள், சிறுவயதிலிருந்தே பிரித்தானிய மக்களை பிரித்து வைக்கின்ற நிலையில், சட்டங்களும் மக்களை பிரித்து வைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. மனிதர்களை பிரித்து வைத்துக்கொண்டு தேசிய நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவது இயலாத காரியமாகி விடும் என்று அச்சப்படுவதில் நியாயம் இருப்பதாக தெரிகிறது.

சுற்றாடல் மாசடைதலைத் தடுக்க கட்டண அதிகரிப்பு

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக லண்டனின் மையப் பகுதிக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக Congestion Charge அறவிடப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே

தற்போது நாளொன்றுக்கு 8 பவுன்ஸ்கள் Congestion Charge ஆக அறவிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

குழல் மாசடைதலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த நடைமுறையின் கீழ் அதிகளவு carbon dioxide ஐ (225 g per km) வெளிவிடும் வாகனச் சொந்தக்காரர்களிடமிருந்து மிக அதிகளவான கட்டணத்தை (கிட்டத்தட்ட 25 பவுன்ஸ்) அறவிடத் திட்டமிடப்பட்டுள்ள அதே வேளை மிகக் குறைந்த அளவில் carbon dioxide ஐ வெளிவிடும் வாகனங்களுக்கு கட்டணமளிரிப்பியனளிக்கும் வகையில் கட்டண மாற்றங்கள் அமுல் செய்யப்பட இருக்கிறது.

இதன்படி விலை கூடிய ஆடம்பரக் கார்களும் Sports கார்களும் அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்

SRI SIVASAKTHI ASTROLOGICAL CENTRE



Pandit Laxmana Shastry
Specialist Astrologer

சுகிலன் எண்டர்யிரைசஸ்
(Near Lakshmi Jewellers)
274 High Street North,
Easthamn, London E1 2 6SA.

Tel: 07939 095 099
07507 089 785

உலகத்தில் சூரிய, சந்திரன் நவக்கிரக மகிமையினாலே இன்பம், துன்பங்கள் நன்மை தீமைகள், பற்றிய விடரங்களைக் கூறுவார்.

இவரை ஒருமுறை சந்தியுங்கள். கைரேகை, பெயர் இராசி, லட்சுமி கட்டாட்சம், பொருள், அரசியல், உத்தியோகம், கல்வி, வியாபாரம், திருமணம், குழந்தைப் பாக்கியம், கனவன் மனைவி ஒற்றுமையின்மை காதல் கலியாணம், விசா பார்த்து சொல்லப்படும். நிலம், வீடு, யோகம் அதிஸ்ட நம்பர்கள் ஷேர்ட் வழங்குகள், எதிரிகளினால் டீர்திரம், சூனியம், பேய், பிசாசு கண்திருட்டி, பரிசாரம் செய்வார்.

உடன் சந்தியுங்கள்.

Opening Hours: 9.30 am-8.30pm -7days

He speaks English, Tamil, Telegu, Malayalam, Kannada and Hindi.

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உளம் நிறைந்த குதர்ப்பாடல் வழித்துக்கள்



Independence is a Farce

Kandiah Mylvaganam
WRITING FROM VANNI

The talk of the town, I mean the Sinhala town, from the beginning of the year was the 60th "Independence Day Celebrations." There were lots of preparations made, millions and millions of rupees were spent and what happened on the 4th of February it was "Pus vaanum" - a firecracker that died away silently. There were hardly any spectators and even those who had to be there on compulsion were terrified of a sabotage act by the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Even the President, what ever he may be, one has to accept him as an eloquent orator, cut his normal lengthy deliveries to a few minutes and his voice was not the same as it used to be.

Peace and Amity

60 years back, when there was no racial animosity - not superficially at least - everyone the Muslims, the Burgers, the Sinhalese, the Malays and the Tamils participated with pride and hope in the celebrations of the 4th of February 1948. Of course the Sri Lankans did not shed even a drop of blood to achieve independence. To SL independence was virtually served on a silver plate for the mere asking. I was only 15 years old then. We were supplied with "Green" shirts free at our college and we all lined up along the road and waved our hands at the procession that passed by. Frankly I feel like kicking myself now for having donned that green attire and for not knowing then what it means now to us.

As I said above, this racial hatred had not crept into us at that time. But we started feeling the pinch of it in the 1950s. The United National Party was very popular among the Tamils even then. The Sri Lanka Freedom Party was not formed in 1948. It was the All Ceylon Tamil Congress (ACTC) that held the monopoly one could say. Thanthai S.J.V.Chelvanayagam and others, who formed the Liberation Party, were originally in the ACTC.

Unfortunately never in the history of Sri Lanka has Jaffna ever elected a leftist to the parliament. The only exception of course was Mr.P.Kandiah from Vadamardchchi. He was a communist and jewel of a fellow. He won his constituency definitely not because of his party affiliation but

simply because of his exceptional personal character. He was a symbol of honesty, sincerity and dedication.

The Good Old 1940s and the Downfall Thereafter

In the 1940s there was social harmony, political stability, prosperity in its own way and above all ethnic amity. Tamils and the Sinhalese lived all over Sri Lanka without the least amount of fear. The Sinhala Only bill sowed the first seed of racism in Sri Lanka. Unfortunately things began to tumble down and within 10 years the death knell was rung. In 1956 a peaceful demonstration against the Sinhala Only bill was crushed with force in front of the parliament itself. It is ironical that this happened right in front of the parliament that is to make the legislatures for Law and Order in the country. Yet the young and old were beaten up by hired hooligans. And that culture was repeated in 1958; notoriously known as the Emergency 1958 and quite frequently there after culminating to the Black July of 1983. It gathered momentum like a snowball on a down slope. And now that is the rule of the day in the Tamil homeland and elsewhere where the Tamils live. Rape, Cold-blooded Murder, Abduction, Torture, Ransom and Burglary aided and abetted by the government forces are day today affairs.

Methodical and Planned discriminations

Disenfranchising almost one million Indian Tamils from the estates and the Sinhala only bill gave the start for the ethnic problems in this country. The divide was set in and the cancerous contamination of racism began to spread in leaps and bounds in arithmetical proportions. On election platform the prospective candidates both from the UNP and the SLFP thundered venom of hatred against the Tamils. Politicians changed their policies from time to time to suit the need of the hour. S.W.R.D. Bandaranayake proposed a Federal system to the North and East in the mid-forties. But he did not get enough support to have it implemented. But it was the same person who brought about the Sinhala Only bill in 1956.

Bandaranayake abrogated the Banda-Chelva pact, which was much inferior to the federal system he himself proposed in the forties.

In the forties J.R.Jeyawardene proposed the Sinhala only act and it was vehemently opposed by none other than the same S.W.R.D. Bandaranayake. The Lanka Sama Samaja Party (LSSP) proposed the parity of status to the Tamils but its stalwart Dr. Colvin R.De Silva was the one who sculptured the constitution in 1972 depriving the rights of the Tamils.

Now after 60 years of the so called "independence", the plight of the Tamils is worse than anytime before. Those living in the "liberated areas" both in the north and east are leading a life in perpetual fear. Both the armed forces and the paramilitary groups are having a hay day in these areas. There the women are raped, people are killed without any provocation, houses are burgled under the cover of the curfew, and abductions and ransom demands are galore.

Embargo is imposed in the North and in Vanni. North is completely cut off from the rest of the island and the people are virtually held in an open prison. Only the rich and the privileged few can afford the price of the flight to Colombo. A travel that took only 7 hours by train from Jaffna to Colombo now takes more than three days by ship and train or bus provided one gets the pass and the tickets for the journey. They don't come cheap either.

Few Pertinent Questions to Rajapakse

Is this the "Independence" we are talking about? Who are enjoying the independence today? If it is for the Sinhalese why were there not a single Sinhalese civilian at the "Independence Celebrations" on the 4th February 2008? Why didn't the Prime Minister of India, who was invited to grace the occasion as the chief guest didn't turn up? Why were there thousands and thousands of army, navy, air force and police personnel at the celebrations? Why did the President, his brothers and some privileged ministers had to come in bullet proof vehicles? Why did you spend millions and millions on this Tamasha while the tsunami victims are still dwelling in makeshift huts?

Germany wants Sri Lanka to decide between war and aid

- German Minister Wieczorek-Zeul

German Economic Cooperation and Development Minister, Heidmarie Wieczorek-Zeul Ms. Heidmarie Wieczorek-Zeul has vowed to demand from the EU that it withdraws the General System of Preference Plus offered to Sri Lanka if the Sri Lankan government continues to insist on a military option to the ethnic issue.

Ms. Wieczorek-Zeul is a highly respected and powerful politician. Widely known as an influential politician with strong principles whose statement can be taken as she would lobby vigorously for causes she believes in. She was also one of the most outspoken politicians to press for the resignation of former World Bank boss Paul Wolfowitz.

We reproduce an English translation of the statements made by Ms. Wieczorek-Zeul to *Tages Spiegel*, a popular daily news paper in Germany. The English translation was made by the *Morning Leader*.

Q: In January the Government of Sri Lanka has withdrawn from the Ceasefire Agreement. What can Europe and the world do?

A: The international community must influence both parties to the conflict to seek a political solution and withdraw from the war which brings only suffering to the people. In the beginning of March a EU-Troika will travel to Sri Lanka. If the Sri Lankan government continues to insist on a military option, I will demand that the EU should withdraw the General System of Preference (GSP) offered to Sri Lanka. This concession enables Sri Lanka to export its goods and products to the EU at reduced or exempted tax and duty levies. This step will really bring economic pressure on the GoSL. For Sri Lanka a preference system plus is in place until the end of 2008 which, however, requires good governance.

If the EU continues to accept the present situation the plus is meaningless. The biggest portion of Sri Lanka's exports consists of textile exports. Only garment product exports to the EU markets are valued at US\$ 1-2 billion annually. The other part is exported to the United States.

It is also important to consult with the US which has also taken up a very critical position towards Sri Lanka in the past weeks.

Q: And development cooperation?

A: For the past two years we have not concluded any new agreements on cooperation as projects cannot be implemented due to the security situation. We are only engaged in completing what we have started earlier. We could make new agreements over 38 million, but we shall not do so at this point.

Q: How should the United Nations act?

A: It would be encouraging if the UN Security Council takes up this issue. However, it seems that it is difficult at the moment for the UN Security Council to act. However, what the UN Secretary General, Ban Ki Moon can do without a formal decision of the Security Council is to send a special envoy to Sri Lanka.

After the departure of the Norwegian monitors who were in place since the Ceasefire Agreement of 2002 there is nobody to document human rights violations. The war is now again in full swing.

Q: Why has Sri Lanka failed to achieve peace after the tsunami of 2004 as it has happened in the Aceh Province of Indonesia?

A: After the tsunami I had greater hopes of Sri Lanka achieving peace than in Indonesia. There were so many initiatives from people from around the world. But it turned out to be different. The reconstruction in Aceh is successful and there is a responsible government set up even in the province of Aceh.

Q: Should tourists travel to Sri Lanka?

A: It is up to the Federal Foreign Office of Germany to issue travel recommendations. However, we are withdrawing half of the personnel working in development cooperation and we will close the office of the German Development Bank (Kreditanstalt fuer Wiederaufbau), because the security situation is very critical.

SRI ATHIPARASAKTHI ASTROLOGY CENTRE



Specialist in all kinds of Astrology
Face Reading & Palm Reading

1ST FLOOR 49 HIGH STREET
EAST HAM, LONDON, E6 1SH
(NEAR PRIMARK STORE)

Opening Hours: 10a.m - 7 p.m 7 Days a week

Call:

S.P. SRIRAM GURJI

AADIVASI MUKKIYA

on 07918 808 855 / 01506 933 790



இந்தியாவில் இருந்து முதன் முறையாக வருகை தந்துள்ள ஆதிவாசி எஸ்.பி. சிறீராம் குருஜி அவர்கள் ஆதிபராசக்தி அருள் கொண்டு கைரேகை மூலமும் முகநாடி மூலமும் துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை நடக்கப் போகின்றவை பற்றிய விபரங்களைக் கூறுவார். துல்லியமாகக் கணித்துப் பார்க்கப்படும் விடயங்கள் கணவன் மனைவி ஒற்றுமை, காதல், கைரேகை, திருமண யோகம், வாஸ்து சாஸ்திரம், விசா, லாட்டரி, தொழில், வியாபாரம், லட்சுமிகர விடயம், கண் திருஷ்டி, கோட், வழக்குகள், வாகனப் பொருத்தம், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சாஸ்திரம் சொல்லப்படும். ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படும். கல்வீரல், ஆஸ்த்மா, குடல் புண், நீரிழிவு மற்றும் அனைத்து நோய்களுக்கும் மருந்து வழங்கப்படும்.



முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு சோதிடம் சொன்ன போது

S.P. SRIRAM GURJI

AADIVASI MUKKIYA

Spoken languages: Tamil, Telugu, Hindi, kannada & English.



SPOTLIGHT

By: Charles Somasundrum

PART - III

Bruce Fein, a former Deputy Attorney General of the US, speaking to the 'Tamils for Justice' (an independent unincorporated organisation that takes no aid; guidance or direction from any domestic or foreign organisation connected with the Tamil Tigers or otherwise), elaborated on the case for Tamil statehood, based on the U S Declaration of Independence and in the light of 'cruel decades of oppression' of the Tamils at the hands of the Sri Lankan (Sinhala) government. He questioned the correctness of the State Department's listing the Liberation Tigers of Tamil Eelam (LTTE), the Tamil freedom movement, as a foreign terrorist organisation. He also identified suspected crimes against humanity, perpetrated by US citizens or permanent resident aliens serving in the government of Sri Lanka or Sri Lankan parliament, in violation of the United States criminal code. It might be well, to remember here that Basil Rajapakse, one of the brothers of the Sri Lankan president, is a member of the Sri Lankan parliament and a minister. He is also known to be a US citizen, having spent six years operating a 'Seven - Eleven' store there.

Mahinda Rajapakse the president, is reported to have told media heads and editors in Colombo, very recently, that the latest bombs in Colombo were not the work of the LTTE (Tamil Tigers). This revised view of the president comes too late for those Tamils, who have already been 'routinely' rounded up; locked up and tortured or just 'disappeared'. This course of action by the government security forces, takes place every time a bomb goes off in the south, regardless of who is held responsible. Sinhala people, whose only source of information regarding the Tamil freedom movement or the civil war, are via the doctored press releases of the government and a docile Sinhala press are puzzled, by the president's recent statement. They naturally assume, that the fact that an election is round the corner in Sri Lanka, has a part to play in his current view, regarding the group or groups behind the latest bombs in Colombo. The Rajapakse triumvirate

will use every opportunity from now on, to show up the UNP and those in opposition to the government, in the worst possible light. We can expect more such 'vote distorting' incidents and questionable government press releases, about such incidents as the election draws near.

Intelligent Sinhala and Sinhala intellectuals are beginning to show distaste for and dissatisfaction with their President, and his unelected brothers who play a major role in his administration. The country appears to be in a headlong, mindless rush into disaster, like a pack of Lemmings! They are dissatisfied with the direction in which the sibling triumvirate appear to be steering their country. The persons in power do not realise that a tame and muzzled Sinhala press, serve only to conceal dissent not eradicate it. Grassroots Sinhala are beginning to question, why it is that their government with its superior man power, weapons and the backing and financial support of certain select countries from the international community, are still unable, after nearly forty five years, to make any headway over the Tamil freedom fighters who, if their own Sinhala press is to be believed, comprise mostly women and children with smuggled weapons!

Peace in Sri Lanka

Arthur C Clarke, the well known science fiction author, celebrated his 90th birthday at his home in Sri Lanka, where he has lived for the last 50 years. In a nine minute recorded message, he has expressed three wishes. His first wish is for evidence of extra terrestrials, the second is the hope that the world will adopt sources of cleaner energy, but it his third wish that is of interest to Sri Lankans. He has said that he dearly wishes 'lasting peace established in Sri Lanka as soon as possible.' This is a very commendable wish and there are many Eelam Tamils who will certainly agree with him. Yet, in the fifty years that Arthur Clarke has lived in Sri Lanka, why has he kept so quiet, about the increasing turbulence in the island, with its ever more chaotic and corrupt

governments; dishonest politicians; militant monks; a terrorist state security arm and Sinhala Buddhist ethno nationalism gone wild? Mr Clarke, with his world renown and his international contacts, could have made a positive contribution to peace in the island many years ago - if he had only wanted to.

With the US presidential primaries in full swing, the world wonders if the Americans, so renowned for their technical expertise, have by now, refined their voting apparatus that had led to many recounts, court cases and rumblings during past presidential elections, particularly the election when the current president Bush was first elected. Bush was elected; it must be remembered, following a ruling by the Supreme Court! Sad to say, the American government is nowhere near a solution to 'free and fair' elections in their own country. They however have their own strong views on free and fair elections in developing countries of the world, to which they try to export 'democracy' or their version of democracy.

The machine that American polling booths use is the 'Diebold Accuvote' voting machine. That's right! The Americans have machines to do their voting for them. Other democracies, including Britain, use the ballot paper and a pencil stub and have done so for years with no problems. The Americans, with their Diebold Accuvote machine, had needed to go right up to their Supreme Court, to determine the result!

It has now come to light, that this voting machine used by the Americans, is secured by a lock that is a standard industrial lock, widely used in jukeboxes, office furniture and hotel mini bars. The chairman of the 'Diebold Corporation', who is a prominent Republican fundraiser, refused to allow independent testing of the machine, and its lock, because he held that it would 'reveal proprietary secrets', reports the New York Times of September 2006. Perhaps, the Americans may have something to learn from Kenya which has recently held a general election there. It is even conceivable, that it may prove necessary, at future American presidential elections, for 'observers' from foreign countries including the 'Third World', to be present when the Americans people cast their vote as also, at their Congress and Senate elections, to ensure that these elections are 'free and fair'

We Will Win! We Will Win!

And they will be crushed and suppressed - GoSL



Jaffna Palace

By Wakeley Paul.

What does this litany of the (GoSL) signify? Not just an occupying army with nothing to do but occupy. It indicates an occupying army with a determination to dominate and suppress the rights of those controlled through that occupation. This desire to dominate and suppress is the very opposite of the winners of World War II. True, they had a desire to re-fire a demand for democracy, but here in Sri Lanka the reverse is true. The objective is to control and dominate the losers and ensure that the future hopes of the defeated to exist as equals are knocked out of them.

How do the major western powers - gripped by the fear of what they regard as

Muslim Terrorism - view this ambition by the GoSL? Another terrorist group knocked out of power? Most of them, other than those who have played a major role to seek a solution, will be convinced that this is so. Do the Tamils supposedly supported by Terrorists have any right to respect? Their blocked view would be, thank God, that Tamil desires for rights, causing a civil war, are ended.

Does that mean these powers assume that deprivation of equal rights to education, land ownership, fishing rights, business capacity and every ability to survive as anything other than powerless Sinhalese dependents matter? The short-sighted would say

Sri Lanka and its wretched problems are too insignificant for them to worry about. Is that what these dreams of the spread of democracy throughout the Universe stand for?

Apart from ignoring these high ideals, does the sight of a landscape littered with charcoal and twisted street lamps, with shells of houses as empty as ransacked tombs, landmarks disappeared under shifting dunes of rubble, tomb cities consisting of walls pitted by artillery shells, the remains of a world covered with gray ash become an acceptable sight? Or do the world powers now spend millions to refurbish this lifeless maze into a livable haze for bloodless people destined to be lost souls in a lost world?

Can anything the west do help the Tamil emerge from their darkness? It will be like drinking the water off the roadside. Their I.C. fight to upstream the tragedy against this rocky undercurrent will give every foothold the struggle takes on, an urgency which is too severe to overcome. It will be like, trying to clear a devastating flood with a lone water bucket.

The only fact that keeps humans alive is hope, and often the only way to sustain that hope against powerful oppression is an abhorrent act. The irritation of suppression bursts from bust to bloom, which is exactly what has occurred, causing the island's irreconcilable problems. The one-time beautiful tree has been infected by invisible insects that made its trunk lose its magnificence. Any victory will turn the island into a kettle that will scald its rulers and supporters the moment they touch it. One cannot call a tree without roots or bark or leaves a tree. So, too, one cannot consider a land a nation when it is infected by rabid insects.

Regard for a sleeping tiger does not make it a contented one. The fuse within it is ever ready to flare up again. One cannot turn one's back to them as if they are adoring apprentices.

Nothing is bleaker than to ignore the past. The Sinhalese will never realize this, but the International Community should have the objectivity and ability to do so.

Courtesy: sangam.org




ஸ்ரீ கணபதி ஜோதிட நிலையம்

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பிரபல ஜோதிட நட்சத்திரம் அர்ஜுனா ராஜலி குருஜி ஜெங்கம்மா

கைரேகை, சாமுத்திரிகா இலக்கணம், சாதகம், பிறப்பியல், நாம நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டு உங்களின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மிகவும் துல்லியமாகக் கணித்து வழங்குவார். இவரை ஒரு முறை சந்தித்துப் பாருங்கள். பெயர் வசிகம், தொழில் வசிகம், கையெழுத்து வசிகம், காதல் வசிகம், கணவன் மனைவி பிரச்சனை தீர், திருமணப் பிரச்சினை தீர், தொழில் முடக்கம், வியாபார வசிகம், உத்தியோகத்து தடை நீங்க, குழந்தை பாக்கியம் இல்லாமை, தாம்பத்தியக் கோளாறு, அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரம் வழங்கப்படும். ஆயுர் வேத மருந்துகள் சகல விதமான வியாதிகளுக்கும் நாடி பார்த்து மருந்து தரப்படும்.

07951 631 883 / 020 8470 5209

1st Floor, Sai Hair Dressers, 345 A High Street North, Manor Park, London E12 Open Seven days a Week



வாடிக்கையாளரின் ஏகாபித்த வேண்டுகோள்களைக் கிணங்க Mitchamல் எங்கள் சேவையை ஆரம்பித்துள்ளோம்.

SALES, LETTINGS & MANAGEMENT

- Free Valuation
- Competitive Rates
- Rent Guaranteed scheme
- Legal Documentation
- Rent Collection

குறைந்த முதலீட்டில் வீடுகள் வாங்குவதற்கும் குறைந்த வட்டியில் கடன் வசதிகள் பெறுவதற்கும்

வீடுகள் வாங்கவும் சிறந்த பூராயிப்புடன் வாடகைக்கு எடுக்கவும், விடவும்...



CLOCKWISE PROPERTY SERVICES

Residential Sales | Lettings & Management | Mortgage | Insurance

FINANCIAL SERVICES

Mortgage,

- Commercial & Residential
- Re-mortgage
- Buy To Let
- Secured Loans
- Business Loans
- Insurance

415 B London Road, Mitcham,
Surrey, CR4 4BJ

Tel. 02086460891, 0208090 8427,
Mob 07961 981 278

Email: clockwiseproperty@gmail.com
Web: www.clockwiseproperty.co.uk

Crescent Grove, Mitcham



A single bedroom with shared kitchen and bathroom in excellent condition. fully furnished, 1 min away from Mitcham Tram station and bus routes. All the Bills are included, early viewing recommended! £370 pcm

Fountain House, Mitcham, CR4,



1 Double Bed, Lounge, kitchen, Bathroom, Balcony, Fully Furnished, Gas Central Heating, D/G/, Close to Tube, Tramslinks and Bus Routes, Early viewings are highly recommended, Available NOW. Bills inc. £800 pcm

London Road, Mitcham



2 Double Bed Flat, Lounge, Kitchen, 2 Bathrooms, Fully Furnished, Gas Central Heating, Double Glazing, Balcony. Close to Trams links and Bus Routes. Early viewing is highly recommended. AVAILABLE NOW £1200 pcm

Beeleigh Road, Morden, SM4,



A lovely 4 bedroom property in a quite location. Close to tube, train and local bus routes. The property is newly decorated and presented with a lounge, fully fitted kitchen and bathroom. Rear garden/ off street parking. Available NOW. £1200 pcm

Gavina Close, Morden, SM4.



End of terrace, 3 Double bed, 1 Study room, Lounge, Kitchen, 2 Bathrooms, Rear garden, Gas C/H, D/G, the property is located approx 1/2mile from Mitcham tram station. Excellent cond., Available NOW. £1150pcm

Mitchem இல் புதிதாக

ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.



Servicing & Repairs
All Mechanical Services
undertaken

உங்களுக்குத் தேவையான சகல விருமான பாரிசீத் வாகனங்களை நம்ப முடியாத மலிவு விலையில் பெற்றிட இன்றே அழையுங்கள்.



PEUGEOT 806 2.0 HDI 110 Quicksilver , 5 Doors, Manual, Estate, Diesel, 2000 X Reg , 54,000 miles, Metallic SILVER. 1 Year MOT, Warranted Mileage, Full Service History, Power steering. £4,995



BMW 328i , 2 Doors, Automatic, Coupe, Petrol, 1995 N Reg , 120,000 miles, Metallic GREEN. 1 Year MOT, Full Service History, Air conditioning, ABS, ALARM, Adjustable seats, P/X Welcome! £2,495.



SEAT Alhambra 2.0 , 5 Doors, Automatic, Estate, Petrol, 1996 P Reg , 79,000 miles, Metallic Blue, MOT-09-2008. 7 Seater, Full Service History, A/C, Alarm, Tinted glass, Alloy wheels, Anti theft system, £2,995



RENAULT Clio 1.2 Authentique, 3 Doors, Manual, Hatchback, Petrol, 2001 51 Reg, 45,000 miles, BLUE, MOT-10-2008. Full Service History, Power steering, Computer, Folding rear seats. £2,995



BMW 318is , 2 Doors, Automatic, Coupe, Petrol, 1997 P Reg , 130,000 miles, MOT-10-2008. Full Service History, Power steering, Air conditioning, Alloy wheels. £1,995



VOLKSWAGEN Polo 1.6 CL , 3 Doors, Manual, Hatchback, Petrol, 1995 N Reg , 81,000 miles, Metallic BLUE, MOT-10-2008. 5 Months TAX, SERVICE HISTORY, Power steering. £1,495

METALLIC MOTORS

Quality used car sales

Mitcham, Surrey, CR4 4BJ

Tel: 020 86480922

Mobile: 07961 981278

metallicmotors@gmail.com

BMW 318is , 2 Doors, Automatic, Coupe, Petrol, 1997 P Reg , 130,000 miles, Metallic Black, MOT-10-2008. Full Service History, Power assisted steering, Air conditioning, Alloy Wheels, P/X Welcome! £1,995

VOLVO V70 2.5 10V , 5 Doors, Automatic, Estate, Petrol, 1998 S Reg, 69,000 miles, Metallic Silver, MOT-07-2008. 7 SEATER, Full

Service History, Air conditioning, Power steering, Alarm, Alloy wheels, Folding rear seats, Immobiliser, Metallic paintwork. P/X Welcome! £2,795

AUDI A4 2.0 Sport , 4 Doors, Manual, Saloon, Petrol, 2001 Y Reg , 49,000 miles, Metallic Blue, MOT-10-2008. 6 Months Tax, Full Audi Service History, Air conditioning,

Alloy wheels, Anti theft system, Immobiliser, Wood/wood effect trim, 6 Months Warranty. P/X Welcome! £5,995

AUDI A4 1.8 SE, 4 Doors, Manual, Saloon, Petrol, 1997 P Reg, 124,000 miles, RED. 1 Year MOT, Full Service History, Air Conditioning, Power, Alloy Wheels, Computer, P/X Welcome. £1,495

Please visit www.metallicmotors.co.uk for full stock listing

Warrenty and Finance available

Open 7 Days

View by appointment only

கூலிக்கு மாறடிக்கும் கல்கிக் கூட்டம்

சாந்தி ரமேஸ் வவுனியன்
(ஒரு பேப்பருக்காக)

இவ்வார கல்கியின் ஆசிரியர் தலையங்கமான 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை' என்ன சொல்லியிருக்கிறது?

விடுதலைப்புலிகள் குறித்த அமெரிக்க எவ்.பி.ஐயின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கல்கியும் தனது பங்குக்கு ஏதோ கலக்கியிருக்கிறது. வழமையாக பல இந்திய ஊடகங்களின் மிகைப்படுத்தப்படும் பரபரப்புச் செய்திகளும் பொய்களையே பரப்புவதற்கும் பண்பையும் கல்கி மீண்டும் ஒருதரம் நிறுவிபுள்ளது.

கல்கியில் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை' என்ற தலைப்பை எழுதியவரே! நீங்கள் ஒரு ஊடகத்தானே? அப்படியாயின் செய்திகளையெல்லாம் கரைத்து முழுங்கியிருப்பீர்களல்லவா? எவ்.பி.ஐயின் கூற்றினை மறுத்து நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத் தரணியும், அமெரிக்காவின் முன்னாள் உதவிப் பிரதி சட்டமா அதிபருமான புருஸ்பெயின் அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தாரே அது உங்கள் அறிவுத்திறனில் எட்டவில்லையா அல்லது புரியவில்லையா? நீங்கள் ஆங்கில சூரர்களல்லவா? புருஸ்பெயினும் ஆங்கிலத்தில்தான் அவ் மறுப்பறிக்கையை வெளியிட்டிருந்தார். அதையேன் படிக்காமல் விட்டீர்கள்? ஓ புரிகிறது பரபர கிசகிச சுடுசுடு செய்திகளின் ஆர்வலர்களல்லவா நீங்கள். இதெல்லாம் எங்கே உங்களுக்கு புரியப் போகிறது.

ஆதாரமற்ற அறிக்கைகள் விடுவதற்கு அமெரிக்காவால் மட்டுமல்ல உங்களாலும் தான் முடிபுமே தவிர உலகில் வெற்றெந்த மனித நேயமுள்ள யாராலுமே முடியாது.

தமிழர் தேசத்தில் தினம் தினம் சாகின்ற தமிழியர்களை உங்களுக்கும் தெரிவதில்லை எவ்.பி.ஐ யிற்கும் தெரிவதில்லை. 'மனித வெடி குண்டுகள்' உருவாக காரணமானவர்கள் நீங்களாகவும் மனித உயிரின் பெறுமதி அறியாதவர்களாக உங்கள் படைகளும் எங்களை வீதியில் வீடுகளில் என கொன்று போட நாமெல்லாம் சாவுக்குள் நின்று சந்தித்த சரித்திர வடுவை உங்களால் கழுவ முடிந்ததா?

உங்கள் நாட்டில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு பெருத்து வருவதை வலுத்த துயரத்துடன் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இன உணர்வுள்ள தமிழர்களின் மன வுணர்வுகளை உங்கள் அசிங்கமான ஆசிரியர் தலையங்கத்தினால் களங்கப்படுத்தாதீர்கள்.

(தமிழகத்தில் தினமும் ஒரு விடுதலைப் புலிகைது செய்யப்படுகிறார். ஆயுதக் கிடங்குகள், குவியல்கள் என்று அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அகதிகள் முகாம்களில் தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்கள். தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் அளிக்கும் தார்மிக ஆதரவும் தமிழக முதல்வரின் மௌனமும் தான் விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஊடுருவவும் நடமாடவும் துணைவைத் தருகின்றன - கல்கி)

அது எப்படி தினமும் ஒரு புலி உங்களிடம் பிடிபடுகிறா(ள்)ன்? நீங்கள் இன்னும் கனவு கிலிருந்து விடுபடாமல் இருப்பதை இவ்வாசகங்கள் விளக்குகின்றன. ஆயுதக் கிடங்குகளா? குவியல்களா? ஆம் அதிர்ச்சியான கண்டுபிடிப்புகள் தான். ஏனெனில் ஒரு குண்டுமணியின் அதிர்வைக்கூட உணராத உங்களுக்கு இந்தப் பொய்கள் அதிர்ச்சியானவை தான்.

தமிழர் படைக்கு சிங்களப்படைகள் சன் மானமாக ஆயுதக்கிடங்குகளை தந்துவிட்டுத் தப்பியோடியபோதே தமிழ்ப்படை தேவையான ஆயுத வலுவையும் ஆட்பல வலுவையும் பெற்றுவிட்டது.

தமிழ்நாட்டில் புலியென்ன சினிமாப் படப்பிடிப்பு காண வருகிறதென்று என்னு கிறீர்களோ என்னவோ. எப்போதும் கனவு களையே அதிகம் நினைவுகளில் தொலைக்கும் உங்களுக்கு புலியென்றால் காட்டுப்புலிதான் ஞாபகம். முதல்வர் எங்கள் கலைஞர் தமிழர் அதனால் தார்மிகக் குரல்களுக்கு மதிப்பளிக்கிறார். பிராமணியர்களுக்கு இது புரியாது.

அசினா நமீதாவா நாளைய தமிழகத்தின் நட்சத்திரம்
இதைத்தான் உங்களால் எதிர்வுகூற முடியுமே தவிர ஈழ விடுதலைப்போர் பற்றியோ அதன் எல்லைகள் பற்றியோ எழுதவோ பேசவோ எந்த அருகதையும் அற்றவர்கள் நீங்கள்.

(போதும் போதாததற்கு, இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தமும் ரத்தாகிவிட்டது (ஒப்பந்தம் அமுலில் இருந்தபோதே புலிகள் அதை மதிக்கவில்லை அதனால் இலங்கை அரசும் அதை மீற நேரிட்டது). இப்போது இலங்கையில் போர்ச் சூழலே நிலவுகிறது - கல்கி)

யுத்தநிறுத்தத்திலிருந்து தானாகவே இலங்கையரசு விலகி தமிழர் தரப்பை போருக்கு அழைத்திருக்கிறது. வில்லங்கச் சண்டியனாய் மகிந்த மாத்தையா வேட்டையை மடிச்சுக்கட்டி நிற்க தமிழர் தரப்பு என்ன புரியங்கா புடுங்கவா சொல்றீர்? யுத்த நிறுத்தம் அமுலில் இருக்க அதை தமிழர் தரப்பு மீறியதை உங்கள் எத்தனை கண்கள் சாட்சியமாகின? (யுத்த நிறுத்தம் தமிழர் தரப்பால் (விடுதலைப்புலிகளால்) நிராகரிக்கப் படவில்லை மீறப்படவில்லை இலங்கை அரசால் மிதிக்கப்பட்டு மீறப்பட்டதே உண்மை.

யுத்த நிறுத்தம் அமுலில் இருக்க சமா தானத்தின் தூதர்களாய் உலவிய எங்கள் அரசியல் தலைவர்களை மகிந்த மாத்தை யாவின் படைகளும் ஒட்டுண்ணிகளும் கொன்று போட்டதும் விமானக்குண்டு வீசி சமாதானப் பேச்சு மேடைகளின் ஞானியான எங்கள்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வரை கொன்று குவித்தது மட்டுமின்றி தினம் தினம் ஏனென்று கேட்க, எதுவென்று பார்க்க, எதற்கென்று கேட்க ஆட்களின்றி எந்த நேரமும் எந்தத்தமிழ் இளைஞரும் யுவதியும் சாகும் விதியை எழுதிய மகிந்த மாத்தையாவின் கொலைவெறி முகம் ஏன் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை?

ஈழத்துக்காக, ஈழத்தமிழருக்காக உயிரும் தர இந்தியாவில் உள்ள உணர்வாளர்களின் குரல்களே போதும் எங்களுக்கு. அவையே எங்களுக்கு பலம் தரும் வல்லமைகள்.

(கண்ணி வெடிகளுக்குப் பலியாகும் கொடுமையும் கொரில்லா யுத்தமும் நாகரிக உலகில் எந்த தேசத்திலும் நிகழக்கூடாத கொடுமைகள். எந்த மக்களுக்கும் நேரக்கூடாத கொடுரங்கள். - கல்கி)

உங்க கண்டுபிடிப்போ கண்டுபிடிப்புத்தான் போங்க பின்னிட்டங்க. நாகரிக உலகின் ஞானங்களையெல்லாம் கரைத்துக் குடித்த கனவான்களே எந்த தேசத்திலும் நிகழாத கொடுமையை நிகழக் கூடாத கொடுமையை உங்கள் படைகளும் எங்களுக்குச் செய்தது. அதே போல இலங்கையரசு படைகளும் செய்தன செய்கின்றன. எந்த மக்களும் அனுபவிக்காத கொடுமைகளை எங்கள் மக்களும் மண்ணும் அனுபவிக்கின்றார்கள்.

உங்கள் போன்ற ரூபாய்களுக்காக செய்தி எழுதும் தூர் அதிர்ஸ்டங்கள் உள்ளவரை உலகில் கண்ணிவெடிகளும் பலியாகுதலும் தொடர்கதையே போங்க.

கொரில்லா என்ற வார்த்தையை எத்தனை காலம்தான் எழுதுவீர் கல்கியாரே? இனிமேல் மாற்றி எழுதிக் கொள்ளுங்கள். தமிழர்சேனை உலக வல்லமைகளுக்கு நிகரான சமவலுப்படையணி.

(இலங்கை அரசுடன் விவாதித்து, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான அரசியல் தீர்வுக்கு இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழகத் தலைவர்கள் இதற்குத் துணை நின்று, புலிகளை வன்முறையிலிருந்து ஜனநாயகப் பாதைக்குத் திருப்பியாக வேண்டும். இல்லையேல், இந்திய-தமிழக மீனவர்கள் மடிவது மட்டுமல்ல தமிழகத்திலும் அதையொட்டிய மாநிலங்களிலும் பயங்கரவாதம் பரவிப் பெருகுவது, விரைவிலேயே நாம் காணக்கூடிய கொடுமையாகிவிடும் - கல்கி)

புல்லரிக்குதுங்க ஒங்க ஆலோசனை யைக் கேட்க. இலங்கை அரசுடன் முன்று தசாப்தகாலமாக தமிழர் தரப்பு விவாதித்துக் களைத்துத்தான் தன்னை ஆளுமை செய்யும் வல்லமையை தேர்ந்தெடுத்து தமிழீழம் நோக்கிய பாதையில் பயணிக்கிறது.

இலங்கைத் தமிழர் உரிமைகளை பாது காக்க ஏற்கனவே ஒங்க ராசீல்காந்தி ஐயா பேசித்

தானே பத்தாயிரத்துக்கும் மேலான தமிழர்களை கொன்றீங்க, பல ஆயிரம் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தி, சிறுவர்களை அனாதைகளாக்கி இன்னும் ஒங்க படை எங்க மண்ணில் செஞ்சது ஏராளம். இதை இன்னமும் நாங்க மறக்கல்லிங்க ஆனால் மன்னிச்சுட்டமுங்க. புலிகளை யாரும் வன் முறையிலிருந்து மீட்டு ஜனநாயகப்பாதைக்கு திருப்பத் தேவையில்லை. ஏனெனில் புலிகள் ஜனநாயகத்தை இப்பவில்லிங்க எப்பவுமே நேசிப்பவர்கள்.

'ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்களின் பயங்கரவாதம் யுத்தம். 'சேர்.பீற்றர் உஸ்டினோ சொன்ன வார்த்தைகள் இவை. எத்தனை உண்மை பார்த்தீர்களா கல்கியாரே? பணத்துக்கும் யுத்தத்துக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் எப்பிடிங்க ஊடகம் தமிழகம் என்றெல்லாம் எழுதிக்கிளிக்கிறீர்? மாதச் சம்பளமில்லிங்க தேசவிடுதலைப் போர். ஒரு இனத்தின் உயிரும், உடலும், உணர்வும் கலந்த குரல் அது. அதையெல்லாம் உங்களால் உணரவோ உய்த்து அறியவோ இயலாது.

அசினா நமீதாவா நாளைய தமிழகத்தின் நட்சத்திரம் இதைத்தான் உங்களால் எதிர்வுகூற முடியுமே தவிர ஈழவிடுதலைப்போர் பற்றியோ அதன் எல்லைகள் பற்றியோ எழுதவோ பேசவோ எந்த அருகதையும் அற்றவர்கள் நீங்கள்.

ஊடகங்களே உலகின் காவல் நாய்களாம் யாரோ சொன்னாங்க ஆனால் ஊடகமா அப்பிடியென்றான் என்னங்க? இப்படிக்கேட்கும் உங்களுக்கு இதுவெல்லாம் ஒத்துவராதுவை.

ஈழத்துக்காக, ஈழத்தமிழருக்காக உயிரும் தர இந்தியாவில் உள்ள உணர்வாளர்களின் குரல்களே போதும் எங்களுக்கு. அவையே எங்களுக்கு பலம் தரும் வல்லமைகள். கல்கியும் இன்னும் இதரங்களும் உதவ வேண்டாம் உண்மைகளை ஊடக தர்மத்தை உணருங்கள் அதுவே போதும்.

தமிழகத்தின் பெரும்பான்மையானவர்கள் வாசிக்கும் குமுதம், விகடன் போன்றவை தங்கள் கடந்தகாலப் போக்கை மாற்றி சமகாலத்தில் ஈழத்தமிழர் பக்க நியாயத்தை தமிழர் தரப்பு மீதான சிங்களத்தின் அநியாயங்களை உள்ளபடி சொல்கின்றன. கரும்போக்கு நீக்கி உண்மைகளை ஊடக தர்மத்தை உணர்ந்துள்ளன. நீங்கள் குமுதமாக விகடனாக நக்கீரனாக மாற வேணாமுங்க. அமெரிக்க விசுவாசம் களட்டுவதை எங்கள் விடயத்தில் போட்டு குழப்பிக்காதீங்க.

பொய்யானதொரு கருத்தை வெளியிட்ட எவ்.பி.ஐயின் பொய்யை முதன்மைப்படுத்தி புழு கு ஆசிரியர் தலையங்கம் வரைந்து கிசகிசுத்து பிசுபிசுத்த ஆலோசனை சொன்ன கல்கியின் நேர்மையற்ற ஆசிரியர் தலையங்கத்தையும் அதன் கருத்துப் புரட்டையும் ஊடகம் சார்ந்தவளாகிய நான் வன்மையாக கண்டிப்பதோடு இனிமேல் இப்படியான பொய்களை கல்கியும் இது போன்ற கருத்துக்களை வெளியிடும் ஏனைய ஊடகங்களும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் வேண்டிக் கொள்கிறேன்.

TRICO - The name you can trust

Door to Door Service
Western province by air & Sea
Call for details Regular Shipping service
At competitive Prices to:
Australia, Canada, Chennai, Bangalore, Cochin and Calcutta

Two more collection points:
Glasgow and South West London
Regular weekly savings means the fastest delivery to Sri Lanka.

TRICO HAS MOVED

உங்கள் வசதிக்காக Tooting இல் Collecting point!

A - Lanka
171 Tooting High Street,
London SW17

Contact Vimal
Tel: 020 8672 5551
Fax: 020 8889 5445
Email: tricoint@btclick.com

HOT NEWS
Extra Receiving depot in South - London SW17
You can collect packing cases and deliver packed goods to SW17.
Save your money on transport

Trico International Shipping Ltd.
555 Whitehart Lane,
(Safehouse Storage)
London, N17 7RP

காதலுக்கு வேலி



'உமாசிச்சர் கார்க்கார செல்லத்துரையோட ஓடிப் போயிற்றாவாம்'. 'கப்பல் கனகற்ற பெட்டையை வியாளியிளர் பொடியன் தூக்கிக் கொண்டுபோட்டானாம்' இவ்வாறான கதைகள் மதவடிவம் வம்பளப்பாக இடை இடையே அந்த நாட்களில் பரபரப்பாக அடிபடும்.

காதல் என்பது ஒழுக்கக்கேடான குற்றச் செயல் என்ற கருத்து நீண்ட காலமாகவே எம்மவர்களிடம் வலுப் பெற்றிருந்தது.

வயதுக்கு வந்த பிள்ளைகளுக்கு வரன் நிச்சயிக்க வேண்டியவர்கள் பெற்றோர்களே என்ற கருத்தும் குடும்பம் தோறும் நிலவியது. எழுபது என்பதுகளுக்கு முன்வரை காதல் திருமணங்கள் மிகக்குறைவு. ஓடிப்போன காதல் திருமணங்கள் பெற்றோர்களால் அங்கீகரிக்கப்படவில்லை.

வயதான குமர்பிள்ளைகள் ஆண்களின் காதல் கண்களுக்குள் அகப்பட்டு விடக்கூடாது என்பதில் பெற்றோர்கள் கரிசனையாக

இருந்தார்கள். முழுப்பாவாடை, அரைத் தாவணி சேலை என்ற உடுப்புக் கட்டுப்பாடும் வெளியே போகும்போது பெண்பிள்ளைகள் தனித்துப் போகக் கூடாது என்பதில் கவனமும் பெற்றோருக்கு இருந்தது. வயதிற்கு வந்த பெண்கள் அந்நிய ஆடவருடன் பேசக்கூடாது. பழகக்கூடாது என்பதும் பண்பாடு என்ற பேரில் நிலை பெற்ற கட்டுப்பாடு.

'பெற்றவர்கள் பார்ப்பதினால் பெருமை என்னவோ? அவர் மற்றவர்களையும் பார்ப்பதினால் நன்மையல்லவோ'

என்பது ஒரு சினிமாப் பாடல் வரி. சாதி, அந்தஸ்த்து, தனித்துவம் என்ற பாரம்பரியங்களை காதல் கொண்டிராது என்ற அச்சமே காதலுக்கு மரியாதை தர பெற்றோர் முன்வராதமைக்கு முக்கிய காரணம்.

வயது, அழகு, பிறப்புக் குறிப்பு, சாதி, ஒழுக்கம், சீதனம், கல்வித்தகமை, மதம் என்பவை திருமணப் பேச்சுக்களின் போது

அதிகமாகப் பேசப்படுகின்ற விடயங்களாக இருந்தன. பொருத்தம் பார்க்கும் போது பெற்றோர்களும் தரகர்களும் இவை சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்கள்.

சாதியும் சீதனமும் யாழ்ப்பாணத் திருமணங்களில் முக்கிய இடம் வகித்தன. வேளாளர் குலத்துக்குள்ளும் செம்பு தண்ணி, எடுக்காத, வாய் நனைக்காத பகுதி என்ற உயர்வு தாழ்வு தரவேறுபாடு இருந்தது.

தேச வழமைச் சட்டம் என்ற அரச அங்கீகாரம் பெற்ற சட்டம் சீதனம் வாங்குவதை சட்ட பூர்வமாக அங்கீகரித்தது.

2011-ல் உயர்வு

சுவாசிப்பவர்: ப.வை. வெய்யபாலன்

ஆலயம், தேனீச்சாலை, சலூன், லோன்றி என்பன எல்லோருக்கும் பொது என்ற நிலைப்பாடு ஏற்பட்டதும் சாதியெறியின் பக்க வேர்கள் ஆட்டம் காணத் தொடங்கின. காதல் ஓரளவு அங்கீகாரம் பெற இவை வழிவிட்டன.

அறுபதிற்கு முன்வரை பெண்களின் படிப்பிற்கு கல்வன் பாடசாலைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மகளிர் கல்லூரிகள் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இராமநாதன் கல்லூரி தான் பெண்களின் படிப்பிற்கு ஏற்றது என்று கருதப்பட்டது.

1965 அளவில் இரட்டைத்தட்டு பஸ்கள் ஓடத் தொடங்கியபோது வீதியோர வீடுகளில் கிணற்றைச் சுற்றிய வேலிகள் உயர்மாக எழுப்பப்பட்டன. மேல் தட்டு பஸ்சில் பயணம் செய்யும் பொடியன் தம் பெண் பிள்ளைகளில் கண் வைத்து விடக்கூடாது என்ற கவலை.

வீட்டின் எல்லையைச் சுற்றி வேலிகள் பலமாக அடைபட்டிருக்கும். அடுத்த வீட்டு

நாய் பூனைகளை மட்டுமல்ல, காதலையும் கட்டுப்படுத்தும் வேலிகள் இவை.

மேல் தட்டு பஸ்சில் பயணம் செய்யும் பொடியன் தம் பெண் பிள்ளைகளில் கண் வைத்து விடக்கூடாது என்பதற்காக வேலிகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது.

அடுத்த வீட்டுக்கு அல்லது பின் வளவுக்குப் போவதற்கு பொட்டு வைக்கப்பட்டிருக்கும். வேலியில் ஒன்றரை முழ உயரம், ஒரு முழ அகலத்தில் இந்தப் பொட்டு குனிந்து போகக் கூடியதாக அமைந்திருக்கும்.

காதலோ, ஒழுக்கக்கேடோ நடந்தால் பொட்டுக்கேடு அல்லது பரிசுக்கேடு என்ற சொற்களும் அந்தப் பொட்டை மையப்படுத்தி வழங்கப்பட்டன. பொட்டுக்குள்ளால் பூராயம் பார்க்கின்ற விடுப்புக் கதைக்கின்ற சங்கதி களும் அடுத்த வீட்டுக்காரன் போல் காதல் மலரக் காரணமாக இருந்தன.

கால ஓட்டத்தில் முன்னேற்றத்திற்கான முயற்சிகள், வெளிநாட்டு வாசம் குறிப்பாக போராட்ட சூழ்நிலை, இடப் பெயர்வு, அகதிவாழ்வு என்பன காதல் அதிகரிக்கவும் அங்கீகரிக்கப்படவும் காரணமாயின.

சேர். பொன் இராமநாதன் முதலாக ராஜீவ்காந்தி வரையாக இனம்; மொழி மதத்தால் வேறுபட்ட காதல்கள் அரசியல் அரங்கத்தில் மெளனம் காத்தன. வாரிசு, பதவி என்று வரும்போது சர்ச்சைக்கு உள்ளாயின.


ஆயினும் சமூக மட்டத்தில் இன்று காதல் பரவலாக உல்லாசமாகப் பவனி வருகின்றது. காதலர் தினக் கொண்டாட்டம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா?



RISING SUN

TRADITIONAL SRI LANKAN RESTAURANT & BAR
HOPPER GET-TOGETHER

Sri Lankan Menu with Hoppers, all the varieties,
"You mention, we serve".



அழகான அமைப்பு இதமான இடம்
அருமையான சூழல் அன்பான உபசரிப்பு
உறவினர் நண்பர்களை கூட்டி வாருங்கள்
உறவும் நட்பும் இன்னும் பெருகும்.

Please book early to avoid
disappointment.
Take-away available.

Free car park.

Just two-minutes walk from Sudbury Hill tube-station.

Bar Open all 7 days of week, (12pm-till late)

Call 020 8422 2575 / 07788 870 769

www.risingsunhotels.com

138 Greenford Road, Sudbury Hill, Harrow. HA1 3QL

Buffet
£7.50

Fridays & Saturdays
from 5.00 pm till late.

Sundays
from 12.30 after-noon to 10.00 pm

அவையு கேள்விகளுக்கும் நான் முயற்சி பிடிக்கிறேன்

முன்னிரவு பிறை நுதல்
எள்ளுப்பூ நாகி
விடைத்த பெருங்காது - சிரிக்கும்
குவளை விழிகள்
பஞ்சுப் பொதி போல
உள்ளங்கை
மாதுளை முத்துப் பல்வரிசை
அலங்கரித்தால்
அவள் குட்டித் தேவதை.
பார்த்த சிறு கணத்தில்
ஒட்டிக் கொண்டுவிடும் பிணைப்பு.

முன்னொரு நாள் புத்தகப்பையோடு
வதியில் கண்டேன்.
மறுநாள் நாளிதழ் வாங்கும்
கடையில் கண்டேன்.

"பிள்ளைக்குப் பெயரென்ன?"
"பூங்குழலி"
"வகுப்பென்ன?"
"தரம் ஒன்று"
"எங்கே உன் வீடு?"
"பக்கத்துக் குடியிருப்பு"
ஒற்றைவரிய் பதிவிறுப்பு
யாரோ ஒரு சிறுமி
அழைப்பு விடச்
சிட்டாய் ஓடிப் பறந்தாள்.

மறுமுறை கண்ட பொழுது
மீதிக் கணை விடுத்தேன்
"அப்பா பெயரென்ன?"
"வேலையென்ன?"

"எத்தனை சோதரர்கள்?"
கேள்வி பல பதில் சில
முல்லைப் புன்னகையால்
மறைந்தவை பல.
"ஒரு நாள் வீட்டுக்கு வாருங்கள்"
அழைப்பு விடுத்தாள்.
கனத்துக் காயம் மெல்ல ஆறிய
ஒரு பொழுது
குட்டித் தேவதையின்
மாளிகைக்கு சென்றேன்.
சிறியதெனினும் சீராய் இருந்தது.
எளிமை யென்றாலும்
அழகாய் மிளிர்ந்தது.
ஓடி வரவேற்று உபசரித்து
பாட்டுப் பாடி
நாட்டியமாயி - அவள்
மகிழ்வுற்ற பின் கேட்டேன்,
"அப்பா எங்கே?"

உள்ளறைக்குள் கூட்டிச் சென்றாள்
காட்டினாள்
கடவுள் பட்டத்துக்கருகே
சிரித்துக் கொண்டு இருந்தார்
அவள் அப்பா.
கீழே 'வீர வணக்கம்'

மீதிக் கேள்விகள் பயனற்றுப் போயின.
இப்போது அவள் தொடங்கினாள்,
தாய் சொல்லாமல் மறைத்த பலவற்றை
என்னிடமிருந்து பெயர்க்க முற்பட்டாள்.
எப்படி மடிந்தார்?

காயம் எங்கெங்கே?
எப்போது எழுவார்?
எப்போது வருவார்?
பதில் சொல்ல மறுத்தேன்.
பேசு மறந்தேன்.
கொண்டு சென்ற இனிப்புப் பொதியை
நிசை நிரப்பி அவளிடம் கொடுத்தேன்.
பேச்சை மாற்றினேன்.

வெளியே பணித்த விழியோடு
தாய் நின்றாள்.
கனத்த மனத்தோடு வெளிவந்தேன்.

இன்னமும் தீர்க்கப்படாத
பலப்பல கேள்விகளோடு
வாசலில் அவள் நின்றாள்.
புதிதில் தேடிவர - நான்
புறப்பட்டு விட்டேன்.
தோளில் கனக்கவில்லை துப்பாக்கி
கனத்த மனத்தோடு கனம் நோக்கி.

கடுகிப் பெற வேண்டும் விடுதலை - நான்
மீண்டு வந்து
அவளுக்குப் பதில் சொல்வதற்கு.

ந. அழகர்



நன்றி : திணைக்குரல்

தருப்தியான கில்லம்
ஆனந்தமான ஊழ்க்கையின்
அடிப்படை



**ஒரு புறம் வீடு... மறுபுறம் வாங்கி...
இரண்டுக்கும் நடுவே எத்தனை இடைஞ்சல்கள்!
நம்பிக்கையுடன் எம்மை நாடுங்கள்.**

Mortgages
Re-mortgages
Insurance
Lettings Houses & Flats
Property & Business Sales

We, already have a good number of our clients who are waiting to buy or rent, probably from your area. So why not, you call us and see if we could help you!

We will also try our best to save on the monthly mortgage payments, by giving you the current deals that benefit you the most.

Just leave it to us, we will try our best to make your task 'easy and relaxed'!

Mind you, you get a taste of our outstanding client care, and our experience and approachability, are there to speak.

Branch Offices:

Mr. Kalavannan or Mr. Vinu Joy
194 Merton High Street
South Wimbledon, London, SW19 1AX
Tel: **0208 542 8595**
Fax: **0208 542 2004**
Email: wimbledon@dicksons-estate.com

Mr Lingam
1081 Garratt Lane
Tooting, London, SW17 0LN
Tel: **0208 333 1133**
Fax: **0208 767 2900**
Email: tooting@dicksons-estate.com

Mr Colin
1057 London Road
Thornton Heath, Surrey, CR7 6JG
Tel: **0208 251 0555**
Fax: **0208 251 0666**
Email: theath@dicksons-estate.com

For a free valuation & Advice:
www.dickson-estate.com

DICKSONS
Residential Sales & Lettings

CALL US NOW!

தெளிவு



முற்றத்தில் வேப்ப மரத்தின் கீழே போடப்பட்டிருந்த சாய்மணைக் கதிரையிலே சாய்ந்திருந்த றஜீவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

வளர்ப்பு நாய் அவனருகே வந்து தன் முன்னங்கால் களால் சுரண்டி அவனை விளையாட அழைத்தது. வழமை போல அதனுடன் சேர்ந்து விளையாடவோ அல்லது அதன் செயற்பாட்டை ரசிக்கும் மனநிலையிலோ றஜீவன் இல்லை என்பது அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு எப்படித் தெரியப் போகிறது.

தகப்பனார் காலையில் பேசிய விடயம் தொடர்பாக அவன் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது குழம்பிப் போயிருந்தான். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் றஜீவனின் மனத்திரையில் தோன்றிக் கொண்டிருந்தது.

“தம்பி கொஞ்சம் இப்பிடி இரு ராசா. புறோக்கர் கந்த சாமி உனக்கு ஒரு சம்பந்தம் கொண்டு வந்திருக்கிறார். நல்ல வசதியான இடம், பிள்ளை களடா சிறிசன் உள்ளதாம். உனக்கு விருப்பமெண்டா அங்கபோய் உன் படிப்பை தொடர வழி செய்து தருவினம். இங்கையும் நிறையக் காணி பூமி எல்லாம் இருக்குது. புறோக்கர் நாளைக்குப் பிள்ளேரம் வாறன் எண்டு சொன்னவர். அதுக்குள்ளை உன்னை முடிவைச் சொன்னியெண்டால் பேச்சைத் தொடரலாம்.”

பெண்ணினுடைய படத்தை அவனிடம் கொடுத்து அந்தப் பேச்சை சுருக்கமாகவே முடித்திருந்தார்.

சாந்தினியுடனான இந்த மூன்று வருடக் காதல் இல்லாமல் இருந்திருந்தால் அவனுக்கு அங்கு யோசிப்பதற்கு எதுவுமே இருந்திருக்காது. ஆனால் சாந்தினி...

மூன்று வருடங்களுக்கு முன்னர் அவளை A/L வகுப்பில் சந்தித்த அந்த நாட்களை இரை மீட்டிப் பார்க்கிறான்.

ஆரவாரமின்றி வகுப்புக்கு வந்து தானுண்டு தன் கற்றலுண்டு என்றிருக்கும் அவளின் அடக்கமும் பாடங்களில் காட்டும் தீவிர ஆர்வமும் தன்னிடம் ஒரு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியதை றஜீவனால் உணர முடிந்தது.

கனித பாடத்தில் அவனுக்கிருந்த அசாத்தியத் திறமை காரணமாக தனக்கு ஏற்படும் சந்தேகங்களை சாந்தினி அவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்வான். படிப்படியாக அவர்களுடைய அளவளாவல் பாடவியங்களுக்கு அப்பால் கதை, கவிதை, சினிமா, அரசியல், விளையாட்டு என்று வியாபித்துச் செல்லத் தொடங்கியது. இவற்றில் இருவருக்குமே இருந்த ஒத்த ரசனைத் தன்மை படிப்படியாக இவர்களுடைய நட்பை காதலாக மாற்றியது.

இவ்வாறாக மலர்ந்த காதல் இந்த மூன்று வருட காலத்தில் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் தந்தையாரின் பேச்சு றஜீவன் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது.

சாந்தினி தன்னை தன் உயிரினும் மேலாக நேசிக்கின்றாள் என்பதை றஜீவன் நன்கறிவான். ஆனால் அவளுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்த தந்தை விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதிலிருந்து அவளது குடும்பம் வறுமையில் வாடியது.

தாயாரின் கடும் உழைப்பினால் தான் நான்கு பெண் பிள்ளைகளும் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் தன் உழைப்பிலேயே குடும்பத்தை நடாத்த வேண்டும் என்பதை றஜீவன் உணர்ந்திருந்தான்.

இது இயல்பாகவே சற்று ஆடம்பரப்பிரியானான

றஜீவனின் மனதில் சிறு நெருடலை ஏற்படுத்தியிருந்ததும் உண்மையே.

இந்த நிலையில் மீண்டும் மீண்டும் தந்தையின் வார்த்தைகளைச் சிந்தித்த அவனது மனம் பணத்தின் முன் காதலைத் தியாகம் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.

ஏழெட்டு வருடங்களாகக் காதலித்தவர்கள் கூட தங்கடை நல்வாழ்விற்காக இப்படியான முடிவுகளை எடுக்கிறார்கள் தானே என்று தன்னுடைய முடிவுக்கு நியாயமும் கற்பித்துக் கொண்டான். தங்களுடைய சுயநலமான முடிவுகளை நியாயங்களாக நினைத்துக் கொள்வதில் யாருக்கும் தடையில்லையே.

இந்த முடிவை இன்று எப்படியாவது சாந்தினியிடம் கூறிவிட வேண்டுமென மனதிற்குள் தீர்மானித்தாலும் அதனை அவனிடம் நேரடியாகக் கூற முடியாது குற்றமுள்ள மனது குறுகுறுத்தது. இறுதியில் தன்னுடைய முடிவைக் கடிதமாக எழுதிக் கொண்டு சாந்தினியைச் சந்திப்பதற்காக சைக்கிளில் புறப்பட்டான்.

மனத்திலிருந்த குற்றஉணர்வு அவனுடைய சைக்கிளின் வேகத்தை வெகுவாகக் குறைத்திருந்தது. றஜீவன் சென்று கொண்டிருந்த பாதையில் சிறிது தூரத்தில் சிறு கூட்டமொன்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அங்கே நடப்பதை அறிய விரும்பியவனாக சைக்கிளை நிறுத்தி விட்டு மெதுவாக எட்டிப் பார்க்கிறான்.

காதலர்தின சிறுகதை

எழுதியவர் : கன்னல்

புறா ஒன்று மின்சாரம் தாக்கி இறந்துபோய்க் கிடக்கிறது. அருகே இருந்த அதன் ஜோடி தன் அலகுகளால் இறந்த புறாவின் இறக்கைகளைக் கொத்திக் கொத்தி அவலக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் சோகம் அப்பியிருந்தது. நீண்ட நேரமாக இவ்வாறு அலறிக் கொண்டிருந்த காரணத்தால் அது மிகவும் இளைத்திருந்தது.

“காலையிலிருந்து இது இப்படித்தான் தன் ஊண் இல்லாமல் கத்திக் கொண்டிருக்குது.”

என்று வேடிக்கையாளர்களில் ஒருவர் சொல்ல அருகே நின்ற வயதான ஒருவர்

“இந்த ஐந்தறிவு ஜீவன்களிடம் இருந்து நாங்கள் படிக்க வேண்டியது எவ்வளவோ இருக்குது”

என்று பெருமூச்சுடன் சொன்னார். நடந்த சம்பவமும் பெரியவரின் வார்த்தைகளும் தனக்குச் சாட்டையால் அடிப்பதைப் போல றஜீவன் உணர்ந்தான்.

தன்னுடைய துணையின் இழப்பைத் தாங்காது உணர்வின்றி உடல் சோர்ந்து கதறியமும் இந்த ஐந்தறிவு ஜீவனையும் உண்மையான காதலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாது காதலிப்பது கட்டாயக் கடமை போலவும் காதலிக்காமலே தரக்குறைவான விடயமாகவும் கருதி அதற்காகவே யாரையாவது காதலித்து பின்னர் வீட்டிலேற்படும் எதிர்ப்புகள் காரணமாகவோ அல்லது புரிந்துணர்வின்மை காரணமாகவோ அந்தக் காதலை சர்வ சாதாரணமாகவே முறித்து சிறிது காலத்திலேயே மற்றுமொரு பந்தத்தை ஏற்படுத்தி காதல் என்ற வார்த்தையையே கொச்சைப்படுத்தும் இந்த மானுட சமுதாயத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான்.

அதிலும் தன்னை மானசீகமாக மூன்று ஆண்டுகளாக நேசித்த, நேசித்துக் கொண்டிருக்கிற ஒரு அப்பாவிப் பெண்ணை பணம் பகட்டுக்காக சில நிமிடங்களிலேயே மறக்கத் துணிந்து விட்ட தன்னையும் அந்தப் புறாவையும் ஒப்பிட்ட போது அந்த ஐந்தறிவு ஜீவனை விடத் தான் எவ்வளவோ குறுகிவிட்டதை அவனால் உணரமுடிந்தது.

ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக சட்டைப் பையிலிருந்த கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து விட்டு சைக்கிளைத் திருப்பிக் கொண்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லத் தயாராகிறான். தந்தையிடம் சொல்ல வேண்டிய முடிவைப் பற்றி இப்பொழுது அவனிடம் ஒரு தெளிவு இருந்தது.

பாவத்தின் சம்பளம்
மரணம்.
புண்ணியத்தின் சம்பளம்
காதல்!

குழந்தை பராமரிப்புக்கு பெண் தேவை

18 மாத பெண் குழந்தை பராமரிப்புக்கு தகுந்த பெண் தேவை. தொடர்புகளுக்கு: **Kumar 07967402952**

கடை விற்பனைக்கு

2 பெரிய கடை, 5 bedroom flat உடன் 10 வருட அல்லது அதற்கு மேலான (lease hold) குத்தகையுடன் வாடகைக்கு உள்ளது. தொடர்புகளுக்கு: **Siva 07984454001 / 02082061061**

Tuition

Tuition for AAT,CIMA and ACCA.

Contact Telephone No : **078 7724 5920 / 077 4245 9107**

TUITION

Tuition classes for age 7 to 14, English and Science, Maths classes upto year 8, Tuitions can also be arranged in individual basis, Location: Mitcham, Tooting, Bromley and Lewisham.

For further details please contact **Jaya Siva** on **07956559837**

email: sjayab@yahoo.com

Room Wanted

Near East or West Croydon Railway Station. Meals to be provided.

Call **Ravi** on **07753 836 902**

Restaurant & Take away for sale

Indian Restaurant in Epsom, Upper High Street with 40 covers, 25 years new lease, rent 30,000 including 4 bedrooms kitchen downstairs with 2 store room. Price Negotiable.

Call **Syed Quddus 0794 394 8070** or **01372 723316**

வேலைக்கு ஆள் தேவை

ஊடக நிறுவனம் ஒன்றிற்கு நிர்வாகப் பகுதியில் பணி புரிய பெண் ஒருவர் தேவை. விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு: **020 7043 4316**

Web developer

We are looking for Web Developer to join a small dynamic team to spear head web development projects. You will need demonstrable skill and experience of web development.

Essential skills:

- XHTML

CSS

Dreamweaver

Flash

- Graphic design packages like Adobe photoshop

Knowledge of scripting language is highly desirable.

Please forward your CV to info@orupaper.com

Web developer

We are looking for Web Developer to join our small dynamic team to spear head web development projects. You will need demonstrable skill and experience of web development.

Essential skills:

- XHTML, - CSS, - Dream Weaver, - Flash, - Graphic design packages like Adobe photoshop

Knowledge of scripting language is highly desirable.

Application developer

The ideal candidate should have proven experience in application development in LAMP environment.

Essential skills:

- XHTML, Javascript and AJAX, -

MySQL, PostgreSQL, -

Apache

- PHP

Knowledge of other programming environment is an added advantage.

Send your CV to info@orupaper.com.

காதல் புனிதமானதா?

நான் காதலிக்கிறேன், பாசமாக இருக்கிறேன், தோழமையோடு இருக்கிறேன், எல்லா வற்றுக்கும் மேல் சிந்திக்கிறேன், என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.

மனிதன் ஒருபோதும் சிந்திப்பதில்லை, காதலிப்பதில்லை, பாசம் செலுத்துவதில்லை, தோழமையோடு பழகுவதில்லை, இதுதான் உண்மை. மேம்பட்ட விலங்கு என்பது தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்பவராக நீங்கள் இருந்தால், நிஜமாகவே நீங்கள் சிந்திக்கிறீர்களா?

ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மெளனமோ தான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. அதாவது தூண்டு வதற்கு எதுவுமே இல்லாவிட்டால் நமக்கு 'சிந்தனையே' வராது. நம்மை சிந்திக்கத் தூண்டிய புத்தகத்தையோ, இசையையோ வடித்த மனிதனுக்கு கூட வேறு ஏதேனும் ஒன்று தூண்டுதலாக இருந்திருக்கும். மொத்தத்தில் கூட்டு 'சிந்தனையின்' தொகுப்பே மனித விலங்கின் பரிணாம வளர்ச்சி அல்லது நாகரீகம் அல்லது அனைத்து தத்துவங்களின் உள்ளடக்கம்.

இந்த இடத்தில்தான் மொழியின் சிக்கல் விஸ்வரூபம் எடுக்கிறது. உதாரணமாக 'அம்மா' என்று ஒருவரை அழைக்கும் போதே மற்றவர்கள் யாரும் அம்மா இல்லை என்பதை உணர்த்துகிறோம். எதிர்பாரினைத்தை 'காதலிப்பதாக' சொல்லும்போதே மற்றவர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்பதை அழுத்தமாக உணர்த்துகிறோம். ஒருவரை நேசிக்கும் போதே வேறு யாரையும் அந்த இடத்தில் வைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். மொத்தத்தில் ஒவ்வொரு வார்த்தையும் அதற்கான எதிர்மறையை தனக்குள் சுமந்து கொண்டே அலைகிறது.

இப்படி புனிதமாக நாம் நினைக்கும் அனைத்துமே வெறும் புடலங்காப்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், உண்மை அதுதான். உண்மையில் தன்னைத் தவிர வேறு யாரையும் யாரும் காதலிப்பதில்லை, நேசிப்பதில்லை. சுயநலமாக வாழ்வது மட்டுமே இயல்பானது.

அடுத்தவரை வீழ்த்த நாம் நடத்தும் நாடகமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தமே அடுத்தவர் முன்னேறாமல் தடுப்பது தான். மனிதின் சந்தோஷமே அடுத்தவரின் வீழ்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது.

மொத்தத்தில் விலங்குகளின் இயல்பே மனித இயல்பு. ஒன்று சிங்கமாகவோ, சிறுத்தை யாகவோ மாறி அடுத்தவரை வேட்டையாட வேண்டும். அல்லது அடுத்தவர் நம்மை வேட்டையாட அனுமதிக்க வேண்டும். விலங்குகளின் இந்த இயல்பே 'மனித' இயல்பு. அப்படி இருக்கக் கூடாது என்று 'சிந்திக்கும்போது' தான் மன அவஸ்தைகளும் குற்ற உணர்ச்சிகளும் அதிகரிக்கின்றன.

புனிதம் என்று காலம்காலமாக நம்பப்பட்டும், பேசப்பட்டும் வரும் விஷயம் காதல். உண்மையில் காதலைப் போன்ற பம்மாத்தான விஷயம் வேறு எதுவுமே இல்லை. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். தனக்குள் இருக்கும் பெண்ணின் பிரதிபலிப்பை வேறொரு பெண்ணிடம் சாயலாகக் காணும் ஆண், அவளை 'காதலிப்பதாக' நினைக்கிறான். அவளை அடைவதன் மூலம், வேறொரு ஆணிடம் அவள் போவதை தடுக்கிறான். இதே தியரியை பெண்ணுக்கும் பொருத்தலாம்.

பிரச்சினை என்னவென்றால் ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் மறுபாதியை 'பலரிடமும்' காண்பது தான். அதனால்தான் அனுபவம் கூடக் கூட, காதல் உணர்வு வளர்ந்து கொண்டே போகிறது.

மறுபாதியை காணும்போதெல்லாம் காதல் உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.

பரிணாம வளர்ச்சியில் இந்த உண்மையை ஆண், பெண் இருவருமே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் 'காதலுக்காக' வகுக்கப்பட்ட பல வார்த்தைகள் இன்று செல்லரித்துப் போய் ஆவணக் காப்பகங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

இன்று சராசரியாக ஒவ்வொருவரும் 12 அல்லது 13 வயது முதலே மறுபாதியை எதிர்கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அது முதலே 'காதல்' உணர்வு அரும்ப ஆரம்பித்து விடுகிறது. அதனால்தான் 23 வயதுப் பெண்ணிடம் ஒரு ஆண் காதலிப்பதாக சொல்லும் போது அவள் சிரிக்கிறாள். 'வேணாம்பா நாம பிரெண்ட்ஸா இருப்போம்' என்கிறாள். அவளுக்குத் தெரியும் போகப்போக இதுபோல இன்னும் பலரை எதிர்கொள்ள நேரிடும் என்று.

ஒவ்வொருவரும் இன்று நேரில், தொலை பேசியில் அல்லது செல்லில், மெயிலில், சாட்டில் எதிர்பாரினைத்தை சேர்ந்த பலரிடமும் தினமும் பேசுகிறார்கள், பழகுகிறார்கள். எதற்காக பேசுகிறோம், சிரிக்கிறோம் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் தெரியாதது போல நடந்து கொள்வதில் இருக்கும் சுவாஸ்யம், அந்த உறவை அனுமதிக்கிறது. தப்பித் தவறி யாராவது ஒருவர் வெளிப்படுத்தும்போது, திடுக்கிடுவது போல் காட்டிக்கொள்வது நமது 'புனிதத்தை' காப்பாற்ற உதவுகிறது.

உண்மையில் அன்றாடம் நாம் சந்திப்பவர்களில் அல்லது உரையாடுபவர்களில் நமது எதிர்காலத்துக்கு யார் உதவுகிறார்களோ அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்க மனம் அனுமதிக்கிறது. இன்றைய தேதியில்திருமண மையங்களில் பதிவு செய்பவர்கள் கூட, இன்ன தகுதியுடைய, இன்ன வேலை செய்யக் கூடிய வரன்தான் தேவை என்பதை தெளிவாக கேட்டுப் பெறுகிறார்கள். 'காதலிப்பதாக' சொல்பவர்கள் கூட சாதாரணமானவர்களை காதலிப்பதில்லை. 'தகுதியானவர்களை, தங்கள் எதிர்காலத்துக்கு பயன்படக் கூடியவரை மட்டுமே காதலிக்கிறார்கள்.

பரஸ்பர உதவிகளே காதலின் அடித்தளம். இந்தத் 'தகுதியும்', 'பயனும்' ஆறு போல ஒடிக்கொண்டிருக்கும் வரை தான் காதல் உறவும் நீடிக்கும். குட்டையைப் போல் தேங்கி விட்டால் உறவும் நாறி, பிரிவை நோக்கி நகர்ந்துவிடும்.

தோழமையும் இந்தவகைதான். தேவையறிந்து உதவுபவன் மட்டுமே நண்பனாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவான். உதவாதவன் விரோதி பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பான். இப்படி உதவுபவனும் சாகும்வரை உதவவேண்டும். அப்போதுதான் அவன் 'உயிர் நண்பன்'

எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்போதுதான் சந்தோஷம் பிறக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறாத போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. அப்படியானால் துக்கமும் சந்தோஷமும் கூட கற்பித்தானே?

மனது ஏற்கும் விஷயம் சரியாகவும், ஏற்க அச்சப்படும் விஷயம் தவறாகவும் அர்த்தமாகும்போது, உணர்வுகளும் பொய்யாக அல்லவா போகிறது?

நன்றி, விசுவாசம், நேர்மை, நியாயம் போன்ற வார்த்தைகள் புனிதமல்ல. ஒரு செயலை செய்ய அச்சப்படும்போது நம்மை நாமே சமாதானப்படுத்துவதற்காக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவை. அவ்வளவுதான்.

விசுவாசிகளை தலைவர்கள் கூட நம்புவதில்லை. தலைவர்களைத் தவிர வேறு யாரையும் இந்த சமூகம் அங்கீகரிப்பதில்லை. இந்த விலங்கின் இயல்பை ஏற்றுக் கொண்டவன் புத்திசாலி. ஏற்கத் தயங்கியோசிப்பவன் முட்டாள்தான்!

இந்த சமூகத்தில் வேட்டையாடத் தெரிந்தவன் மட்டுமே வாழத்தகுதியானவன். வேட்டையாட அஞ்சுவவன் வாழத் தகுதியற்றவன். நீங்கள் வேட்டையாட விரும்புகிறீர்களா? அல்லது வேட்டையாடப்பட விரும்புகிறீர்களா? இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதை பொறுத்து உங்கள் எதிர்காலம் அமையும்...

- பைத்தியக்காரன்



Friendly Solicitors firm, local to you,
delivering your legal matters in a
efficient and cost effective means.


- ✓ Immigration & Nationality
- ✓ Conveyancing
(Both residential and commercial)
- ✓ Civil Litigation
- ✓ Criminal litigation
- ✓ Housing
- ✓ Land Lord and Tenants
- ✓ Employment Law
- ✓ Judicial Review
- ✓ Injunction

Lexis
Law Solicitors
Solicitors and commissioners for Oath
Tel/Fax **020 8543 7745**

52, High street
Collierswood, SW 19 2BY

KIDS' WORLD

The Twelve Dancing Princesses



CONTINUED FROM LAST ISSUE:

Then she gave him a cloak, and said, 'As soon as you put that on you will become invisible, and you will then be able to follow the princesses wherever they go.' When the soldier heard all this good advice, he was determined to try his luck, so he went to the king, and said he was willing to undertake the task.

He was as well received as the others had been, and the king ordered fine royal robes to be given him; and when the evening came he was led to the outer chamber.

Just as he was going to lie down, the eldest of the princesses brought him a cup of wine; but the soldier threw it all away secretly, taking care not to drink a drop. Then he laid himself down on his bed, and in a little while began to snore very loudly as if he was fast asleep.

When the twelve princesses heard

this they laughed heartily; and the eldest said, 'This fellow too might have done a wiser thing than lose his life in this way!' Then they rose and opened their drawers and boxes, and took out all their fine clothes, and dressed themselves at the mirror, and skipped about as if they were eager to begin dancing.

But the youngest said, 'I don't know why it is, but while you are so happy I feel very uneasy; I am sure some mischance will befall us.'

'You simpleton,' said the eldest, 'you are always afraid; have you forgotten how many kings' sons have already watched in vain? And as for this soldier, even if I had not given him his sleeping draught, he would have slept soundly enough.'

When they were all ready, they went and looked at the soldier; but he snored on, and did not stir hand or foot: so they thought they were quite safe.

Then the eldest went up to her own bed and clapped her hands, and the bed sank into the floor and a trap-door flew open. The soldier saw them going down through the trap-door one after another, the eldest leading the way; and thinking he had no time to lose, he jumped up, put on the cloak which the old woman had given him, and followed them.

However, in the middle of the stairs he trod on the gown of the youngest princess, and she cried out to her sisters, 'All is not right; someone took hold of my gown.'

JOKES

My brother came running in He said, 'Mum, there's a man outside with a broken arm called Brian.'

My mum said, 'That's a funny name for a broken arm.'

This girl went to the doctor. She said, 'I keep thinking there's two of me.'

The doctor said, just wait and 'I'll deal with you one at a time.'

And now spell mousetrap in three letters.

C, A, T

Laura woke up late for school, she was 10 minutes late. She rushed into school. Her teacher asked her, why are you so late, and Laura replied,

"oh did I miss something?"

My sister said to her friend, 'Do you like worms?'

Her friend said, 'No, they're 'orrible things.'

My sister said, 'Why did you just eat one in your sandwich then?'

This man was called up before the judge. He said, 'Your honour, why do you keep leaping up and down?'

The judge said, 'Why do you think? It's a kangaroo court.'

Hear about the polar bear who tried to eat a penguin?

He couldn't get the wrapper off.

Tongue Twisters:

Six sick slick slim sycamore saplings.

Unique New York.

Is this your sister's sixth zither, sir?

Mrs. Smith's Fish Sauce Shop.

Riddles

1) I'm the part of the bird that's not in the sky. I can swim in the ocean and yet remain dry. What am I?

A shadow

2) What kind of soda must you not drink?

Baking soda.

3) When is it dangerous to play cards? When the joker is wild!

4) What do you call a funny book about eggs?

A yolk book.

5) I am weightless, but you can see me. Put me in a bucket, and I'll make it lighter. What am I?

A hole.

6) All about, but cannot be seen, Can be captured, cannot be held, No throat, but can be heard. What is it?

The wind.

Why do we celebrate Valentine's Day?

Valentine's Day is celebrated all over the world letting each other know how much they love one another. It's celebrated between lovers, friends and family. But do we know where it comes from?

Although it was removed from the Church's calendar in 1969, the religious meaning coupled with Valentine's Day's roots in Roman paganism have allowed it to continue as a holiday for everyone.

The St. Valentine the day is named for was, most likely, a priest in the 3rd century who performed secret marriages when the Roman Emperor Claudius II thought single soldiers were more likely to enlist in the army. That St. Valentine was imprisoned and executed on February 4, 270. It is believed he was responsible for giving the jailer's blind daughter back her eyesight, and before his execution, he sent her a note saying, "From your Valentine." The phrase is still widely used on valentines today.

It wasn't until 1537 that St. Valentine's Day was declared an official holiday.

England's King Henry VIII, known for his ways of disposing of wives, declared February 14th a holiday. It was another century and a half before religious devotional cards became non-religious cards to reflect the change in the holiday.

In 496 A.D., February 14, was declared in the name of St. Valentine by Pope Gelasius. It remained a Church holiday until 1969, when Pope Paul VI took it from the calendar.

On February 14, the ancient Romans celebrated the Feast of Lupercalia in honour of Juno, the queen of the Roman gods and goddesses. Juno was also the goddess of women and marriage so honouring her was thought to be a fertility rite.

At the feast held the next day, the women would write love letters and stick them in a large urn. The men would pick a letter from the urn and for the next year, pursue the woman who wrote the chosen letter. This custom lasted until the 1700s when people decided their beloveds should be chosen by sight, not luck.

Colouring



Why not enter our colouring competition? Simply colour me in and send it to ORU PAPER and you could be the lucky winner of a water colouring kit.

The winner will be published in the next issue.

Last week's winner: Nilavan Satgunam (Age 7), Tolworth.

Last week's runners up -

Ayshvaan T (Age 6)

Harrow, London.

Sharushan Shankar (Age 8)

Essex

Kasthoori Kumar (Age 12)

Birmingham.

Raghavan Mangaleswaran (Age 9)

Ilford


Abirami Kiruban (Age 7)

Chatham

Kavalavan Sripathi (Age 13)

Kennington

Burnout Paradise



Xbox 360 (version tested) and PS3. Available now.

The Burnout franchise has only ever been about speed, stunts and spectacular car wrecks. Burnout Paradise not only meets these expectations; it sails past them like

an Olympic ski-jumper. Players are let loose on a free-roaming sandbox engine in a massive city that provides a surprise at nearly every junction. Hilarity inevitably ensues.

This is a high-octane powerhouse of a game with a challenge around each corner. The controls are easy to get to grips with and transition to online play is virtually seamless. The frame-rate is super-smooth and the graphics are gorgeous, making the action - particularly the eye-watering crashes - a joy to watch. The music played by the in-game radio station might not be to everyone's taste, and the smart-mouthed DJ could be ditched altogether, but if you're into high-speed, four-wheeled mayhem there is no better title on the market.

Word Search

J E U A R M U Y A L
S M R D E A N I L V
F T S N R G E Q Y Z
A K I I U U W S O H
I A N B M N J E U O
P R G C A X T U K A
M A A N I R S O P C
X D M T U K L M R D
V I F T N G U F U N
B R A I N W S O H I

Hidden Words:

Subject: Animals

ERUMAI, MAAN, MUYAL, KARADI, ANIL, SINGAM

Submitted by: Yalini Maheswaran (Age 8), Irupfeld.

DREAMS

When you dream, it's like watching a movie, but you are the writer and the director!

Dream events are imaginary, but they can some times be an actual part of a dreamers life. Your dreams usually will seem real while your dream is taking place. When you wake up, you either don't remember it, or you realize it never happened. The links at the side of this page will help you find more about this subject.

Nathaniel Kleitman and his team of scientists discovered REM sleep in 1953. They discovered it by connecting people to brain wave sensing devices with muscle tone and eye movement sensors and collecting data from there, forming the theory of REM sleep, which today is a fact. Rapid Eye Movement (REM) is simply moving your eyes when you dream. That's it! You just have to be dreaming, and your mind is active. Scientists have formulated many statistics about how much you dream by research with Rapid Eye Movement.

According to REM research and other studies, we dream about 5 times a night, which equals about six hours of total dream time a night. Over a lifetime, according to these statistics, we dream about 136, 00 times in a lifetime.

Is there a reason for dreaming?

This is a very complicated subject. According to psychotherapists, the "topdown" theory works. That means that they think that dreams have a reason, an intentional reason, from the unconscious.


Neurologists believe in the "bottom-up" theory. They believe that dreams have no real meaning.

Between these theories is a theory called content analysis. Content analysis simply describes and classifies the representations in dreams such as colours, cars, and people. However, these have no real interpretational meaning.

There are differences between male and female dreamers, although these differences are unexplained.

Book review

The Jumbo Book of Space



Author: Cynthia Pratt Nicolson and Paulette Bourgeois

Age Levels: 9-12

Why does the sun shine? What is a black hole? What is inside the Earth? These are just a few questions readers will explore in this entertaining and impressive title. Jam-packed with stories, facts, statistics, and myths,

the book is divided into 18 chapters that cover everything from asteroids to white dwarf stars.

Written primarily in a question-and-answer format, *The Jumbo Book of Space* offers elegant, accurate, kid-friendly explanations. For example:


Imagine you're outside on a clear, sunny day. Suddenly the sky begins to turn dark. There's a dark hole on one side of the Sun and the hole is getting bigger! Soon all that is left of the Sun is a halo of sparkling light around the black circle. On Earth the sky is as dark as night. The birds are silent and the air feels colder. There is an eerie quiet.

Is the Sun dying? No—an eclipse is taking place. Sometimes the Sun, Moon, and Earth line up in a straight line with the Moon in the middle. The Moon blocks the Sun's light from reaching the Earth and a solar eclipse occurs.

Also included are 30 "Try It!" projects such as making a two-stage balloon rocket and creating an edible solar system. A four-page glossary and index are appended.

Perfect for browsing or research. Suitable for district-wide purchase.

Reviewed by the teachers at Education Oasis.



By: Ayshvaan Thevaraja (Age 6) (Kenton)



By: Ranusan Udhayakumar (Age 12) (Dartford, Kent)

From this NEW YEAR I'll speak Tamil!

Dot to Dot



கலைக் கிளப்பின் மழலைக் கப்பல்கள்

மழலைக்கப்பல்கள் - உங்கள் குழந்தைகள் தமிழ் எழுத்தறிவையும் எண்கணித அறிவையும் விளையாட்டுடன் மழலைப் பருவத்திலிருந்து வளர்க்க உதவும்.

இணையத் தளம் ஊடாக கொள்வனவு செய்ய www.eyagolingokid.com

தமிழ் கடைகளில் கொள்வனவு செய்ய

Edmonton: New Kannan Stores
Eastham: Seelans Super Store
Station Super Stores
Harrow: South Harrow Food & Wine
Shankar Super Stores: Best Foods

A Product by Eyago Lingo Kid

MARKANDAN & UDDIN SOLICITORS
Solicitors & Administrators for Oath
M Markandan LLB A Uddin (Hons) MA LLB Phd-RFL

Tamil House, 720 Romford Rd, London E12 6BT

For any & every legal matters

tel 020 8514 8300 / 07830 285 634
fax 020 8514 8381
email info@mssolicitors.com
Markandan : 07956 386 576
Uddin : 07957 455 670

Markandan & Uddin Solicitors

ஒரு பேப்பர் ORU PAPER

உங்கள் வாசல் தேடி வர, ஒரு வருடத்திற்கு £30 மட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____

Address: _____

Postcode: _____

Telephone: _____

Email: _____

மேலுள்ள விண்ணப்ப படிவத்துடன், £30 க்கு "Oru Paper Ltd." ன் பெயரில் காசோலையினையும், Oru Paper, 45'B' Crusoe Road, Mitcham, Surrey CR4 3LJ, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

நாரேஷ்
இது நீங்கள் அறிந்த பெயர்.
உங்களுக்குத் தேவையான
அத்தனை பொருட்களையும்
தந்த நிறுவனம்



**SRI NARRESH
FOOD CENTRE**
109 Turnpike Lane,
London. N8 0DU

Narresh
Narresh Europe Ltd, Importers and exporters of Narresh Products,
Sri-Lankan and South Indian Groceries Since 1992.
Tel: 020 8348 3356 Mob: 07950608970 Mob: 07768522593

“காருக்கு டயர் அழகு”

புதிய பழைய டயர்கள் மாற்றிக் கொடுக்கப்படும் மற்றும் கார் சேர்வில்
உட்பட சகல கார் திருத்த வேலைகளுக்கும் எங்களை நாடுங்கள்

- Wheel Balancing
- Wheel Alignment
- New & Second Hand Rims
- Shock Absorbers
- Batteries
- Exhaust
- Brakes
- Services
- MOT Work

Open 7 Days a Week
Mon-Sat 8:30am - 7pm
Sun 9:00am - 6pm

**Mini bus for hire
- Wales Visit**

New & Part - Worn Tyres, Sold and Fitted
Punctures Repaired while you wait

British & Foreign Cars
Continental GOODYEAR MICHELIN PIRELLI DUNLOP

TYRE CHECK
Auto Spares - Accessories

368 High Street North, Eastham, E12 6PH
Tel: 0208 586 08 86, Fax: 0208 470 47 45
Mob: 07956 353 774, T Suresh@tiscali.co.uk

INDIA 500 MINUTES FROM YOUR MOBILE



உங்கள் கைத்தொலைபேசியூடாக இன்றே ஒரு
தொலைபேசி அட்டையை வாங்குங்கள்.

**SIMPLY DIAL
0151 265 3676**

இலக்கம் 11 அழகு £5 ஆல் உங்கள் வாய்ப்புடன்
கடிக் கொண்டவுடன் முடிவடையான உங்களுக்குத்
தேவையான சர்வதேச தொலைபேசி இலக்கத்தை அழகுதி
அழைப்பை ஏற்படுத்துங்கள்

150 min 1200 min 1200 min 1000 min

£5 NO PIN NO ACCOUNT GENEROUS MINUTES

www.supercardworld.co.uk
It's Cheap & Convenient...Call Now!

SUPERCARD

T&Cs: Ask bill payer's permission. Charges apply from the moment of connection. After pressing 11 an SMS will be sent to confirm the £5 charge. Calls to the 0151 number cost mobile standard rate to a landline or may be used as part of inclusive minutes. Check with your network operator. Minutes quoted are based on the first call made to the landline destination, unless otherwise stated. A completion fee of 9p per call applies. On every call 1p will be deducted from your credit balance every 400 seconds. Credit expires after 90 days. Prices are subject to change without prior notice. See website for minutes to other destinations. To stop auto recharge when credit is low, text STOP to 65656 (standard SMS rate). This service is provided by Auracall Ltd. Agents required, call 084 4545 3766. Helpline: 084 4545 3642.

உங்கள் வாழ்க்கை உதயமாக
குறைந்த செலவில் சிறந்த வீட்டு வசதிகள்



0% Deposit

வீடு வாங்க

வீடு விற்க

வீடு வாடகைக்கு கொடுப்பதற்கு

வீடு வாடகைக்கு பெறுவதற்கு

வீட்டை பராமரிப்பதற்கு (Management)

வீட்டை அணங்கரிப்பதற்கு

இங்கிருந்து வெளிநாடுகளில் வீடுகள் வேண்டுவதற்கு
முற்பணம் (Deposit) இல்லாமலும் இதர செலவுகள்
இல்லாமலும் (100%) வீடு வேண்டுவதற்கும்
கட்டிகள் வேண்டுவதற்கும்

மலிவு
விலையில்
விமான Ticket
(Flight Ticket)

HIP £400 இவைசம்
*subject to terms & conditions

வீடு, கடைகள் சம்பந்தமான கடன் வசதிகள், காப்புறுதி
மற்றும் இலவச சட்ட ஆலோசனைகளிற்கும்
நீங்கள் நாட வேண்டிய ஒரே ஒரு நிறுவனம்

உங்களால் வேறெங்கு சேமிக்க முடியும்?
You can save more, where.... else!

திறப்பு விழா
சலுகை

அலுவலக நேரம் தவிரந்த மற்ற நேரங்களில் தொடர்புகளுக்கு.. **07951162364**

கிழக்கு லண்டனில்
Else Properties
126, Horns Road, Ilford, Essex, IG2 6BL.
Phone: 0208 518 0555 / 1666 / 5635
Fax: 0208 626 4575

தென் கிழக்கு லண்டனில் (புதிய கிளை)
Else Properties
20C Loampit Hill, Lewisham, SE13 7SW
Phone: 020 8691 6878
Fax: 020 8626 4575

Email: info@elseproperties.com www.elseproperties.com



அகதிகள் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்ட நிலையில்
நீங்கள் தாயகம் திரும்ப விரும்புகிறீர்களா?

உடன் IOM இன் இலவச தொலைபேசியுடன்
தொடர்பு கொள்ளுங்கள்.

0800 783 2332

விமானச் சீட்டு

பயண ஒழுங்குகள்

சிறு வியாபாரம் ஆரம்பிக்க
குறுகிய கால தங்குமிட வசதி

மேலதிக பொதிக் கட்டணம்

மீளக்குடியேற பண உதவி

தொழில்சார் பயிற்சிகள்

தொழில் வாய்ப்புகள்

கல்வி

போன்ற வசதிகளை

நாம் செய்து

கொடுப்போம்.



IOM International Organization for Migration

21 Westminster Palace Gardens, Artillery Row, London SW1P 1RR

Liverpool office: 5th Floor, Corn Exchange, Fenwick Street, Liverpool. L2 7QL. Tel: 0151 225 0142

Glasgow office, 38 Queen Street, Glasgow G1 3DX. Tel: 0141 548 8116

Bristol office: Park House Business Centre, 10 Park Street, Bristol BS1 5HX. Tel: 0117 907 4777

www.iomlondon.org



Actions co-financed
by Community Funds

IOM is an independent, international organization. It is **not** part of the UK Government.
We will help you to return home only if you wish to do so.

READY TO EAT

BRAND
Niru
Frozen Foods

"சிற்றுண்டி" ஒன்று
உடன் தேவையா?

எங்கள் பரோட்டா ஒன்றை
ரோஸ்டரில் இட்டு
2 நிமிடங்களுக்குள் ருசியான
சிற்றுண்டி ஒன்றை
சிரமமின்றி செய்திடுங்கள்!




READY TO EAT

- ▲ Parotta
- ▲ Ceylon ரொட்டி
- ▲ மசாலா தோசை

BUY 2

GET 1

FREE!

Another quality product from 



இந்த அழகிய வீட்டை வாங்க விரும்புகிறீர்களா?

240 Bedrooms, 78 Bathrooms, 825 square feet, 40 acre garden,
1500 doors, 750 windows, movie theatres,
swimming pools, many more

இன்னும் பல வசதிகள். அது

பக்கிங்காம் அரண்மனை

சூரதிஸ்டவசமாக அது விற்பனைக்கில்லை.
ஆனாலும் எங்களால் உங்களுக்கு பொருத்தமான, பிடித்த,
அழகியதோர் இல்லத்தை வாங்கித் தரமுடியும்.

If you want to BUY,

Want to purchase a property? Don't know where to begin? Don't worry; let our professional and friendly staff guide you through the process.

If you want to Sell,

Want to sell your property? Let us do all the advertising and marketing.

Or if you want to LET,

Just tell us where and we will present you with a portfolio of suitable properties from which you can choose.

Landlords

Landlords considering letting their property can rely on our professionalism and many years of experience in the careful selection of tenants and subsequently the efficient management of their investment.

Want somebody to manage your property? Let us take the hassle of managing your properties. Our professional management attitude is designed to smooth the process during the time your property is occupied. All tenants are fully referenced.

Call us today on

020 8902 2024

or visit

www.relianceproperty.co.uk



Sales, Purchases, Lettings and
Management of Residential Properties.

114 Wembley Park Drive, Wembley, Middlesex. HA9 8HP

KERALA AYURVEDA

In its purest form now at London Wembley - Southall and
NOW OPEN at CROYDON (Surrey)



Are you suffering from any of the following Chronic/Acute Disease?

ARTHRITIS

SPONDYLITIS

FROZEN SHOULDER

SLIP DISC

RHEUMATISM

MUSCLE PAINS

JOINT PAINS

DEPRESSION

PSORIASIS

MIGRAINE

STRESS & STRAIN

PILES

OBESITY

SINUSITIS

ECZEMA

INSOMNIA



Kerala's age-old Ayurvedic Panchakarma treatments are very effective for treating such diseases. We have established an Ayurvedic Centre in Kerala's traditional way at the following address to undertake these treatments for the suffering people in London and are manned by well qualified and experienced Ayurvedic Doctors and Ayurvedic Panchakarma technicians from Kerala, India.

Also we: Provide Ayurvedic Health Rejuvenation treatments through traditional medicated oil massages, steam bath etc. & Beauty therapies using herbal mixtures

Call For An Appointment And Free Consultation • Experienced Team of Doctors

8 Grand Parade, Forty Ave, Wembley, HA9 9JS

T: 020 8908 4666

505 London Road, Thornton

Heath, Croydon, Surrey

CR7 6AR

T: 0844 7780052/020 86847513

F: 0844 7780053

E: croydon@keralaayurvedadam.co.uk

60 King Street, Southall, Middlesex UB2 4DB

T: (+44) 20 857 191111/07958 539658

Website: www.keralaayurvedam.co.uk • E-mail: nacsayurveda@lycos.co.uk

NACS Kerala Ayurveda

A DIVISION OF NACS AYURYEDIC CENTRE. (LTD.)



TEENS & PUPPETS

FORUM

Love, life and Relationships



Uma Kumaran
ORU PAPER

This week I have been doing a lot of soul searching and wondered what I could possibly write that hasn't been written about before and that will hopefully make an interesting read.

And so I turned to real life for inspiration. Last week was my parents' 25th wedding anniversary, which is equivalent to a quarter of a century in matrimony. First I would like to pass them and whoever else has achieved this wonderful feat my sincere congratulations and wishes. What our parents have is something that us 'youngsters' may not be able to achieve. For we have grown up in a society that is worlds apart from how our parents were raised; and with values and morals that are both eastern and western.

It is common nowadays for people to fall in and out of love and go from one relationship to the other without thinking twice about what lies ahead or of their future plans. With each relationship the individual in question becomes both wiser and bitter— something that our parents never experienced. Whether they married through love or introduction from their families, the certainty is

that they were probably both each other's first partners. There is something alluring about the innocence of this sort of relationship and that is probably the reason that their marriages remain strong and they committed to one another.

This would be a rare thing to find amongst newly weds of the future, where both partners were each others first. Although to our parents this sounds unfamiliar and more often than not undesirable, it is something that they will have to get used to. However serious or meaningless a relationship what happened within that cannot be undone. This is a fact.

The search is not only governed by physical attraction or mental connection but depends on a vast array of biological factors and subconscious desires

And while it goes contrary to traditional values, it is a biological fact that humans are constantly searching for 'the one'. The search is not only governed by physical attraction or mental connection but depends on a vast array of biological factors and subconscious desires. Recent research shows that contrary to our belief that we are driven by the heart alone we actually react to things from olfactory cues (senses that guide scent...look it up!) to major histocompatibility complex (MHC), these things sound complicated but are all true determinants of how and with whom we fall in love with. After achieving these scientific biological attractions we are then driven by the heart, mind and body, and because we are Tamils we then have a multiplicity of (what I think are

more difficult things) to accomplish! Even in this day and age people still look at family background, career, character etc before consenting to a person's choice of partner. What is yet more distressing is that in our society many a true love and relationship has been separated by parents, families or even friends – all because they deem it an unsuitable pairing. We all still hear stories of the one who ran away or got caught by an uncle (dare I say it?) holding hands with a boy/girl in a shopping centre. What ever happened to the people in these stories?

Society is quick to condemn those who challenge the moral or values that contradict ones own, but it does little to think of the repercussions to that person. True that getting into a relationship at a young age is a distraction from other more important things such as education but it does not mean that it is the end of the world (as we are told). Every teen seems to hide or be afraid of having a relationship – and society acts like it is the worst possible thing to be caught doing and we also adhere to this view. It is just the way we have been conditioned by 'society' and 'tradition'. I know this article is somewhat cynical of the Tamil perspective on relationships, but I am simply writing what everyone knows but will not say – or the alternate opinion to what 'society' has.

And so another valentines day comes around and its another excuse for those 'in love' to spend copious amounts of money on cards, teddies and other non-sensical items – all to prove their undying love for one another. But is this the same for Tamils? Who if parents were to be believed don't have relationships? Or is it better to have loved and lost than to never have loved at all? What ever your situation on Valentine's Day take comfort in the fact that we are all 'predestined' to find someone...

Suffering children in Sri Lanka



By Flora Stanislaus
FOR ORUPAPER

It is so shocking to see many children suffering in Sri Lanka everyday. There's just not a full stop to it, which brings such sadness into our lives. Children suffer to such big extent, that they are unable to eat, due to lack of money, and so starts to beg in railway stations. The situations are so worse in Sri Lanka, due to all the wars, which mean that practically no one has a peaceful life. The awful situations sometimes lead parents to abandon their children, as they can't afford to look after them. In fact a high number of lives have been affected by Tsunami, but the number just cannot be justified. Lots of people have lost their loved ones, homes, jobs, and everything they owned. So when we compare our lives to them, you can see the massive difference. But we just don't realise, and complain so much, and are never satisfied with the amount of things we have or even the big issue "money". People, who have money, want more and more money, which I think is so common, but so wrong, and these type of people need to stop and think. To tell you the truth, if

you are provided with or eat 3 meals everyday, then you're considered as rich. Because those people don't even get that, they starve for food, and just hope that they will be able to eat at least once a day.

For those affected by Tsunami, the education is a big problem, as the schools have been wrecked down, and so they have to wait until they are rebuilt, or you get many children who go to work instead to save their family, and to keep the family going, as I said earlier to get access to food is a big issue for them. But we just don't realise how lucky we are with what we've got. I know we all lead busy lives, but if you could just take few minutes and think and perhaps pray for all those who are suffering, it will be very kind of you. To read news, see pictures and watch video clips of such sufferings brings tears to my eyes, I just can't handle it. I really wish I could do something for them, but I do have an aim, which I will not disclose in my article. I really hope you have realised the amount of people who are suffering around us, and that we should be thankful with what we've got, and try our best to help those in need, if we can. If not, to even think about them, is great.

Be My Valentine

A guy walks into a post office one day to see a middle-aged, balding man standing at the counter methodically placing "Love" stamps on bright pink envelopes with hearts all over them. He then takes out a perfume bottle and starts spraying scent all over them.

His curiosity getting the better of him, he goes up to the balding man and asks him what he is doing. The man says, "I'm sending out 1,000 Valentine cards signed, 'Guess who?'"

"But why?" asks the man.

"I'm a divorce lawyer," the man replies.

Holidays

An atheist complained to a friend, "Christians have their special holidays, such as Christmas and Easter. And Jews celebrate their holidays, such as Passover and Yom Kippur. Muslims have their holidays, too."

"Every religion has holidays to celebrate. But we atheists," he said, "have no recognized national holiday. It's an unfair discrimination"

His friend replied..."Well, why don't you celebrate April 1st?"



INSIGHT SYSTEMS

பிரஜர்வரிமை பெறுவதற்குரிய LIFE IN THE UK பாட வகுப்புகள் மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படுகின்றன. கிழக்கு லண்டன் பகுதியில் இதுவரை கற்பித்த மாணவர்களில் 98%ற்கு மேலானவர்களை தேர்ச்சியடைய வைத்துள்ள பெருமைக்குரிய அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் இலகுமுறையில் கற்கை நெறி. குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை. தமிழில் உதவிக் குறிப்புகள். ஒவ்வொரு வகுப்பு முடிவினிலும் அத்தியாய முடிவினிலும் பயிற்சிப் பரீட்சைகள். வெகு விரைவில் கம்பியூட்டர் வகுப்புகளும் ஆங்கில வகுப்புகளும் ஆரம்பமாகவுள்ளன.

தொடர்புகளுக்கு: 07908 866 300

மாணவர்களின்

எண்ணிக்கை கருதி

மேலதிக வகுப்புகள்

ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது

The moderate position on Eelam

J. T. Janani

TAMIL GUARDIAN

This is the moderate position on Eelam: Eelam is your right. It is not a gift, not an act of charity but something that is already yours. As with all things, you can claim it or lose it. Others can try to take it away from you but that would constitute an assault, a theft.

When the founding fathers of America made the case for their nation, they did not rely on a cultural identity that had evolved over thousands of years. They did not rely on a common language, let alone a few thousand years of a shared literary heritage. They did not even rely on the concept of a traditional homeland. For, they had none of these on their side.

They relied instead on something more intrinsic and universal. They relied on the rights of man.

And so to quote from Thomas Paine, who articulated the concept most clearly in his seminal book of the same name:

"The fact therefore must be that the individuals themselves, each in his own personal and sovereign right, entered into a compact with each other to produce a government: and this is the only mode in which governments have a right to arise, and the only principle on which they have a right to exist..."

It follows that, by these principles, the nation of Eelam, can have and does need only one form of legitimacy: a compact entered by the people who choose to belong to that nation.

Of course, those of us, who have a few thousand years of historical cohesion as a "civilisation", a common culture and heritage, and more recently a shared history of oppression and injustice, to bind us together, may not feel the need to explicitly enter into a "compact" with each other; we may take it for granted that it exists and that it has done so implicitly for millennia.

Nevertheless it important to remember that this "compact" or agreement is all that is required. Think of it as similar to saying "I do" in a wedding ceremony, except there is no officiating priest, only ourselves.

Eelam exists because we do.

Furthermore, according to the principles of Paine, where a government arises which contradicts the compact, it is illegitimate. So if the Tamils of Sri Lanka have an agreement with each other to form a government, then any claim by the Sinhalese that they are the "appropriate" government for us is illegitimate.

Eelam exists because we can.

It follows that one nation cannot be "given" to another. So for example the British colonial administrators could not have "given" the Tamil nation to the nation of Sri Lanka. It was not theirs to give. Neither can the International community, today, give us Eelam. It is not theirs to give. Neither is it theirs to deny.

Thomas Paine went on to elaborate on why he believes this right to form a government exists. He argues that in their natural state, humans are social creatures; that it is in their best

interests to congregate in societies.

One reason for this is the diversification of talent: it is in man's best interest to specialise in his area of talent and to rely on the different talents and abilities of others. So a social structure where each person contributes something useful to society: a doctor, a priest, a teacher and so forth arises naturally. It is in man's best interests to trade with each other and to regulate trade in some manner.

In fact that governments are hardly required except to fulfil certain duties that might in exceptional cases be otherwise neglected.

And so he says: "The more perfect civilisation is, the less occasion has it for government, because the more does it regulate its own affairs, and govern itself."

And from here, we can see that those geopolitical actors who do not benefit from the existence of Eelam, but whose own forms of government, and in the case of the United States, whose very existence is based on the principles enunciated by Paine, have only one line of attack:

They can say that the Tamils, do not really want Eelam. We can call this the "Only we know what you want" argument.

They can say that the Tamil "civilisation", to use Thomas Paine's formulation, is not ready to govern itself, that we lack 'capacity'. We call this the "you are too primitive" argument.

But because the second argument cannot stand on its own, the first is the foundation to their attack.

For the international bureaucrats, the foreign secretaries, ambassadors, ministers - the Robert Blakes, Kim Howells etc - of this world know, that the basis of their own legitimacy, the legitimacy of their states and governments arise from Paine's principles.

Hence they also know they have no right to deny the people of Eelam their right should they wish to claim it.

However, in pursuit of their own selfish interests, they tell us that we don't really want Eelam. They tell us that the "moderate" Tamil has entered into a "compact" (to quote Paine) to be governed by the brutal Rajapakse government, the Wickremasinghe government or in the past the Jeyawardene government, the numerous Bandaranaikes (SW, Sirimavo, Chandrika) and so on.

They then point out all the disadvantages of Eelam. Junior minister Kim Howell told the British Parliament last month that partition would be bloody, for example.

Some roll out a number of other issues: the borders are too long, the future will be unstable (as if it could be any more unstable than it currently is); there will be anarchy because "you" do not know how to run a government (as if it is easy to form a government worse than the current, un-chosen Sinhala chauvinist one); it will not be economically viable (as if the current semi starvation in Jaffna or chronic displacement in the East is a state of economic well being).

There are other ways in which they tell us that the "compact" for Eelam is a bad idea. They say that the pro-

Eelam position is "extremist".

Extremist? Holocaust denial is extremist. The denial of some Israelis of the Palestinians' right to exist in their own homelands might be extremist. A belief that we should all live under a new global "caliphate" or Islamic government with Islamic law, the Al Qaeda position, might be extremist. The belief that one may arbitrarily invade another people's land and take control of their resources, otherwise known as the "Bush Doctrine", might be taken as extremist.

In short, what is extremist is to take away from others what belongs to them.

But asserting the rights of man? The same rights asserted by the founding father of the United States of America? Claiming a right which according to all the current norms belongs to us already? This is extremist?

Well even for a propaganda war aimed at a "primitive" people incapable of forming a government, this is a little disingenuous.

And further, in line with the "too primitive" argument, they tell us that the Tamils do not have a feasible government in waiting. They say that the LTTE is "authoritarian", that it will be too unacceptable to the international community.

But, the point is that the Tamils have a right to choose their own government and they will exercise that right once Eelam is declared, perhaps even making mistakes along the way. But that too is the prerogative of the people of Eelam.

Meanwhile, the 'extremists' can be subject to ruthless violence. The international community is silent as the Sinhalese silence those who speak for Eelam: journalists, members of parliament, rights activists, aid workers. They may support the stationing of an occupying Sinhala army in Jaffna so the people there can understand what good governance is.

Yet for all their dissembling, the "international community" know they have no right to deny the people of Eelam their right should the people of Eelam stand up to claim it.

For Eelam is not a gift. It is not something one begs for or pleads for, or lobbies for. It is an agreement between a people. A right cannot be granted or revoked, but it can be exercised. Eelam is a decisive act.

Consequently, the United Nations cannot "give" us Eelam. They can merely decide, after the event whether they will "recognise" it: by this is meant whether they will allow it to vote in their resolutions, or sit on their committees such as the Human Rights Committee on which Sri Lanka, laughably, has a membership.

So there is only one answer from the moderate Tamil to the international community, which cuts through the fog of deception:

"We understand that Eelam is our right and the right of our children. We decide to claim it, on behalf of ourselves, and our generations to come. We and only we decide its existence. We will not be deceived by 'compromises' or cowed into not claiming that which is ours. We, the people, are Eelam. Accept it."

LAVI CONVENIENCE STORE OFF- LICENCE & GROCERIES

National Lottery, Pay-point & Top-ups.


For Friendly & Efficient Service.

Open 7.00 to 11.00, all days.

Tel: 020 8870 3847

217 Garratt Lane, London. SW18 4DS

Meera Arnold & Co.



pay roll
book keeping
company formation

45 Chandos Ave, N14 7ES, Tel: 020 8882 2333

A J ACCOUNTANCY

Auditors & Accountants

Over 25 years in public practise



43 Anerley Road, London SE19 2AS

Accounts Preparation,
Self Assessment, VAT
& PAYE Returns
An Efficient, Practical
Service for small to Medium
Size Companies,
Partnerships & Sole Traders

Tel: 020 8778 8666

Fax: 020 8778 8999

Email: info@ajaccountancy.co.uk
Web: www.ajaccountancy.co.uk

PERMA INTERNATIONAL SHIPPING LTD

உங்கள் தனிப்பட்ட பாவனைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டுப் பாவனைப்பொருட்கள், இயந்திர உபகரணங்கள், போன்றவற்றை தாயகத்திற்கோ பிற நாடுகளுக்கோ அனுப்ப விரும்புகிறீர்களா? இங்கிலாந்தின் எப்பகுதியிலும் உங்கள் பொருட்களை எம்மால் சேகரித்து பாதுகாப்புடன் வைத்திருந்து அனுப்ப முடியும் தரமான பிரத்தியேக சேவைக்கு நாடவேண்டிய இடம்

தொடர்புகளுக்கு: சிவம்

45C Crusoe Road, Mitcham, Surrey CR4 3AL
Tel: 020 8646 5222, Mobile: 07939 550397



அனைத்து தமிழ் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகள் யாவும் சிறப்பான தொழில் நுட்பத்துடன் பொருத்திக்கொள்ள, திருத்த வேலை சகல அறைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

Ram: 07861 371 837 / Thas: 07885 987 857

J CHESTER FOOD & WINE

National Lottery, Pay-point & Top-ups.

For Friendly & Efficient Service.

Open 7.00 to 11.00, all days.

Tel: 020 7561 0901

70-72 Chester Road, Highgate, N19 5BZ

பறக்கும் தட்டுக்கள் (Flying Saucers)



இவ்வாறு நாளுக்கு நாள் வேற்றுக்கிரக மனிதனின் ஆராய்ச்சிக்குட்பட்டவர்களின் ஆய்வுகள் தொடர்ந்து அது உண்மையில் ஏதோ மறைபொருட்களின் தாக்கத்திற்குட்படுத்தப்பட்டது என்பது தெளிவானது.

1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வேற்றுக்கிரக வாசிகளை இயற்கையையும் மீறிய சக்தி ((Super natural power) மற்றும் ரெலிபிதி போன்ற உளவியல் அறிந்தவர்களாகவும் உருவகப்படுத்தினர்.

இதே ஆண்டுகளில் வந்த புத்தகங்களில் பல இந்தப் புதிய யுகத்தையும் வெளிக்கிரக வாசிகளான அந்நியர்களையும் அடிப்படையாகக் கொண்டு வந்திருந்தன.

1980களில் இது குறித்த திருப்புமுனை ஒன்று கலாச்சாரத்தில் ஏற்பட்டது. திகில் நாவல் எழுதுவதில் பெயர் பெற்ற விட்லி ஸ்ரைபர் மற்றும் ஜக்வஸ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் வெளியான பிறகே இத்திருப்பம் ஏற்பட்டது எனலாம். ஸ்ரைபர்

என்பவர் தான் வேற்றுக்கிரக வாசிகளின் ஆராய்ச்சிக்குட்பட்டதாகவும். அவர்கள் சிலநாட்கள் தன்னை சிறைவைத்ததாகவும். தெரிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுவே வேற்றுக்கிரக வாசிகள் மனிதர்களைக் கடத்துகின்றார்கள் என்பது போன்ற புத்தகங்கள் வெளிவரவும் 'எக்ஸ் பைல்ஸ்' போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் வெளிவரவும் காரணமாக இருந்தது.

அத்துடன் UFO பற்றி விஞ்ஞானிகள் பலர் ஆய்வுசெய்த வண்ணமே உள்ளனர். வானில் பறக்கும் ஓட்டிகள் பார்த்திருக்கின்றார்கள் என்பதற்கு பல உதாரணங்களை உங்கள் முன் தந்திருந்தேன். அவர்கள் வானத்தில் பறக்கும் போது இத் தட்டுக்களை படமெடுத்திருக்கின்றார்கள். என்பதற்கு பல புகைப்படக்காட்சிகளைச் சான்றாக்கியுள்ளேன்.

UFO ஆதரவாளனான ஹைனக் என்பவர் தனது உண்மையின் விளிம்பில் (Edge of Reality) எனும் நூலில் இது போன்ற இருபதிற்கும் மேற்பட்ட சம்பவங்களை விபரித்துள்ளார்.

ஆனால் இப்புத்தகத்தில் உள்ள கதைகள் பல கலப்படமில்லாத பொய்களேயாகும். அவர் எடுத்துப் போட்டுள்ள பல புகைப்படங்கள் போலியானவை எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உண்மையில் அடையாளம் காணப்படாத விண்வெளி ஊர்திகள் இருக்கின்றதா என்பது இன்னும் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை இது பற்றிய கருத்துக்கள் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

1980 ஆண்டு காலப்பகுதிகளில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் இம்மண்ணை விட்டு மறைந்த டைனோசர்களை தோண்டி எடுத்து ஜூராசிக் பாக் என்ற பெயரில் உலவவிட்ட ஸ்பீல்பெர்க் என்னும் திரைப்பட இயக்குனர் பல இலட்சம் ஒளியான்குகள் தூரத்திலிருக்கின்றதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகளை பூமிக்கு அழைத்து வந்து பூமியெங்கும் ஈரி (Exra Terrestriol) எனும் பெயரில் உலவவிட்டு

வேற்றுக்கிரகத்தில் மனிதனை ஒத்த அல்லது மனிதனிலும் மாறுபட்ட உயிரினங்கள் நிச்சயமாக வாழ்கின்றன. என்பதன் பாணியில் படமெடுத்திருந்தார்.

பறக்கும் தட்டுக்கள் என்பது வழக்கத்துக்கு மாறான அல்லது அரிதான இயற்கை நிகழ்வுகள்தான் என்று கூறுபவர்களும் இருக்கின்றார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக இவற்றை ஒளிரும் பந்துகள் எனவும் கூறுவர்.

விண்வெளி விஞ்ஞானம்

எழுதுவது: அ. மயூரன்

இதுபற்றி புவி ஒலிக்கோடு (Earth Light Theory) ஆய்வாளர்கள் கூறும்போது நிலவியல் அழுத்தம் காரணமாக புவியின் மேல்பகுதியில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் வாயுக்கள் செறிவூட்டம் அடைகின்றன. (Lonized Gas) இந்த வாயுக்கள் ஒளிரும் பந்துகள் போல காட்சியளிக்கின்றன.

இதனருகே மக்கள் செல்லும்போது அதன் ஒளி பார்ப்போர் கண்களை கூசச் செய்வதாக இருக்கும். மேலும் மூளையைப் பாதிக்கச் செய்யும் திறனும் கொண்டது.

இதன் காரணமாக மயக்கமடையும் நபர் சிறிது நேரம் கழித்து கண்விழித்ததும் குழப்பமான மனநிலை காரணமாக வேற்றுக்கிரக வாசிகளால் தாம் கடத்தப்பட்டு ஆராய்ச்சிக்குட்பட்டதாக கூறுகின்றார்கள். என்றனர்.

அதே நேரத்தில் பறக்கும் தட்டுகள்பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது இந்த புவிநிலைக் கோட்பாடு எல்லா நேரத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

நிலவியல் அழுத்தம் காரணமாக ஒளிரும் பந்துகள் ஏற்பட்டாலும் அது பெரிய தட்டுப்போல் வட்டமாகக் காட்சியளிக்க முடியாது என்று கூறினர்.

அத்துடன் இயற்கை நிகழ்வுகளை தவறாகப் புரிந்துகொள்ளுதல் அல்லது நடைமுறையில் உள்ள புதியரக விமானங்களைப் பார்த்து மக்கள் குழம்புவதுதான் பறக்கும் தட்டாக புரளி கிளம்புகிறது என்றும் கூறுபவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் இது சாத்தியப்படமுடியாத ஒன்று ஏனெனில் இத்தட்டுகள் தாம் நினைத்த பாட்டிற்கு இடம்வலம் என்று திரும்பக்கூடியதும் நினைத்துப் பார்க்க முடியாத தூரத்தில் பறக்கக் கூடியதுமான தன்மைகளைக் கொண்டது. என்பது அனைத்து ஆராய்ச்சியாளர்களும் கூற்றாகும் எனவே அது சாத்தியப்பட முடியாது.

எது எவ்வாறு இருந்தால் என்ன அமெரிக்கா ரஷ்யா, உட்பட பல வல்லரசுகள் இதற்காக பல கோடிக்கணக்கான டொலர்களை செலவு செய்து நட்சத்திர பாதுகாப்புத் திட்டம் என்ற போர்வையில் ஒரு பாதுகாப்பு வலயமைப்பை ஏன் ஏற்படுத்த வேண்டும்.

ஆகவே இவற்றில் ஏதோ ஒரு உண்மைத்தன்மை இருக்கின்றன என்பதே பலரது வாதமாகும்.

எனினும் இது பற்றிய உண்மை நமக்குக் கிடைக்க வேண்டுமானால் பறக்கும் தட்டுக்களும் வேற்றுக்கிரக மனிதனும் எங்கு வசிக்கின்றன என்பதை முதலில் கண்டு பிடிக்கவேண்டும்.

அண்மையில் கூட செவ்வாயில் மனிதன் வாழ்கின்றமைக்கான அல்லது வாழ்ந்தமைக்கான தடயங்களாக ஒரு புகைப் படத்தினை நாசா வெளியிட்டிருந்தது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது எதிர்கால ஆய்வுகளைப் பொறுத்தே இருக்கின்றது.

இப்பறக்கும் தட்டுக்கள் பற்றிய ஆய்வும் இவ் எதிர் கால ஆய்வுகளிலேயே தங்கி உள்ளது. ஆகவே ஆய்வுகள் இதுபற்றி பூரணமாக கண்டுபிடிக்கப்படும் வரை முடிவதில்லை

- முற்றும்

MARKANDAN & CO SOLICITORS & ESTATE AGENTS

We also Specialise in....

- ஒப்பந்த தகராறுகள்
- நுகர்வோர் பிரச்சினைகள்
- மரண சாசனம்
- உறுதி தயாரித்தல்
- Bankruptcy Problems
- மதுபான அனுமதிகள்
- கட்டட அனுமதிகள்
- Cafe அனுமதிகள்
- House / Flat
- Purchase or Sale
- Remortgages
- Right to Buy
- Highly skilled migration
- Power of Attorney
- Sponsorship for UK Visas
- Work Permit application
- Civil Litigation

No Win - No Fee

விபத்தில் அல்லது வேலை ஸ்தலத்தில் காயம் அடைந்திருந்தால் நட்புக் கோருவது சம்பந்தமான விடயங்கள் அடிப்படையில்.

01.02.2005 முதல் அமுலுக்கு வந்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் திருமணம் புரியவிருப்பின் நீங்கள் பிரித்தானிய உள்நாடு அனுமதி (Home Office Clearance) பெற்றிருந்தல் வேண்டும். மேற்படி விண்ணப்பங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் எங்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

குடும்பத்தினருக்கான சலுகை அடிப்படையிலான விண்ணப்பங்கள்
விவாக விண்ணப்பங்கள் | அகதி விண்ணப்பங்கள்
14, 10 அல்லது 7 வருட வதிவிட தகமை விண்ணப்பங்கள்
பிரித்தானிய பிரஜைமையம் | வீதிப் போக்குவரத்து | சம்பந்தமான வழக்குகள்

கூடுதல் சலுகையில் இருக்கிறீர்களா?

உங்கள் வங்கிகள்தான் / நிதி நிறுவனத்துடன் உரையாடி உங்கள் கடன் தொகையைக் குறைப்பதுடன் முடிந்தால் வட்டியையும் நீக்கிவிட முயல்வோம். No Win - No Fee (Subject to assessment)

நீங்கள் உரிய காலத்திற்கு முன்னரே ஈட்டுத் தொகையை மீளச் செலுத்தியதற்காக உங்கள் வங்கி / நிதி நிறுவனம் மேலதிக கட்டணத்தை அறவிட்டுள்ளதா?

உங்களிடமிருந்து மேலதிகமாக கட்டணம் அறவிடப்பட்டதாக நீங்கள் கருதினால் FSAயின் விதிப்படி அதனை வங்கியிடமிருந்து மீளப் பெற்றுத் தர முயல்வோம்.

No Win - No Fee (Subject to assessment)

அண்மைக் காலத்தில் விநியோகிக்கப்பட்ட மாசுபடுத்தப்பட்ட எரிபொருளால் உங்கள் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?

அப்படியானால் எரிபொருள் நிலையத்திலிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தருவோம். No Win - No Fee (Subject to assessment)

வரிச்சுமைகளை குறைப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்
No Win - No Fee (Subject to assessment)

எல்லாவிதமான சட்ட சேவைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்...

எங்கள் கட்டணம் மிகவும் குறைந்ததும் நியாயமானதும் ஆகும்.
ஆரம்ப ஆலோசனைகள் இலவசமானவை.

வார இறுதி ஆலோசனைகள் வசதியாகவும் ஒழுங்குபடுத்தி தரப்படும்.



• 845 Romford Road, Manor Park, London, E12 6JY
Tel: 08712887343 Fax: 08712887353
Web: www.markandan-solicitors.com
Email: mm@markandan-solicitors.com

நீரின் மேல் நடக்கும் வித்தை



நீர்மேல் நடக்கும் அதிசயத்தை இதுவரை அற்புத சக்தியாகவே உலகம் வியந்துள்ளது. இதன் இரகசியத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்பை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.

கொரியாவைச் சேர்ந்த ஹோ யுங் கிம் அவர்களும் டக் கியூ லீ என்பவரும் நடத்திய பல சோதனைகள் மூலம், நீரின்மேல் நடக்கக் கூடிய இப்பிரமிக்கத் தக்க சக்தி எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை உணர்ச்சியுடன் செய்துள்ளனர்.

நீரின்மேல் நடக்கும் சில பிராணிகளின் கால்கள் அதற்கு உகந்த வகையில் அமைந்திருப்பதை அவதானித்த ஆராய்ச்சியாளர்கள் அதேபோன்று வடிவமைத்த ரோபோக்கள் எதுவித சிரமமின்றி நீரின் மேல் நடந்து செல்வதை அவதானித்துள்ளனர்.

இந்த முறையின் மூலம் மனிதர்களும் நீரின் மேல் நடக்க முடியும் என்று உறுதியாக நம்பும் இவர்கள் அது தொடர்பான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறுகிய தூர கடல்வெளியைக் கடக்கவோ ஆறுகளில் அடுத்த கரையை அடையவோ இனிமேல் படகுகள் தேவைப்படும் அவசியம் இல்லாமல் போகும் நேரம் நெருங்கி வருகிறது.

பொருளாதார முற்றுகை விலகிய பின்னால்...

அமெரிக்காவின் பொருளாதார முற்றுகைக்குள் முடங்கிக் கிடக்கும் கியூபா, அதன் தடைகள் நீங்கிய பின்னர், அதன் மூலவயங்களை எவ்வாறு பாதுகாக்க முடியுமென, சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

1962ம் ஆண்டு தொடக்கம் பொருளாதார முற்றுகைக்குள் சிக்கியுள்ள கியூபா, அதன் தற்போதைய தலைமைத்துவம் மாறுமானால் அமெரிக்காவின் கெடுபிடிகள் நீங்கக் கூடுமென பொருளாதார நிபுணர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

கியூபாவின் வளங்களான மலைகள், அடர்ந்த காடுகள், நீர்த்தேக்கங்கள், அழகிய கடற்கரைகள், கடல்சூழ்ந்த வளங்கள், தாவர வகைகள் மற்றும் மிருக வளர்ப்பு, வேறு எங்கும் காணமுடியாத அரும் பொக்கிஷங்கள்.

இதன் உன்னத பலன்களை கியூபா அனுபவிக்க முடியாது தடைசெய்யப்பட்ட பொருளாதார முற்றுகை, கியூபாவின் முன்னேற்றத்தை பாரியளவில் தேங்க வைத்தது ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவின் ஓரவஞ்சகச் செயல் என்பதில் ஐயமில்லை.

சோவியத் ஒன்றியத்தின் அனுசரணையுடன் ஓரளவுதாக்குப்பிடித்த கியூபா, அமெரிக்காவின் அநீதிச் செயல்களால் 1991ல் நிர்மூலமான சோவியத் ஒன்றியத்தின் பக்கபலம் நீங்கியபின் மேலும் வலுவிழந்து போவது உலகம் அறிந்ததே.

இத்தனை கெடுபிடிக் கும் மத்தியில், பென்னம் பெரிய நாடான அமெரிக்காவின் அருகில் சிறிய ஒரு நாடான கியூபா தலைநிமிர்ந்து நிற்க அதன் ஆத்ம பலம்தான் அரும்பெரும் சக்தியாக பரிணமித்ததை எவரும் மறுக்க முடியாது.

தாவரவகை எண்ணெயை உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய நாடாகவும் அதிகளவில் வைத்திய நிபுணர்களை உருவாக்கும் ஒரு பெரிய நாடாகவும் திகழ்வது, அந்நாட்டு மக்களின் சுதந்திர தாகமும், ஒன்றுபட்ட ஒத்துழைப்பு மென்பது வெள்ளிடை மலை.

ததவ் கஸூசியம்

கவாசிப்பவர்: உமா மகாலிங்கம்


இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் இன்று ஈழத்தமிழ்மக்கள் இலங்கையில் முற்றுகையிடப்பட்டுள்ளனர்.

கியூபா நாட்டு மக்களைப் போன்று, ஈழத்தமிழ்மக்கள் ஒருமித்து உழைத்தால், ஈழவள நாட்டின் அரும் பொக்கிஷங்களான கடல்வளம், அழகிய கடற்கரைகள், நெருங்கிய காடுகள், பொன்னையொத்த சிவந்த மண், கற்பக தருவான பனைமரம், கரும்புச் செய்கைபண்ணை வளமான விளைநிலம், காசித் உற்பத்தி போன்ற அரிய வளங்களை பேணிவளர்கிது பொருளாதார முற்றுகை நீங்குவது அவசியம். காலம் வரும் காத்திருப்போம்.

பற்றெறியின் பாவனையில் அதிகரிக்கும் சாதனை

லப்டொப் பாவனையில் உலகம் ஊழிக் கிடக்கும் இவ்வேளையில் அதற்குத் தேவைப்படும் மின்சக்தி மிகக்குறைந்தளவில்தான் லீத்தியும் அணுக்கள் மூலம் பெறமுடிகிறது.

இதன் காரணமாக அடிக்கொருதரம் பற்றெறியின் மின்சக்தி பெற இணைக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் லப்டொப் பாவனையாளர்களுக்கு உண்டு.



இச்சங்கடத்தை தீர்க்குமுகமாக ஸ்டான் போர்ட் யுனிவெர்சிட்டி, கலிபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானிய் குவி என்பவர் நேர்துருவச் சக்தி மூலம் மின்சக்தியைச் சேகரிக்க முயன்று வெற்றியும் அடைந்துள்ளார்.

இவருடைய கண்டுபிடிப்பு ஏற்றுக் கொள்ளப் படுமானால், தற்போதைய பாவனையிலுள்ள பற்றெறிக் குப் பதிலாகப் பத்துமடங்கு அதிக சக்தியைப் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

எனவே லப்டொப் பாவனையாளர்கள் 40 மணித்தியாலத்துக்கு ஒரு முறை மின்சக்தி பெறும் இணைப்பை ஏற்படுத்த வகை செய்யப்படும்.

இப்புதிய முறையிலான தயாரிப்புகள் சந்தைக்கு வரச் சில தடைகள் தாண்ட வேண்டியிருப்பதால் பாவனையாளர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

பிரித்தானிய சைவத்திருக் கோவில்கள் ஒன்றியம்.

விடுக்கும் அறிவித்தல்

சிவ விரதங்கள் எட்டு: அவற்றுள் சிவராத்திரி ஒன்று. இது மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி திதியன்று வருவது.

ஒரு விளக்கம் பின்வருமாறு.

பிரமனும் திருமாலும் நான் பிரமம், நான் பிரமம் என்று தருக்கமிட்டுப் போர் புரிந்தனர். அவர்கள் இடையே அடி, முடி காணமாட்டாமல் ஒரு தானுசோதி மயமாய் நின்றது.

அப்படி தோன்றிய நாள்தான் சிவராத்திரி. பிரமதேவனும் திருமாலும் துதிக்க அவர்கள் முன்னர் அத்தானுவில் சிவமூர்த்தி மாலையனாதி வாணவர் யாவர்க்கும் திருவருள் புரிந்தனர்.

இப்படி தோன்றி அருளிய நேரம் இரவு 14 நாழிகைக்கு மேல் என உணர்க. இக் காலம் தான் இலிங்கேஸ்வர காலம் என்ற 14 நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்த காலத்தில் சில பஞ்சாக்கரம் ஜெபிப்போர் எண்ணற்ற நன்மைகள் பெறுவர்.

இந்த இரவு ஆங்கில திகதி மார்ச் 6 வியாழன் இரவு

மேல் கூறப்பட்டுள்ள தீர்மானம் சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் ஏக மனதாக எடுக்கப்பட்ட தீர்மானம் என அறியத் தருகிறேன்.

க.ரங்கநாதன்*
செயலாளர்.

சிவராத்திரி

06.03.2008

காதலர் தினமும் தமிழரின் காதல் வாழ்வும்



சபேசன் (மெல்பேர்ன்)
(ஒரு பேப்பருக்காக)

Valentine's Day என்று தற்போது அழைக்கப்பட்டு வருகின்ற 'காதலர் தினம்' இன்றைய காலகட்டத்தில் நன்கு வணிகமயப்படுத்தப்பட்ட, பிரபல்யமான ஒரு சமுதாயச் சடங்காக வளர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. காதலர் தினத்துக்குரிய வாழ்த்து அட்டைகள் மட்டும் சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் விற்பனையாகி வருவதாக அறிகிறோம். இந்த ஒரு பில்லியன் வாழ்த்து அட்டைகளில் 85 சதவீதமானவற்றைப் பெண்களே வாங்குகின்றார்கள் என்பது ஓர் உபரியான தகவல்!

Valentine தினம் எவ்வாறு ஆரம்பமானது என்ற ஆய்வில் இறங்கினால், பலவிதமான தகவல்களை நாம் காணக்கூடியதாக உள்ளது.

ரோம் நகரத்தில், கிறிஸ்துவுக்குப் பின்னர் முன்றாம் நூற்றாண்டளவில், மத நம்பிக்கையற்ற சடங்காகக் காதலர் தினம் உருவாகியது என்று பலர் கருதுகின்றார்கள். ஆட்டு மந்தைகளையும், அவைகளின் இடையர்களையும் தொடர்ந்து ஒநாய்கள் தாக்கிவந்தமையால், இந்த இடையர்களின் நல்வாழ்வு கருதி ஒரு சடங்கு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மணமா காத இளம் பெண்களின் பெயர்களைத் தனித்தனியே சீட்டுகளில் எழுதி, ஒரு பெட்டியில் இட்டு, ஒவ்வொரு இளைஞனும் தனக்கென ஒரு சீட்டை எடுப்பான். தேர்ந்தெடுக்கப்படுகின்ற இளம் பெண்கள் தம்மைத் தேர்ந்தெடுத்த இளைஞர்களுடன் ஓர் ஆண்டு காலம் சேர்ந்து வாழ்வார்கள். இந்தச் சடங்கு பெப்ரவரி மாத மத்தியில் நடைபெற்று வந்தது.

இந்த நடைமுறையைப் பின்னர் கிறிஸ்தவ தேவாலயங்கள் மாற்றியமைத்து, சீட்டுக்களில் இளம் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாகப் புனிதர்களின் பெயர்களை இட்டு, இப் புனிதர்களின் பெயர்களைத் தெரிவு செய்யும் இளைஞர்கள் இப் புனிதர்களைப் போலவே வாழ வேண்டும் என்று விதிமுறையைக் கொண்டு வந்தன. இந்தப் புதுமுறை வெற்றியளிக்கவில்லை.

Valentine என்ற பெயர் வந்ததற்குச் சுமாராக ஏழு கதைகள் உள்ளன. பின்னாளில் இந்த ஏழு கதைகள் அல்லது சம்பவங்கள் ஒரு கதையாக உள்வாங்கப்பட்டிருக்கலாம். புனித வலன் டைன் என்கின்ற கிறிஸ்தவப் பாதிரியார் செய்து வந்த பிரச்சாரம் காரணமாக, மக்கள் இராணுவத்தில் சேரவேயில்லை என்றும், இதனால் கோபமுற்ற சக்கரவர்த்தி கிளோடியஸ் என்பவர், வலன்டைன் பாதிரியாரைச் சிறையில் அடைத்ததன் விளைவாகச் சிறையில் வலன் டைன் பாதிரியார் இறந்தார் என்றும் அறியப்படுகின்றது.

பாதிரியார் இறந்த விதம் குறித்தும் பல உப கதைகள் உண்டு. வலன்டைன் பாதிரியார் பல காதலர்களுக்குத் துணை நின்று அவர்களுடைய காதலை நிறைவேற்றி வைத்த படியால் அவர் காதலர்களின் அன்புக்குரிய பாதிரியாராக அறியப்பட்டார். பின்னாளில் 'புனித வலன்டைன் தினம்', 'காதலர் தினமாக' அறியப்பட்டது.

இதே வேளை பெப்ரவரி 14ம் திகதியில்தான் பறவைகள் இன விருத்தியில் ஈடுபட ஆரம்பிக்கின்றன என்று பொதுவாக ஐரோப்பியர்கள் நம்புவதுண்டு. இது குறித்துக் கவிதைகள் பலவும் உண்டு. தவிரவும் Saint Valentine's தினம் குறித்துச் சேக்ஸ்பியரும் குறிப்பிடுகின்றார்.

சீனர்களின் பண்பாட்டில் கூட காதலர் தினம் முக்கிய இடம் வகிக்கின்றது. The Night of Seven என்ற அழைக்கப்படும் இத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏழாம் மாதம் ஏழாம் திகதியன்று கொண்டாடப்படுகின்றது. ஜப்பானியர்களின் பண்பாட்டில், சூரியக் காலக் கணக்கின் படி, ஜலை ஏழாம் திகதியன்று காதலர் தினம் சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது. பிரேசில் நாட்டில் ஆண் நண்பர் பெண் நண்பர் என்ற பெயரில் ஜூன் 12ம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. கொலம்பியா நாட்டில் செப்டெம்பர் மாதத்து மூன்றாவது வெள்ளிக்கிழமையிலும் நட்பு மற்றும் காதலர் தினம் என்ற பெயரில் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது.

இவையெல்லாம் இருக்கட்டும். தமிழர் வாழ்வில் 'காதலர் தினம்' என்ற ஒன்று தேவையா? அல்லது தமிழர் வாழ்வில் 'காதல்'

என்ற ஒன்று இல்லையா? என்று விதிவிதமாகக் கேட்போரையும் சற்றுக் கவனிப்போம்.

உண்மையைச் சொல்லப் போனால், காதல் விடயத்தில், காதலர் தின விடயத்தில் மேல் நாட்டவனுக்குத் தமிழன் அப்பனல்ல, பாட்டனு மாவான்! அந்த அளவிற்குக் காதல் விடயத்தில் புகுந்து விளையாடியவன் தான் தொல் தமிழன்! சங்கக்கால இலக்கியங்களிலும், சிலப்பதி காரத்திலும் ஏன் தொல்காப்பியத்திலும் காதலும், காதல் மணமும் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்தக் காதலர் தினத்தை ஒரு சாட்டாக வைத்து எம் பழம் தமிழர் மரபை நாமும் திரும்பிப் பாப்போம்!

தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான பொருள் இலக்கியம், அகம் - புறம் என்கின்ற இரண்டு தனிக் கூறுகளைக் கொண்டது. இந்த இரண்டு திணைகளைப் பற்றிக் கூறுகின்ற பொருள் இலக்கண - இலக்கிய நூல்கள் தமிழ் மொழி தவிர, உலகின் வேறு எந்த மொழியிலும் காண முடியாது. இந்தப் பொருள் இலக்கண - இலக்கிய நூல்கள் தமிழரின் சமுதாய வாழ்வை அணுகி, நுணுகி, ஆய்ந்து எழுதப்பட்டுள்ளன.

காதல் விடயத்தில், மேல் நாட்டவனுக்குத் தமிழன் அப்பனல்ல, பாட்டன் என்று சொல்லும் அளவிற்கு காதல் விடயத்தில் புகுந்து விளையாடியவன் தான் தொல் தமிழன்!

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், அகம் - புறம் குறித்து வரையறுத்துக் கூறுகின்றார். அகம் பற்றிக் கூறும் போது 'ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம்...' என்று தான் அவர் ஆரம்பிக்கின்றார். சமுதாயத்தில் ஒருவனும் ஒருத்தியும் வாழும் வாழ்வில், காதல் - கணவன் - மனைவி - உறவு என்பன அகம் எனப்படும். குடும்பத்தின் புறம் சார்ந்த கடமைகளான கொடை, வீரம், போர், ஆட்சி என்பன புறம் எனப்படும். அகப் பொருளின் பாடு பொருள், ஆண் பெண் என்னும் இரு பாலரது காமம் ஆகும். காமம் என்பது உலக உயிர்களுக்கெல்லாம் உரியது, உடைமையது. இன்பம் தருவது - இது குறித்துத் தொல்காப்பியனார் இவ்வாறு சொல்கின்றார் :

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானந்து வரு உம் மேவற்றாகும்.

(பொருளதிகாரம் - நூற்பா 27)

உலக மக்களின் இன்பப் பெருக்கத்திற்கும், உலக வாழ்வின் பண்பு மேற்பாட்டிற்கும் வழி வகுக்கின்ற அகப் பொருள், சங்க இலக்கியப் பாடல்களில் சிறப்பிடம் பெறுகிறது. 2,381 சங்க இலக்கியப் பாடல்களில், 1862 பாடல்கள் அகத்திணைப் பற்றிக் கூறுகின்றன. சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய 473 புலவர்களில் 378 புலவர்கள் அகப் பொருளைப் பாடியவர்கள் ஆவார்கள். இதன் மூலம் சங்கக் காலத்துச் சான்றோர் அகப்பொருள் இலக்கியத்திற்குத் தந்த சிறப்பையும், முதன்மையையும் நாம் அறியக்

கூடியதாக உள்ளது. மகன் - தாய் - அண்ணன் - தம்பி ஆகியோரிடத்து ஒவ்வொரு நிலையிலும் அன்பு என்னும் காதல் காட்டப்படுகின்றது. குறுந்தொகையில் இக் காதல் தலைவன் தலைவியிடத்தும், தலைவி தோழியிடத்தும், செவிலி நற்றாயிடத்தும், தலைவன் பாங்கனிடத்தும், ஒருவர் மற்றொருவரிடத்தும் காட்டுகின்ற அன்பின் விளக்கமாக அமைந்துள்ளது.

பத்துவிதமான திருமணங்கள் சங்கக் காலத்தில் நடந்ததாக நாம் அறியக்கூடியதாக உள்ளது. இவற்றில் ஒன்றான களவு மணம் குறித்துச் சற்றுக் கவனிப்போம்.

களவியல் குறித்த பொருள் விளக்கச் சிந்தனை, ஒரு நீண்ட பரிணாம வளர்ச்சியின் ஊடாகவே நிகழ்ந்துள்ளது. தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் தொடங்கிச் சோழர் கால உரையாசிரியர் வரை இந்த சிந்தனைப் போக்கின் பரிணாமத்தை அறிந்து கொள்ள முடியும்.

தொல்காப்பியர் தமது நூற்பா ஆக்கத்தினை இரண்டு வழிகளில் மேற்கொண்டுள்ளார். முதலாவது - முன்னோர் கருத்தை ஏற்று மொழி வது. இரண்டாவது - தாமே படைத்து மொழிவது. களவியலைப் பொறுத்தவரையில் அதன் பொருள் விளக்கத்தைத் தொல்காப்பியர் தானே படைத்து மொழிந்துள்ளார். ஆகவே தொல்காப்பியர் காலத்து முந்திய களவியல் பற்றிய பொருள் விளக்கத்தை இப்போது அறிய இயலாமல் உள்ளது.

களவுக் காதல் வாழ்வைப் பல துறைகளாக அமைத்துச் சுவைபடச் சங்கப் புலவர்கள் பாடி உள்ளார்கள். காமம் நுகர்வதற்குரிய குமரப் பருவமடைந்த, எங்கோ பிறந்த தலைவனும் தலைவியும், எதிர்பாராத விதத்தில் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கொண்டு காதல் கொள்வதை இயற்கைப் புணர்ச்சி என்று அக இலக்கணம் கூறுகின்றது.

இவ்வாறு சந்தித்து மனமொன்றிய காதலர்கள் மீண்டும் சந்திக்க வேட்கை கொண்டு, முன்பு சந்தித்த இடத்தில் சந்தித்து மகிழ்ச்சி கொள்வது 'இடந்தலைப்பாடு' என்று அழைக்கப்பட்டது. அந்தக் களவுக் கூடல் தலைவனின் தோழனின் உதவியால் நடைபெறும் என்றால் அது 'பாங்கற் கூட்டம்' என்றும், தலைவியின் தோழி வாயிலாக நிகழும் என்றால் அது 'பாங்கியற் கூட்டம்' என்றும் வழங்கப்பட்டது.

வேட்கை மிகுதியால் களவுக் காதலர்கள் இரவிலும், பகலிலும் தோழியின் துணையால் சந்தித்து அளவளாவுதல் உண்டு. இவ்வாறு பகலில் நடைபெறும் காதலர் கூடல் பகற்குறி என்றும், இரவில் நடைபெறும் களவுக் கூடல் இரவுக்குறி என்றும் வழங்கப்பட்டது.

இங்கே ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். சங்கக் காலத்துக் களவுக் காதல், கற்பு வாழ்விற் று ஒருவாயிலாக அமைந்தது. கற்பு என்பதற்கு இல்லறம் என்ற பொருளையே தொல்காப்பியர் சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. ஆகவே அக் களவுக் காதல் புனிதமானது. சங்கக் காலச் சமுதாயம் களவுக் காதலை மதித்தது, போற்றியது. கற்பு வாழ்வுக்கு அதாவது இல்லற வாழ்விற் று வழி வகுத்துக் கொடுத்தது.

(தொடர்ச்சி 34ம் பக்கத்தில்)

"Specialist advice on all legal matters in a friendly environment"

உங்களுக்கு என்ன இடர் வந்தாலும் சட்டத்துடன் அதனைச் சந்திக்க நட்புணர்வுடன் நாம் இருக்கின்றோம்

RAJ LAW SOLICITORS

Experts in Criminal Defence Service (UK)

M: 07947 641 876 T: 020 8516 7730 / 020 3133 0000

Trident Business Centre, 89, Bickersteth Road, Tooting Broadway, London SW17 9SH

24 hour police station emergency service

Criminal Defence Service

Community Legal Service

Sponsorship and Power of Attorney

We speak Tamil, French and Mauritian Creole

This firm is authorised by the legal services commission to provide free legal advice for you for all types of criminal matters.

- Free 24 Hrs Police Station Attendance
- Magistrates, Crown Court & Court of Appeal Representation
- Terrorism Cases
- Serious Crime, Murder/Attempted Murder, GBH
- Serious Fraud, Money Laundering, Major Scale Drug Importation
- Sexual Offences Including Rape
- HM Customs & Excise Cases
- Appeal & CCRC Cases
- Prison Law Representation

Immigration Law Specialists

- Fresh Asylum Application / Rule 39 European application
- Entry Clearance /Overseas Appeal
- Student Visa, Extension & Appeal
- Judicial Review & Emergency Injunction Application (24 Hrs)
- Work Permit
- Highly Skilled Migrant Programme
- Family & Other Dependant Relatives' Visa
- EU Dependant Visa/Marriage Application
- Investor / Business Visa, Civil Partnership Visa
- Indefinite Leave to Remain under the 5,7,10 & 14 year rules

Property

- We deal with Residential (Flats, House) and Commercial Conveyancing
- Purchase of Off Licence, Restaurants, Groceries, Right to buy

காதலர் தினமும்...

(33ம் பக்கத் தொடர்ச்சி)

காதலால் ஒருமித்துச் சேர்ந்து வாழ்ந்த வர்களில் மத்தியில் பிரச்சனைகள் ஏற்பட்டுப் பிரிவு ஏற்பட்டபோது, அதனைத் தடுப்பதற்காகப் பின்னாளில் திருமணம் என்ற சடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொல் காப்பியர் கீழ்வருமாறு கூறுகின்றார் :

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப'

இங்கே 'அய்யர்' என்று சொல்லப்படுபவர்கள் நீங்கள் நினைப்பது போல் பிராமணர் அல்லர்! சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக, பெரியவர்களாக, சான்றோர்களாக அறியப்பட்டவர்களை, ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களை 'அய்யன்' என்று தொல்காப்பியர் காலச் சமுதாயம் அழைத்தது. அதேபோல் 'கரணம்' என்பதற்கு அர்த்தம் திருமணச் சடங்காகும்.

அதாவது காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்ந்தவர்களது வாழ்வில் பிரிவு வரக்கூடாது என்பதற்காகப் பின்னாளில் ஊர் கூடித் திருமணச் சடங்கை நடாத்தியது. அதன் காரணமாக இல் வாழ்க்கையில் இணைந்தவர்கள் சமுதாயத்திற்கும் பொறுப்பாகவும், அச் சமுதாயம் அவர்களுக்குப் பொறுப்பாகவும் இருக்கின்ற சூழ்நிலை உருவாகியது.

எனவே களவு முறையில் தோன்றும் பொய்யையும், வழுவையும் 'கரணம்' தடுக்கும் என்றும், தடுப்பதற்காகவே கரணத்தை அமைத்தனர் என்றும் கட்டுப்பாட்டுத்தன்மை, தமிழ் சமுதாயத்தில் பின்னர் உருவாயிற்று.

தமிழன் காதலில் திளைத்த பின்பே இல்லறத்தை நாடியவன் என்பதற்குக் காமத்துப்பால் எழுதிய திருவள்ளுவரும் சாட்சிக்கு நிற்கின்றார். அறத்துப்பாலையும், பொருட்பாலையும் விட காமத்துப்பாலில் நளிமும், இனிமையும் கூட இருப்பதை வாசகர்கள் அறிவீர்கள்.

நறுக்குத் தெறித்தாற்போல் காதலைப்

பற்றியும், காமத்தைப் பற்றியும் வள்ளுவர் கூறினாலும் அதிலிருக்கும் பொருளோ எல்லை கடந்ததாக உள்ளது.

'யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகும்'

என்ற குறளில் தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கெதிரீர் நோக்குகின்றார்கள். தலைவியோ தனக்கே உரிய நாணத்தின் காரணமாக நிலத்தை நோக்கினாள். தலைவன் தன்னைப் பாராதவிடத்துத் தலைவி அவனை நோக்கி மெல்லப் புன்முறுவல் செய்தாள்.

தலைவனுக்குத் தனது உள்ள விருப்பைத் தனது மலரும் முகத்தினால் தலைவி வெளிப்படுத்தினாள். தலைவனும் தலைவியிடம் தோன்றிய புகழ்கம் புரிதல் மெய்ப்பாட்டால் அவள் தன்னை மனப்பூர்வமாக விரும்புகின்றாள் என்பதனை அறிந்து கொண்டான். என்று பார்வையினூடே காதலைப் படர விடுகின்றார் வள்ளுவர்.

வள்ளுவர் சுட்டிக்காட்டுகின்ற இன்னுமொரு தலைவியோ வேறு விதப் பார்வையினால் தன் காதலை வெளிப்படுத்துகின்றாள். தலைவனை நேரடியாக நோக்காது, வேறொரு பொருளை நோக்குவதுபோல் முகம் காட்டிக்கொண்டு ஒரு விழிப் பார்வையால் தலைவனை நோக்கித் தன்னுள்ளே மகிழ்ந்தாள் என்பதனை,

'குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்

சிறக்கணித்தாள் போல நகும்'

என்ற குறள் மூலம் வள்ளுவர் அழகாகச் சொல்லிக் காதல் இன்பத்தை வெளிக்கொண்டு வருகிறார்.

பண்டைத் தமிழனின் காதல் வாழ்க்கை முறை, பின்னர் ஆரியர் ஆக்கிரமிப்பின் பின்னர் மறையத் தொடங்கியது. பெண்ணடிமை மிக்க சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் தமிழனின் வாழ்வைச் சீரழிக்க ஆரம்பித்தன. பண்டைத் தமிழர் காலத்தில்

காதல் எவ்வளவு வலுவாக இருந்தது என்பதற்கு ஒரு காரணத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்ட இராமாயணத்தை தெள்ளு தமிழில், தேனூறும் சொற் பரப்பிக் கம்ப நாடான் மொழி பெயர்த்தான். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத ஒரு காட்சியைக் கம்பன் தனது கம்பராமாயணத்தில் காட்டுகின்றான்.

வில்லை முறித்துச் சீதையை மணப்பதற்காக இராமன் வருகின்றான். வில்லை முறிக்கின்றான். சீதையை மணக்கின்றான். இது வால்மீகி இராமாயணம்.

கம்பனின் இராமாயணத்திலோ வில்லை முறிக்க வரும் இராமனை, மேல் மாடத்திலிருந்து சீதை பார்க்கின்றாள். இராமனும் அவளை நோக்குகின்றான். இருவரது கண்களும் ஒருவரை ஒருவர் முதல் தடவையாகப் பார்க்கின்றன. காதல் வசப்படுகின்றன. உள்ளக் குறிப்புரைகளைக் கண்களால் பேசிக் கொள்கின்றன. ஒருவரது உள்ளத்தை ஒருவர் உள்ளம் ஈர்க்கின்றது.

இராமன் உள்ளத்தில் சீதையும், சீதை உள்ளத்தில் இராமனும் குடி புகுந்தனர். தமிழர் காதல் பண்பாட்டின் அடிப்படையான புகழ்கம் புரிதல் மெய்ப்பாடு இங்கே கம்பனால் காட்டப்படுகின்றது. அதனைக் கம்பன் இவ்வாறு எழுதுகின்றார்:

'எண்ணரும் நலத்தினாள் இளையள் நின்றுழி

கண்ணொடு கண்ணினைக் கவவி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாமல் உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் - அவளும் நோக்கினாள்.'

'பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தவால் வரிசிலை அண்ணலும் வாட்கண்

நங்கையும் இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்'

- (கம்பராமாயணம் - பாலகாண்டம் செய்யுள் 590, 592)

தமிழன் காதலிக்காமல் திருமணம் செய்வதில்லை. எனவே கம்பர் தமிழர்களுக்கு எதிரான இராமாயணத்தைத் தமிழாக்கி, தமிழருக்குள் கொண்டு வரும்போது இப்படி இடையில் ஒரு காதல் காட்சியைப் புகுத்தி இராமன் சீதைத் திருமணத்தை, ஒரு காதல் வீரத் திருமணமாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அன்று அவருக்கு இருந்தது. இது தமிழரின் காதல் வாழ்விற்கு ஓர் எடுத்துக்காட்டல்லவா?

இன்று நாம் புலம் பெயர்ந்துள்ள வெளிநாடுகளில் காதலின் அடையாளமாகக் கொடுக்கப்படும் மலர்கள், எம் தமிழர் வாழ்விலும் பெரும் பங்கு வகித்தன என்பதும் ஒரு வரலாற்று உண்மை.

தமிழ்நாட்டில் மலர்கள் மங்கையர் கூந்தலிலும், மனங்களிலும், இல்லங்களிலும் இன்றும் கூட முக்கிய இடத்தை வகித்து வருகின்றன.

அன்புக்குரிய வாசகர்களே! தமிழனின் கடல் போன்ற காதல் வாழ்வைச் சொல்வதற்காக முக்குளித்து ஒரு துளியை மட்டும் இன்று சொல்ல முனைந்தோம். இந்தக் கட்டுரைக்குச் சங்கக் காலப் பாடல்கள், தொல்காப்பியம், திருக்குறள், கம்பராமாயணம் போன்ற வற்றோடு சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், தொல்தமிழர் சமயம், குறுந்தொகை காட்டும் காதல் வாழ்க்கை போன்ற நூல்களும் உதவின.

இது உங்கள் காதல் தீயை இன்னும் கொழுந்து விட்டெரியச் செய்யும் என்றே நம்புகின்றோம்.

வியாபாரம் பெருக விளம்பரம் வேண்டும், ஒரு பேயர் அடிக்கவும் விளம்பரம் வேண்டும்.

ஒரு பேயர்

வேலை தேடுவோருக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்

தமிழர்களுக்கான இலவச வேலை வாய்ப்பு பயிற்சி.



அழையுங்கள்:
020 8646 1193



South London Tamil Welfare Group
தென் லண்டன் தமிழர் நலன் நிறை அமைப்பு

Enhancing the quality of life of tamil community.

Tamils into Employment & Training

Ambassador Suite, Justin Plaza 3

341 London Road, Mitcham, Surrey CR4 4BE

website: www.sltwg.org.uk e-mail: Mani@sltwg.org.uk


உங்களுடைய திறமைகளுக்கேற்ப ஆழ்ந்த பயிற்சியை வழங்கி, உங்கள் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த உதவுகிறோம்.

- ▶ வேலை தேடுதல் (Employment Support)
- ▶ நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி (Interview Techniques)
- ▶ ஆங்கிலம் (ESOL Entry 1, 2 & 3).
- ▶ கணணி (IT support)

முதலியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படும்.



உங்கள் பிள்ளைகளின் திறமையை மென்மேலும் வளர்க்க வழிவகுப்போம் !!!



கட்டணம் £20 for 2 Hours

Year 6, Year 7 மற்றும் 11+ பரீட்சைகளுக்கு
விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் மற்றும்
Verbal Reasoning, Non Verbal Reasoning மிகவும்
சிறந்த முறையில் போட்டி பரீட்சைக்கான
ஏற்ற முறையில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்
9am to 1pm கற்பிக்கப்படும்.

84, Southern Road, London E13 9JD
Tel: 0793 922 2169 (Please Call after 7pm)



டாக்டர் ஜி.வி.பழனிவேல்
FDSRCS (England)
J.L.Vara Dental Practice
290 High Street North, Manor Park
Eastham, London E12 6SA
Tel: 020 8552 162

சுயேச்சை மருத்துவ இயற்கை நலம்

Private Orthodontic Treatment



நெருக்கப்பட்ட
முன்பற்கள் Crowded
Incisors



அண்ணப்பக்க தோற்றம்
Palatal view



சிகிச்சை 18 மாதத்தில்
முடிவடைந்த பின்பு பல்
புருங்கிய இடைவெ-
ளி மூடப்பட்டு பற்கள்
ஒழுங்காகியுள்ளன



நடுவில் நான்காவது
பல் அகற்றப்பட்டு
Fixed Appliance
பொருத்தப்படுகின்றன



இடதுபக்க தோற்றம்
Left Lateral view



பற்களில் உலோக
பிறக்கற்கள் Brackets
பொருத்தப்படுகின்றன




பிறக்கற்களை
இணைத்து அந்நவயங்கம்பி
Archwire
பொருத்தப்பட்டுள்ளது



சிகிச்சை முடிந்த
பின் இரு வெள்ளி
வளையங்கள் இன்னமும்
அகற்றப்படவில்லை



பல்வ அகற்றிய இடம்
9 மாதத்தில் அடைந்து
வீடும் Space Closed



பல்புருங்கிய
இடைவெளி மாதம்
0.76 மி.மீ வீதம்
குறைகிறது

பிறைவேட் பல் ஒழுங்குபடுத்தல் சிகிச்சை 11 வயது சிறுவர் முதல் 55 வயது வந்தோர் உட்பட

- இழந்த பற்களை, தாடை எலும்புகளில் இம்பிளாண்ட் (Implant) மூலம் மீளவும் கட்டி எழுப்புதல்
- பல்வலியை பல் அகச்சிகிச்சை (Endodontic Therapy) மூலம் நிற்பாட்டுதல்
- முரசு இரத்தம் வருதலை நிற்பாட்டல்
- அட்டம் கண்ட பற்களை Splint Therapy மூலம் வலிமையாக்குதல்
- கிளிப் அல்லது பிறைஸ் (Orthodontic) சிகிச்சை மூலம் விகாரமான பற்களை அழகான வரிசைக்கு ஒழுங்குபடுத்தல்
- மஞ்சள் நிறமான பற்களை பால்போன்ற வெண்மையாக மாற்றுதல்
- பல் முரசு சம்பந்தமான சகல சத்திர சிகிச்சைகள்
- புன்னகை அழகை மேம்படுத்த (Cosmetic Dental Treatment)
- சகல சிகிச்சைகளும் ஒரே நிறுவனத்தில் செய்யப்படும்.

நசனல் ஹெல்த் வசதி இல்லை. பிறைவேற் சிகிச்சைகள் மட்டுமே உண்டு

Orthodontic சிகிச்சை NHS இல் செய்யப்பட இயலாது பிறைவேற்கட்டணம் £1900 இல் இருந்து £3200 வரை, பிரச்சினையின் சிக்கல் தன்மையை பொறுத்தது. அறுவாரத்துக்கு ஒருமுறை தவணை முறையில் (Installment) உங்கள் சிகிச்சை செலவை கட்டமுடியும்.

டாக்டர் பழனிவேல் கொழும்பு, மட்டகாப்பு, யாழ்ப்பாணத்தில் நான்கு வருடமும், லண்டனில் இருபத்தைந்து வருட அனுபவமும் உள்ளவர்.

Fellow in Dental Surgery of The Royal College of Surgeons of England

£0 Broker Fee

No broker fee for any type of mortgages/remortgages/buy to let/commercial/secured loans/

உங்கள் வீட்டுக்கடன் தேவைகளுக்கு நாங்கள் எந்தவிதமான தரகர் கட்டணமும் அறவிடுவதில்லை

For friendly service, please call Sanjiv or Mohan:

020 8429 0033

Harrow, Rayners Lane சரவணபவன் உணவகத்திற்கு அருகாமையில்

Goran Gates


421, Alexandra Avenue
Rayners Lane, Harrow,
Middlesex, HA2 9SG.

Estates: 020 8429 2030
Mortgages: 020 8429 0033
Travel: 020 8429 2080
Construction: 07792 800 731
www.gorangates.co.uk

YOUR HOME MAY BE REPOSSESSED IF YOU DO NOT KEEP UP REPAYMENTS ON YOUR MORTGAGE.

Kerala Ayurvedic Health Clinic (Near Wembley)

1 Odean Parade, Sudbury Heights Avenue, Greenford, Middlesex UB6 0NA
5 mins walk from Sudbury Town - Piccadly Line



- ▲ Massage Therapies by experienced and highly skilled therapists
- ▲ Treatment is designed around your individual health needs
- ▲ Safe and effective Ayurveda supplements/ medicines for your needs
- ▲ Only natural medicines are used
- ▲ No side effects at all
- ▲ Wide range of therapies

- ▲ Arthritis
- ▲ Frozen Shoulder
- ▲ High Blood Pressure
- ▲ Pulled Muscles
- ▲ High Cholesterol
- ▲ Trapped Nerve
- ▲ Paralytic Conditions
- ▲ Certain Skin Conditions
- ▲ Stress and Strain
- ▲ Back Pain
- ▲ Whiplash
- ▲ Obesity
- ▲ Joint Pain
- ▲ Digestive Disorders
- ▲ Diabetes
- ▲ Sleeplessness
- ▲ Stiffness
- ▲ Migraine


FREE Consultation

Authentic and Effective Kerala Ayurvedic Treatments

Qualified and Registered Ayurvedic Physicians

Affordable Prices

- * Providing Free Steam Bath, Shower, Towels, Shampoo etc.,
- * Male and Female therapists available
- * Can speak in Hindi Tamil or English & Malayalam
- * Free Parking



உங்கள் நோய்க்கு ஏற்ப அனுபவம், மிக்க பிரத்தியேக ஆலோசனைகளுக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் கேரளா ஆயுர்வேத மூலிகை மருத்துவரை நாடுங்கள்.....



www.kahc.co.uk

Call 020 8902 1104 / 020 8902 1707

20%
Discount
as
Summer Special

கைக்கெட்டாத கைம்மாத்துகள்



விண்ணை எட்டிப்பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் அந்த விதியில் வரிசையாக நின்றன.

ஒரு கட்டிடத்தில் குறைந்தது ஐம்பது வீடுகளாவது இருக்கலாம். கையிலிருந்து விலாசச் சீட்டில் வீட்டிலக் கதைச் சரிபார்த்தான். அழைப்பு மணியை அழுத்தினான்.

சிவநேசன் கதவைத் திறந்தவாறு வரவேற்றார்

"வாடாப்பா வா. இப்பதான் வழி தெரிஞ்சுதே?" என்றவாறு தோளில் கைபோட்டு மார்புடன் அணைத்தார் சிவநேசன்.

"இரண்டு நாள் விடுமுறை. பாத்துப்போட்டுப் போகலாம் என்று வந்ததான்."

"எத்தனை வருசத்துக்குப் பிறகு சந்திக்கிறம். முன் நெத்தியிலை மயிரெல்லாம் போவிட்டுது போலை."

தலையைத் தடவியவாறு சிரித்தான் சிவராசன்.

"முதல்லை இரு" என்று சோபா ஒன்றைக் காட்டியவர், உட்பக்கமாகத் திரும்பி,

"இஞ்சேர்ப்பா.... ஆர் வந்திருக்கிறதெண்டு வந்துபாரும். எங்கடை சிவராசன்" என்று மனைவியை அழைத்தார்.

"வாங்கோ. வாங்கோ. இவர் அடிக்கடி உங்களைப் பற்றித்தான் கதைக்கிறவர்!" என்றவாறு வந்தார் யோகம்.

"இவ்வைத் தெரியுமே உனக்கு?"

"தெரியாமை என்ன.... யோகம் அக்கா."

"கொஞ்சம் பொறுங்கோ. கோப்பி கொண்டுவாறன்.... பால் விட்டோ...?"

"எதெண்டாலும் பறவாயில்லை."

யோகம் அக்கா கோப்பியுடன் வந்தார். கூடவே ஒரு தட்டில் பிஸ்கட்டுகள்.

சிவநேசன் சில ஆல்பங்களை எடுத்துப் போட்டார்.

"குவைத்திலை இருக்கக்கை எடுத்த படங்களும் இருக்கு." பலவருடப் பிரிவில் நிகழ்ந்த சம்பவங்களைப்பற்றி உரையாடிய யதில் பொழுது போனதே தெரியவில்லை.

"சிவா.... நாளைக்குக் காலமை பக்கத்திலை ஒரு கலியாண வீடு. நாங்கள் குடும்பத்தோடே போக வேணும். நீயும் வருவாய் தானே?"

"நான் என்னத்துக்கு அண்ணை அங்கை.... நீங்கள் போவிட்டு வாங்கோ.... நான் வீட்டிலை இருக்கிறேன்."

"சீச்சீ.... நீயும் வா. இங்கை தனிய என்ன செய்யப் போறாய்? கனகரத்தினம் எங்களுக்கு நல்ல சினேகிதன். அவன்ரை தம்பியாருக்குத்தான் கலியாணம்."

"இங்கை கன தமிழாக்களே?"

"குடும்பங்கள் மட்டும் நாப்பதுக்கு மேலை. ஆனால் ஒருத்தன் கூட ஒற்றுமையாய் இல்லை. சின்னச் சின்ன விசயங்களுக்காகச் சண்டை பிடிக்குங்கள். ஒருத்தரைப் பார்த்து ஒருத்தருக்குப் பொறாமை. ஒருத்தர் புதுக்கார் வாங்கினால் மற்றவனுக்குப் பொறுக்காது. கடன்பட்டாலும் கார் வாங்கிவிடுவான். ஒருத்தன் கடை போட்டால் மற்றவன் எதிர்க்கடை. களவாய் ஆராலும் வேலைசெய்தால் எங்கடை ஆக்களே காட்டிக்கொடுத்து விடுவாங்கள். ஆம்பிளையள்தான் இப்பிடயெண்டால்

கற்பனைத் தொடர்

பொம்பிளையன் அதுக்கு மேலை. ஒரு கலியாண வீட்டுக்கு உடுத்த சீலையை மற்றக் கலியாணத்துக்குக் கட்ட மாட்டினம்...."

"உது எல்லா இடத்திலையும் தான் அண்ணை!"

"நீ ஏதாலும் பாவிக்கிறனியே?"

"இல்லையண்ணை!"

"ஒரு பியர் எண்டாலும் குடியன். நான் ஆராலும் வந்தால்தான் கொஞ்சம் பாவிக்கிற னான்!" இரண்டு போத்தல் பியரை உடைத்து வைத்தார்.

"அப்பாடா...." என்றவாறு சோபாவில் 'தொப்'பென்று விழுந்தார் சிவநேசன்.

"என்ன கூட்டம்.... என்ன கூட்டம்...." வாய் ணுமுணுத்தது.

"என்னண்ணை.... களைச்சப் போனியனே?" சிவராசன் கேட்டான்.

"இல்லையடாசிவா. ஒரு இடத்துக்குப் பிள்ளைய னோடே போய் வாறதெண்டால் போதும் போதுமெண்டாகிவிடுது. இதுகள் மற்றப் பிள்ளையனோடே சேர்ந்தடிக்கிற கொட்டம் தாங்க முடியேல்லை."

"இப்பிடயான இடங்களிலைதானை எல்லாப் பிள்ளையனும் சேர்ந்து விளையாட முடியுது."

"சரியாய்ச் சொன்னீங்கள்.... வீட்டுக்கை அடைஞ்சு கிடக்கிறதிகள் இப்பிடயான இடங்களிலைதான் ஓடித் திரியுதுகள். இந்தா றுக்கு இது விளங்காது" என்று குறுக்கிட்டார் யோகம்.

"அதுக்காக இப்பிடயே சந்தைமாதிரி.... கலியாணவீட்டுக்கு வந்திருந்த சனங்களின்ரை முணுமுணுப்பைக் கேட்டனியெல்லை.... கலியாண வீடு எப்பிட.... எக்கச்சக்கமாய் செலவழிச்சிருக்கிறாங்கள்."

"ஓமோம்.... நல்லாய் நடத்தியிருக்கினம்."

"கனகரத்தினத்திட்டை நல்ல காசிருக்கு. தம்பி யாற்றை கலியாணந்தானே. பாத்துப்பாராமைச் செலவழிச்சிருப்பான்."

"அந்தாள் நல்ல மனிசன்போலை கிடக்கு. என்னோடையும் கொஞ்சநேரம் கதைச்சவர். சிலபேர் இலேசிலை கதைக்க மாட்டினம். இந்தாள் வலியவந்து"கதைச்சுது...."

"புருசனும் பெஞ்சாதியும் பழகிறதற்கு நல்ல சனங்கள். என்னவாலும் விசேசம் எண்டால் தங்கடை அலுவல்மாதிரி ஓடியாடித் திரிஞ்சு உதவி செய்யுங்கள். கதையோடே கதையாய் மறந்துபோனன்.... இரவைக்கு உன்னையும் கூட்டிக் கொண்டு தங்கடை வீட்டை வரச்சொன்னவர்...."

"என்னட்டையும் சொன்னவர். என்னவோ முக்கியமான விசயமாம்."

"முகத்தைக் கழுவிப்போட்டு கொஞ்சநேரம் படுக்கிறதெண்டால் படு. இல்லாட்டி ரீவி பார். யோகம், சிவாவுக்கு ஏதாலும் நல்ல படமாய்ப்பாத்து எடுத்துக் கொடு. பாக்கட்டும். நான் கொஞ்சநேரம் சரியப்போறன். பகல்லை ஒரு அரைமணித்தியாலமாலும் படுத்தால்தான் உடம்பும்.... இடம் கொடுக்குது. வயது போவிட்டுதெல்லே...."

சிவநேசன் படுத்து எழும்பி சிவராசனையும் கூட்டிக் கொண்டு கனகரத்தினம் வீட்டுக்குச் சென்றார்.

திருமண வீட்டில் கனகரத்தினத்தின் பார்வை சிவராசனைச் சுற்றியே வட்டமிட்டது. சிவநேசனின் உறவுக்காரன் என அறிந்திருந்தார். பார்த்த உடனேயே அவருக்குப் பிடித்துவிட்டது.

அமைதியான பொடியன். முகத்தில் பணிவு கலந்த வச்சீகரம். அருகே சென்று கதைத்தார். கதையில் கண்ணியம் தெரிந்தது. மனைவி பவளத்தைக் கூப்பிட்டுக் காட்டினார்.

"பாக்க நல்ல பொடியன்மாதிரித்தான் தெரியுது. பிடிச்சிருந்தால் கேட்டுப் பாருங்கோவன்...."

"சம்மதிப்பானோ தெரியாது."

"இன்னைக்கு இரவுச் சாப்பாட்டுக்கு வீட்டை கூட்டிக் கொண்டு வரச்சொல்லி சிவநேசனிட்டைச் சொல்லுங்கோ!"

"நீ சொல்லுறதும் சரிதான். வீட்டை வரவிட்டுக் கேட்டுப் பாப்பம். சரிவந்தால் சந்தோசம்...."

கனகரத்தினம் சிவநேசனிடம் சென்று கதைத்தார்.

அன்று இரவு சிவநேசனும் சிவராசனும் வந்தார்கள். சாப்பாடு பரிமாறப்பட்டது. பவளம் கனகரத்தினத்துக்குச் சைகை காட்டினார்.

"பவளத்தினரை அக்காவுக்கு ஐஞ்சு பிள்ளையன். உழைப்புப் பிழைப்பில்லாமைக் கண்டப்படுகுதுகள். நாங்கள் ஊரிலை இருக் கேக்கை முத்தடெட்டை அகல்யா சின்னல்லை இருந்தே எங்கனோடேதான் வளர்ந்தவள். நமங்கள் ஜோமனிக்கு வந்தாலும் அடிக்கடி கடிதம் போடுவான். நல்ல பிள்ளையவன். எங்கள்

ளிலை சரியான பாசம். இந்தக் காலத்திலை பிள்ளையன் நல்லாயிருந்தால் மட்டும் காணாமே? காலாகாலத்திலை கலியாணம் செய்து கொடுக்கக் காசெல்லே வேணும். அது கள் காசுக்கு எங்கை போதும்?" என்று நிறுத்தி விட்டுப் பவளத்தைப் பார்த்தார் கனகு.

"ஏன் கனகு.... நீங்கள் ஏதாலும் உதவி செய்யிறேல்லையே?" - இது சிவநேசன்.

"ஏதோ இயன்றதைச் செய்யிறம். இப்ப அகல்யாவையும் இங்கை கூப்பிட்டுக் கலியாணம் கட்டி வைக்கலாமெண்டு நினைச்சிருக்கிறம். ஆனால் இங்கை கூப்பிடவே எக்கச்சக்கமான காச தேவை. பேந்து சீதனம் அது இதெண்டு காச தேவை. கனக்கக் காச தேவை என்னதான் யோசனையாக்கிட்டு" என்று தயங்கினார் கனகரத்தினம்.

"ஏன் கனகு. முதலிலை இங்கை கூப்பிட்டால் ஆராலும் சீதனம் வாங்காமைக் கலியாணம் செய்யுற மாப்பிள்ளை கிடைக்காமலே போய்விடுவான்?"

"கிடைச்சாலும் குணமுள்ளவனாயெல்லே அமைய வேணும். கலியாணத்தைக் கட்டிப்பே பாட்டுச் சீதனத்தைக் கொண்டு வா எண்டு சித்திரவதைப்படக் கூடாது." இது பவளம்.

"ஓமோம். வெளிநாட்டிலை எந்தப் புத்திலை எந்தப் பாம்பு இருக்கும் எண்டு தெரியாது. ஊரிலை எண்டால் நாவிடத்திலை விசாரிக்கலாம்."

"அதுதான் சிவநேசன். நீங்கள் இவர் சிவரா சனைப்பற்றி முந்தி அடிக்கடி என்னட்டைச் சொல்லியிருக்கிறியன். குடும்பத்தை நல்லாய்க் கவனிக்கிறவர் எண்டு. "நாங்கள் நேரிலை பார்த்தும் விட்டம். எங்களுக்குப் பிடிச்சப் போச்சுது. ஆனால் வந்த இடத்திலை எப்பிடிக் கேக்கிறதெண்டுதான் தயக்கமாயிருக்கு."

"இதிலை என்ன கனகு?"

"இல்லை. கண்ட ஒருநாளிலையே சீதனமில்லாமைக் கலியாணம் கட்டுறியோ எண்டு எப்பிடிக் கேக்கமுடியும்?" சிவராசன் திகைத்து விட்டான்.

எங்கோ சுற்றிச் சுழன்ற சம்பாசனை தன்னைச் சுற்றிப் படரும் என்று எதிர்பார்க்கவில்லை.

"எனக்குக் கலியாணமா?" எதிர்பாராத வேண்டுகோள்.

"கனகு! சிவராசன் சீதனமில்லாமை இதுக்குச் சம்மதித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். அது அவண்ணை விருப்பம்.... என்ன சிவா?"

திடீரென்று வந்து விழுந்த கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்று புரியவில்லை. சற்றுநேரம்வரை நினைத்துப் பாராத ஒரு விசயத்திற்கு விடை தேடுகிறார்கள்.

"இஞ்சை படரும். இதுதான் அகல்யாவின்ரை படம். கிட்டடிவிலை பிடிச்ச அனுப்பினவை."

பவளம் போட்டோ ஒன்றைக் காட்டினார். பரவாயில்லை. அழகாகத்தான் இருந்தான்.

"நீர் இப்ப முடிவைச் சொல்ல வேண்டாம். நல்லாய் யோசிச்சுச் சொன்னால் போதும்." இது கனகரத்தினம்.

(தொடரும்)

Football training for Kids

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உதையந்தாட்ட பயிற்சி மூன்று பிரிவுகளுக்க நடைபெறுகிறது.

Football Association of UK இன் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணியிலிருந்து பி.ப. 1 மணி வரை
Longfield Middle School Football Grounds,
 Farm Avenue, North Harrow, HA2 7NZ

தொடர்புகளுக்கு. Middlesex Tamil Academy Football Club, **020 8866 2496**

Dr. சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் லண்டன் வந்துள்ளார். நேரில் சந்திக்கலாம்.

ஓம் நமோ நாராயணாய
ஒன்றே குலம் ஒருவனே கடவுள்

பக்தியினால் விதியை ஜெயிக்கலாம்

நல்ல எண்ணத்தினால் மனித நேயத்துடன் வாழலாம்

ஓம் நமோ நாராயணாய

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான விசயங்கள்.

கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது மனிதரின் தலையீடு குடும்பத்தில் இருக்கக் கூடாது. அமைதி இல்லாத குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிற்காது. குழந்தைகளின் கல்வி பாழாகிவிடும். குணவன், மனைவி, குழந்தைகளின் முன் சண்டையிட்டுக் கொள்ள கூடாது. இதனால் பிள்ளைகளின் மனநிலை பாதித்து அவர்கள் எதினும் வகைம் செலுத்த முடியாமல் போகக் கூடும்.

பகவானை நாம் நேரில் காண முடியாது. தியானத்தில் பகவானைக் காணலாம். தினசரி தம்பதிகள் காலையில் விளக்கேற்றி கண்டிமடி தியானம் பத்து நிமிடம் செய்யும் பொழுது பதி, பத்தினி, போகம் பூரணமாகக் கிடைக்கும். அந்திம் காலம் முழுதும் பிரிவில்லாத அன்னியோபாய வாழ்வு கிடைத்திடும்.

ஒருவருக்கு இருக்கும் தரும சிந்தனையே, சமயத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வைக்கும். தருமத்தின் வாழ்வுகளை கருவியும், பின் தருமமே வெல்லும். நல்லவர்களை பகவான் அளவுக்கதிகமாக சோதிப்பார். பின் நல்லதே செய்வார். ஒவ்வொரு ஜென்மத்திலும் கார்த்து நிற்பார்.

காலையில் 6 மணிக்கு முன் எழுந்து யுகிட வேண்டும். காலை, மாலை இரண்டு நேரம் வயிறு சுத்தமாக வேண்டும். மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மன அமைதி கெடும். வயிறு சுத்தமாகி தினசரி காலையில் எழுந்தவுடன் ஆற வைத்த வெந்நீர் ஒரு லிட்டர், காபி, தேநீர் அருந்தாமல் நீரைப் பருக வேண்டும். மாறும் ஒரு முறை வெறும் நீர் மட்டும் அருந்தி காலை ஆறு மணி முதல் மறுநாள் காலை ஆறு மணிவரை உண்ணா நோன்பு கொள்ள வேண்டும். சற்று கடினமான செயல் என்றாலும் பழகினால் சரியாகும். இதனால் பிரசர், சர்க்கரை நோய், இருதய நோய், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்குகிறது. மாதத்தில் இரண்டு நாள் வேக வைக்காத உணவை ஒட்ட கொள்ள வேண்டும். பதினாந்து நாளுக்கு ஒரு முறை கூடுமாவை மயிச்சத்தை உண்ணாதிருப்பது (மச்சம்) நலமாகும். புலால் உணவு மனிதர்களுக்குப் படைக்கப்பட்டதல்ல. ஓர் உயிரை சொன்று உண்பது பாபச் செயலாகும். ஆகாஷ போஜனம் கூடாது. காலை 8 மணிக்கும் பால் ஒரு மளிக் கும் இரவு ஒன்பது மளிக் கும் உணவை உட்கொள்ள வேண்டும்.

ஒரு பழ மொழி உண்டு. ஒரு நேரம் உண்பவர் யோகி, இரண்டு நேரம் உண்பவர் யோகி, மூன்று நேரம் உண்பவர் ரோகி. தினசரி ஒரே நேர உணவும் மற்ற நேரத்தில் பால் பழம் உண்பதும் பக்தியை பூரணமாக சிறக்க வைக்கும். அகால போஜனம் ஆபுணைக் குறைத்துவிடும். முடிந்தவரை வாப்பிட்டுச் சிரிப்பது நலம். ஆயுட் காலம் கூடும். மற்றவரிடத்தில் கோபம் கொள்ளாமல் பேசிப் பழகிட வேண்டும். புன்முறுவலுடன் கோபத்தினால் பாசிட்டிங் என்கி போய்விடும். நெகட்டிவ் சேர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து வயோதிக தள்ளாமை நிலைக்குத் தள்ளிவிடும்.

சுபம்



SRI SWAMI SRINIVASA RAMA NUJAR

வேத சாஸ்திரிகளின் ஜோதிட பிதாமஹர்
சுவாமி
ஸ்ரீனிவாச ராமானுஜர்

முப்பது வருட கால அனுபவம்

ஓம் நமோ நாராயணாய

நவக்கிரஹத்துக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு

மனிதர்களின் மூளை பகுதியில் குரு பகவானின் வாசம் உள்ளது. காது பகுதியில் ராகு வாசம் செய்கிறார். கண்கள் இரண்டிலும் சூரியன் வாசம் செய்கிறார். இருதயப் பகுதியில் புதன் வாசம் செய்கிறார். சரீரத்தில், உடலில், ரத்தம் மற்றும் ரத்த நாளங்களில் செவ்வாய் வாசம் செய்கிறார். இரண்டு பாதத்திலும் சனி பகவான் வாசம் செய்கிறார். வாய் பேசும் பகுதியிலும் சனி பகவானின் ஆதிக்கம் உள்ளது.

மலம் கழிக்கும் மூளாதாரம் பகுதியில் கேது வாசம் செய்கிறார். நீர்த்தாரையில் சக்கிரன், களத்திர காமக்காரகன் வாசம் செய்கிறார். மனது மற்றும் எண்ணங்களில் சந்திரன் வாசம் செய்கிறார். ஆக நமது சரீரத்தில் நவக்கிரகங்கள் வீற்றும் வாசமும் புரிவதால் சரீரமே சன்னதியாகும்.

மனதாலும் சரீரத்தாலும் பாருக்கும் கெடுதல் செய்யக் கூடாது. முடிந்தால் உதவிட வேண்டும். இல்லைபேய் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் வாழ அனுதினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் நம் வாழ்வினை பகவான் சிறக்கச் செய்வார்.

தியானத்தினால் பகவானை காணலாம்

தியான சக்தியை பெறுதல் எப்படி?

நமது மனதை ஒரு நிலைப்படுத்தியும் உடலை முழுமையாக தளர்ச்சி அடையச் செய்வதற்குமான ஓர் பயிற்சியே தியானம் எனப்படும். இது உங்களுக்கு சக வாழ்வு, மற்றும் மன அமைதியை பெறுவதற்கு மிக எளிதில் இயற்கை முறையிலே எல்லாம் வல்ல

நவப்பிரம்ஹம்

நவக்கிரஹங்களின் சரீரமும் - நவப்பிரம்ஹம் பற்றியும் ஆய்வு செய்து ஜோதிடத்திற்கும் சதுர் வேதத்திற்கும் உள்ள சம்பந்தம் பற்றியும் ஆய்வு செய்து சரீரமே நவப்பிரம்ஹம் என்கதை உணர்த்தியவர்.

மாபெரும் ஜோதிட பிதாமஹர் விருதினை பெற்றவர், 1008 யோகக்கலைகளைப் பற்றி அறிபலாம்.

நூற்றி எட்டு சாஸ்திர கலைகளையும் நன்கு கற்றறிந்தவர்.

நவக்கோள்களும் நவப்பிரம்ஹம் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தி ஜோதிடத் தின் வாயிலாக முப்பது வருடங்களாக பலருக்கு வழிகாட்டி விளங்குகிறார்.

ஸ்ரீஸூத்ரானை மஹாயாகம் மாதந்தோறும் பல பகுதிகளில் நடத்தி பலருக்கு ஆத்ம பலத்தை தருகிறார்.

முக்கிய குறிப்பு

ஸாதகம் - பிறந்த தேதி இல்லாதவர்களுக்கு - முக அமைப்பு - பேஷ்டிடிங், கைரேகை வாயிலாக பலா பலனைகளை தெரிந்து கொள்ளலாம்.

தாங்கள் குடும்ப சகிதமாக ஜோதிட பலாபலனைகளை தெரிந்து கொண்டும் சுவாமியிடம் ஆசி பெற்றும் ஸ்ரீமன்

நாராயணின் தெய்வானுக்கிரஹம் பெறவும் பக்தி தியானம் பற்றியும் அறிப நேரில் வருக.

ஆரோக்கியம் பெற வழி?

தியானம் - யோகாஸனம் - பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மிக முக்கிய குறிப்பு:

ஜோதிட ஆலோசனை பெறவும், தியானம், பக்தி ஆலோசனை பெறவும் ஆயிரத்தெட்டு யோகாஸனம் பற்றி ஆலோசனை பெறவும், ஜாதகம், பொருத்தம் பார்க்கவும், போள் செய்து பின் நேரில் வருக.

London Mob: 07930574545
07932913220

LONDON ADDRESS

Jyotisha Pitamaha
SWAMY SRINIVASA RAMANUJAR
177A Church Road, Manner Park.
E12 6HB (Opp. Post Office)
Mob: 07930 574 525 /07932 913 220

MUMBAI ADDRESS

Plot No. 467A, Kinghs Circle,
Matunga East, Mumbai 400019
Mob: 0091 9324 087 044,
T: 0091 2232 907 044

இறைவனிடமிருந்து கொஸ்மிக் சக்தியை பெறுவதற்கு வழி முறையாகும்.

தியானம் பயிற்சி தொடங்கும் முன் நாம் கையாள வேண்டிய முறைகள்?

தன் நம்பிக்கையையும் மன உறுதியையும் விருத்தி செய்தல்;

கொஸ்மிக் சக்தியை பற்றியும் உள்ளார்ந்த சக்தியைப் பற்றியும் விளங்கிக் கொள்ளல்.

தியான பயிற்சியின் நன்மைகளை விளங்கிக் கொள்ளல்.

கொஸ்மிக் சக்தி (COSMIC ENERGY)

இது அயன மண்டலத்தில் இருந்து பெறப்படுகின்ற ஆத்மிக் கதிர் வீச்சு சக்தியை குறிப்பதாகும். இது இந்து சமய வழிமுறையில் பரமாத்மா என்று அழைக்கப்படும்.

தியானத்தின்போது கொஸ்மிக் சக்தியானது எமது உடலிலும் மனதிலும் பிரம்ம ரத்திரா ஊடாகப்பாய்ந்து உள்ளார்ந்த சக்தியேடு இணைவு கொள்கிறது. இதனால் அதிசமாக நோய்கள் குணமடைகிறது.

உள்ளார்ந்த சக்தி (INNER ENERGY)

இது எமது ஜீவசக்தியைக் குறிப்பது ஜீவசக்தியைக் குறிப்பது ஜீவாத்மா என அழைக்கப்படும்.

தியானத்தின் கால அளவு

நேரம், 30 - 40 நிமிடங்கள்.

தியானத்தில் பெறப்படும் நன்மைகள்:

நமது ஆக்க இயல்பு, ஞானசக்தி, சித்திரை மற்றும் ஆத்மீகபலம் ஆகியவை சிறப்பாக விருத்தி பெறுகின்றன.

இரத்தத்தில் கொலஸ்டிரால் (CHOLESTEROL) குறைகிறது.

உயர் இரத்த அழுத்தம் குறைகிறது.

கோபம் மன அழுத்தம் உள்சோர்வு ஆகியவற்றைக் குறைக்கிறது.

மிதமிஞ்சிய தசை வளர்ச்சியை மட்டுப்படுத்தல். இதயத்துடிப்பை சமப்படுத்தல். இதயத்தின் வேலைப்பளுவை குறைத்தல்

சுவாசப் பைகளுக்கு கடின கார்பை சென்றடைய வைத்தலும் இலகுவான சுவாசியும் கிடைக்கிறது. இதனால் அஸ்திமாவோடு பெரிதும் பயன் பெறுவர்.

பக்தி - தியானம் - பற்றி முழுமையான ஆலோசனை வழங்கப்படும்.

1008 யோகாஸனம் இதில் உடல் உபாதைக்கேற்ப ஆலோசனை பெற்றும் விபாதி தீரவும் ஆலோசனை பெறலாம்.

ஆலய திருப்பணி

சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜரின் அன்பான வேண்டுகோள்.

ஸ்ரீ கலியுக வெட்சுமி நரசிம்ஹர் சன்னதி கோயில் ஆலயம் மும்பையில் இருந்து 73வது கி.மீட்டர், எழுபத்திமூன்று, மும்பை - கோவா காவேரியில், இர்வாடி, மெயின் ரோட்டில், தாலுக்கா என்ற இடத்தில் சன்னதியும் மற்றும் (108), நூற்றி எட்டு, கோமாதா, பக, கன்றுடன் சேர்த்து கோசாலர் வைத்திடவும் கட்டுமான திருப்பணி தொடங்கி இருப்பதால் தாங்கள் மனமுடிந்து நேரில் வந்து உதவிட வேண்டுகிறேன்.

வார்த்தைகளைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக சூழலியல் நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பிவைப்புகள், வெளியிட உள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா: கனடா: பிரான்ஸ்:
Tel: 020 7043 4315 Tel: 416-297-4999 Tel: 01 7289 8165
Fax: 020 7043 4312 Fax: 416-335-6009 சுவீடன்:
email: info@orupaper.com Tel: 043 5000 277



மணமகள் தேவை

1. British citizen, 30 years, 5' 7", an electronic engineering, looking for a suitable bride in the U.K. Ref: 1183
2. Surrey, U.K, University engineering graduate, presently working in M.E, 31 years, 5' 6", looking for a university educated bride in Europe, who could also sponsor him. Ref: 1182
3. Jaffna University Computer-Science graduate, in the U.K on work permit until 2112, looking for a suitable bride in Europe with permanency. Ref: 1181
4. British citizen, in the U.K since 1990, B.Sc qualified from South bank Uni. 36 years, 5' 5" looking for a matching bride from Europe. Ref: 1180
5. In the U.K since 2001, Computer Science graduate from Kingston Uni., 29 years, 6' 1" looking for an educated bride from Europe or Canada with permanency. Ref: 1179
6. British citizen, in the U.K since 1979, an IT graduate, 38 years, 5' 8", a divorcee looking for a suitable bride. Ref: 1178
7. UK இல் PR உள்ள 41 வயது 5'9" A/L படித்த மெக்கானிக்காக வேலை பார்க்கும் வரன் தகுந்த மணப்பெண்ணைத் தேடுகிறார். Ref: 1177
8. கொழும்புரல் வசிக்கும் 37 வயது 5'8" சில காலம் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் வசித்த வரன் வெளிநாடுகளில் தகுந்த மணப்பெண்ணைத் தேடுகிறார். Ref: 1176
9. சப்பிரகமுவ பல்கலைக்கழக பட்டதாரி 35 வயது 6'3", வெளிநாடுகளில் தகுந்த மணப்பெண்ணைத் தேடுகிறார். Ref: 1175.
10. ஏழு வருடங்களாக லண்டனில் வசிக்கும் 28 வயது 5'11", படித்த வரன் தகுந்த மணப்பெண்ணைத் தேடுகிறார். Ref: 1174.
11. திருச்சியை பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது 5' 6", படித்த வரனுக்கு

Canada, EU நாடுகளில் தகுந்த மணப்பெண்ணைத் தேடுகிறார். Ref: 1173.

12. In Canada since 1996, on 'leave to remain' status, graduate from Uni. of Canada, working in USA, 36 years, 5' 11", seeks a professional bride. Ref: 1172

13. Mother looking for a suitable bride for her son, UK born, 37 years, 5' 9", IT graduate and well employed in London. Ref: 1171

14. Graduate from Moratuwa (Sri Lanka) campus, working in London on Permanent Visa status, 38 years, 5' 11", a divorcee, looking for a bride in EU or Sri Lanka. Ref: 1170

15. 14 years in U.K, 37 years, 5' 5", A/L educated and self employed, looking for a suitable bride in UK only. Ref: 1169

16. ஆறு வருடங்களாக லண்டனில் வசிக்கும் 37 வயது, 5'6", sponsor செய்யக் கூடிய மணமகளை தேடுகிறார். Ref: 1168

17. Lecturer in a University in Sri Lanka, worked in the U.K for a 2 year-period, 32 years, 5' 5", seeking a bride, at least A/L, from abroad or Sri Lanka. Ref: 1167

18. Engineer 29 years, 5' 10", in Australia since childhood, presently well employed and working in USA, looking for a suitable bride. Ref: 1166

19. In the U.K since 2,000, qualified accountant from University of Wales, 36 years, 5' 10" looking for a suitable bride. Ref: 1165

20. In the U.K since 1990, now 'leave to remain' status, a divorcee, 38 years 5' 7", London Transport employee, since 1995, looking for suitable bride. Ref: 1163

21. பிரான்சில் வசிக்கும் 34 வயது 5'8", A/L படித்த மணமகளுக்கு வதிவிடமுள்ள மணப்பெண் தேவை Ref: 1164

22. லண்டனில் 11 வருடங்களாக வசிக்கும் A/L படித்த 43 வயது 5'5" உயரமுள்ள மணமகனிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1161

23. Professional groom, 30 years, 5' 8", on 5-year work visa, looking for a bride, a professional, or an undergraduate; sponsorship available, if needed. Ref: 1160.

24. Professional, U.K qualified, 29 years, 5' 11", looking for a suitable bride in the U.K. Ref: 1158.

25. கைதடியில் வலுவிலந்தோர் பட சாலையில் படித்த, வாய்பேசு முடியாத, 39 வயது, 5'2" 11 வருடங்களாக ஜெர்மனியில் வசிக்கும் மணமகனிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1156.

26. Engineer from UK Uni., 27 years, 5'6", on temp. visa, seeking a suitable bride. Ref: 1155

27. கொழும்பில் வசிக்கும், 27 வயது, 5'5", படித்த மணமகளுக்கு, கனடாவில் பிரஜாவுரிமைபுள்ள தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1153

28. UK citizen, living in Canada, well educated and with long service achievements in high positions, 46 years, 5' 11" tall, a divorcee, looking for a suitable bride. Ref: 1149

29. An Accountant in Germany since child hood, in the UK since 2004, 28 years, 5'8", looking for a suitable bride. Ref: 1147

30. Msc quailified accountant on working visa, 29 years 5'7", a divorcee, looking for a professional bride Ref: 1146

31. In UK since 2000, on student visa, UK graduate, 29 years, 5'10", looking for a suitable bride with PR Ref: 1142

32. IT பட்டதாரி, 30 வயது, 5'11", Student visa இல் உள்ள மணமகளுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1140

33. ஆவுஸ்திரேலியா பிரஜாவுரிமை யுள்ள, computer engineer, 27 years, 5'8", மணமகளுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1137

34. கனடா பிரஜாவுரிமை, 28 வயது, 5'6", Engineer மணமகளுக்கு, தகுந்த மணமகளைத் தேடுகின்றனர். Ref: 1136

35. ஜோடியாவில் படித்த Doctor, தற்சமயம் UKல் student visa இல் இருக்கும், 32 வயது, 5'5", மணமகளுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1125

மணமகன் தேவை

36. British citizen, 15 years in U.K, 29 years, 5' 4" AL qualified looking for a matching groom in England. Ref: 1610

37. In the U.K with work permit and MBA qualification, 35 years 5' 5" looking for a suitable groom with UK permanency. Ref: 1609

38. Canadian citizen, in Canada since 2003, 28 years 5' 6", an accountant working in a bank, looking for a suitable groom in Canada or U.K. Ref: 1608

39. கொழும்பில் HSBC வங்கியில் வேலைபார்க்கும் 33 வயது 5'5", படித்த மணமகளுக்கு தகுந்த வரனைத் தேடுகிறார். Ref: 1607.

40. இந்திய பல்கலை பட்டதாரி தற்போது லண்டனில் MA படிக்கும் 32 வயது 5'11" தகுந்த மணமகளை தேடுகின்றார். Ref: 1606

41. கொழும்பில் வேலை பார்க்கும் 29 வயது 5', A/L படித்த தகுந்த நிரந்தர வதிவிட வரிமைபுள்ள மணமகளை தேடுகின்றார். Ref: 1605

42. Professionally qualified bride living in Colombo, 27 years, 5' 4" looking for a suitable groom, a U.K/USA citizen. Ref: 1604

43. Accounting professional, working in USA, 30 years, 5' 3", looking for a professionally qualified groom. Ref: 1603

44. Medical Doctor, born in New Zealand, working over there, 26 years, 5' 4", looking for a suitable university educated groom, with a deep concern for the plight of humanity. Ref: 1602

45. French citizen, a professional, 28 years, 5'7", looking for a professional groom, preferably, a French. Ref: 1601

46. யாழ்ப்பாண பல்கலைப் பட்டதாரி 30 வயது, 5'3", யாழ்ப்பாணத்தில் தொழில்புரியும் மணப்பெண்ணிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1600

47. யாழ்ப்பாணத்தில் விஞ்ஞான ஆசிரியையாக வேலை செய்யும் 36 வயது, 5'3" மணமகனிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1499.

48. Brother looking for sister 32 years 5' 3", working in Colombo, a suitable groom. Ref: 1498.

49. யாழ்ப்பாணத்தில் தொழில் புரியும் பட்டதாரி, 35 வயது, 5'6" மணப்பெண்ணிற்கு படித்த வதிவிடம உரிய வரனை கனடா, EU நாடுகளில் தேடுகின்றனர். Ref: 1497.

50. கொழும்பில் வேலை புரியும் 31 வயது, 5' மணமகனிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1496.

51. Civil Engineer, grew up in Germany, presently working in the UK, 28 years, 5'4", looking for a suitable groom. Ref: 1495

52. Netherland citizen, and undergraduate, 23 years, 5'5", looking for a suitable groom. Ref: 1494

53. நோர்வேயில் சங்கீத பட்டதாரி, 34 வயது, 5'3", மணமகளுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1493

54. இலங்கையில் வசிக்கும், 38 வயது, 5'1", A/L படித்த, மணமகளுக்கு தகுந்த மணமகளை கனடாவிலுள்ள பெற்றோர் தேடுகின்றனர். Ref: 1492

55. கொழும்பில் வேலை புரியும், O/L படித்த, 23 வயது, 5'5", மணமகளுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1491

56. கொழும்பில் பட்டதாரி ஆசிரியை, 38 வயது, 5'4", மணமகளுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1490

57. கொழும்பில் வேலை புரியும், 32 வயது, 5'2", மணமகளுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1489

58. A graduate from Jaffna-Uni., doing Special there, 27 Years, 5' 4", looking for a suitable groom. Ref: 1488

59. யாழ்ப்பாணப் பட்டதாரி, 26 வயது, 5'2", மணமகளுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1487

60. A graduate from Sri Jeyewar'pura-Uni., working as an assistant accountant in Colombo, 26 years, 5' 4", looking for a suitable groom in EU or Australia. Ref: 1486

61. இந்தியாவில் வசிக்கும் பட்டதாரி, 22 வயது, 5' உயரம், மணமகளுக்கு தகுந்த மணமகளை லண்டன், கனடாவில் தேடுகின்றனர். Ref: 1484

62. UK born, 25 years, 5'5", a grauate in accountancy, looking for a professional groom. Ref: 1483

63. In the UK since 1985, A British citizen, 25 years, 5'2" a grauate and well employed looking for a suitable groom. Ref: 1479

64. கொழும்பில் வசிக்கும், விவாகரத்துப் பெற்ற 32 வயது, 5'2", மணமகளுக்கு தகுந்த மணமகளை EU/Canadaவில் தேடுகின்றனர். Ref: 1478

65. Qualified Doctor, working in Colombo, 28 years, 5'5", looking for a professional with PR in the UK. Ref: 1477

66. கொழும்பில் வேலை செய்யும், 38 வயது, 5'1", மணமகளுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1476

67. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் கல்வியற கல்வூரி ஆசிரியை, 23 வயது, 5'2", மணமகளுக்கு தகுந்த மணமகளை லண்டனில் தேடுகின்றனர். Ref: 1475

68. கொழும்பில் வசிக்கும், O/L படித்த, 29 வயது, 5'2", மணமகளுக்கு தகுந்த கொழும்பில் வேலை பார்க்கும் மணமகளை தேடுகின்றனர். Ref: 1474

69. வவுனியாவில் அதிபராக கடமை யாற்றும் 43 வயது 5'2", மணமகளுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1473

70. Born in Britain, a Graduate, 26 years, 5'4", seeking a suitable groom, from EU or USA. Ref: 1472

71. Born in Britain, Professional Graduate, 33 years, 5'4", seeking a suitable groom, from EU or USA. Ref: 1471

72. சென்னையில் வசிக்கும் பட்டதாரி, 28 வயது, 5'1", மணமகளுக்கு, தகுந்த

மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1469

73. யாழ்ப்பாணத்தில் அரசாங்க உத்தியோகராக இருக்கும், 34 வயது 4'8", பட்டதாரி மணமகளுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1468

74. German citizen, 30 years, 5'3", educated & well employed, a divorcee looking for a suitable groom. Ref: 1465

75. தாயகத்தில் பட்டதாரியாக வேலை செய்யும், 29 வயது, 5'3", மணமகளுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1464

76. கொழும்பில் கணக்காளராக பணி புரியும், 26 வயது, 5'5", மணமகளுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1463

77. கொழும்பில் வசிக்கும், 24 வயது, 5'5", படித்த மணமகளுக்கு, தகுந்த மணமகளை ஐரோப்பிய நாடுகளில் தேடுகின்றனர். Ref: 1462

78. கொழும்பில் வங்கியில் முகாமையாளராக வேலை செய்யும், 41 வயது, 5'1", மணமகளுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1460

79. Educated bride, working in Colombo, 24 years, 5'2", seeks a suitable groom in the U.K. Ref: 1453

80. கொழும்பில் வேலை செய்யும், பட்டதாரி மணமகள், 32 வயது, 4'10", தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1452

81. Professional bride, 34 years, 5'8", a U.K citizen, looking for a suitable groom. Ref: 1451

82. In the U.K, on student visa, doing Ph.D, 34 years, 5'1", looking for a qualified groom in Europe with PR Ref: 1449

83. லண்டனில் வசிக்கும், விவாகரத்துப் பெற்ற, 34 வயது, 5'6", மணமகளுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1448

84. Teacher in Jaffna, 34 years, 5'2", looking for a suitable groom. Ref: 1447

85. கனடாவில் வசிக்கும், 30 வயது, 5'2", விவாகரத்துப் பெற்ற மணமகளுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1446

86. கனடா பிரஜாவுரிமைபுள்ள, 46 வயது, 5'5", Hotel Management படித்த மணமகளுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1445

87. Govt. servant in Jaffna, 29 years, 5'3", a graduate, seeks a groom in Sri Lanka or abroad. Ref: 1444

88. Jaffna born, in the U.K on student visa, 35 years, 5'4", A/L qualified seeks a suitable groom. Ref: 1443

89. மட்டக்களப்பில் பிறந்து A/L படித்து ஆசிரியையாக கடமை புரியும் 26 வயது 5'1" தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1442

90. Professional 27 years, 5'5", Ten years in the UK, looking for a Professional groom. Ref: 1437

91. இந்தியாவில் Doctor ஆக பணிபுரியும், 38 வயது, 5'3", மணமகளுக்கு தகுந்த மணமகளை India/ Sri Lankaவில் தேடுகின்றனர். Ref: 1430

92. Professional bride, a Canadian citizen 31 years, 5'3", with traditional values seeking a suitable groom Ref: 1427

93. இந்திய படித்தவ கல்வூரியில் பட்டம் பெற்ற 39 வயது, 5'8", கொழும்பில் வசிக்கும், மணமகளுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1426

94. Professional bride, born in France, 24 years, 5'4", seeking a suitable groom. Ref: 1425

95. தென்மார்க்கில் வசிக்கும், 24 வயது, 5'5", இறுதியாண்டு பல்கலைக்கழக மணமகளுக்கு தகுந்த மணமகளை ஐரோப்பாவில்/ இலங்கையில் தேடுகின்றனர். Ref: 1424

கவிதை

வசிக்கிறாள் அருவாய்

காலக் களத்தினிலே
கடுங்காயம் பட்டவனாய்
உடலெல்லாம் புண்ணாகி
உயிர் போகக் கிடந்தவனை
பத்திரமாய் அணைத்தெடுத்துப்
பாச மருந்திட்டுக்
காதற் துணிகொண்டு
காயத்தைக் களைந்தவனே

அழகிழந்த சித்திரமாய்
அடிவளவில் கிடந்தவனை
கனிவுடனே கரமெடுத்துக்
கறையாணைத் தட்டி
அன்பு நீர்கொண்டு
அழக்கெல்லாம் களைந்தகற்றி
அழகாய் முன்னறையில்
அமர்ந்திருக்கச் செய்தவனே

வாழ்க்கைப் படகிழக்க
வழியெதுவும் தெரியாமல்
துன்பப் பெருங்கடலில்
துடுப்பிழந்து நின்றவனை
மூர்ச்சித்து மெல்லமெல்ல
மூச்சிழந்து போனவனை
கைப்பற்றி மெல்லமெல்ல
கரையிழுத்து வந்தவனே

வெறுமைக் கோடையெனும்
வெந்தணலில் சிக்கியதால்
வெந்து தினங்கருகி
வெளிரிப் போகையிலே
நட்பென்னும் நீர்தேடி
நாள்தோறும் அலைகையிலே
நிழல்தழையும் மரத்தின்கீழ்
நீர்க்குடமாய் வந்தவனே

யாசித்துக் கேட்காமல்
யோசித்துச் செய்தவந்தன்
இதயத்தில் உட்கார
இடமொன்று தருவாயா
இல்லையென்னும் சொல்லறியா
இதமான பெண்ணேநீ
வசந்தத்தை என்வாழ்வில்
வருவித்துத் தருவாயா

- காவியன்

கழிவறைக் காதல்

முதிர்ந்த காதல்கள்
புதைந்த மண்ணிற்குள்
கல் வெட்டுக்களாய்

வளர்ந்த காதல்கள்
கைத்தொலைபேசிக் குள்
புகைப்படங்களாய்

முளைவிடப்போகும் காதல்கள்
கழிவறைக்குள் கவர்களில்
வெற்றுப் பெயர்களாய்

எனவே காதல் வளர
இன்னொரு தாஜ்மஹால் வேண்டாம்
கழிவறைகளைக் கட்டுங்கள்
காதலோடு நாட்டில் சுத்தமும் வளரும்

- இ.தயாளன்

என்றெய்தே

அதிகாலையிலே உன்
அழைப்புமணியுடன்
ஆனந்தமாய் என்
அன்றாட வாழ்க்கை தொடங்க...

நாளெல்லாம் உன்
நினைவுகளின் அசைபோடல்
நள்ளிரவில் விழிமுடினாலும்
நித்திரையிலும் நீதான்
நீங்காது நிறைந்திருக்க...

இந்த இனம் புரியாத
இதயத்தின் வருடல்
இனிதாய் இருக்கிறது
இன்றும் என்றும்
இப்படியே இருந்துவிடு...!!!

- அந்நா

பிரச்சாரம்

கிளம்பும் அவசரத்தில்
ஏதோ ஒரு சட்டையை
போட்டுவிட்ட பின்
இல்லாமல் இருக்கும்
பொத்தானைக் கண்டு
உன்னை அழைக்கிறேன்!
பத்திரமாய் வெகு பத்திரமாய்
உனக்கேயுரிய நாளினத்துடன்
அதைத் தைத்துவிட்டு
உன் முத்துப்பற்களால்
நூலை அறுக்கிறாய்
உன் வாசனையை முகர்ந்தவாறே
மெய்மறந்து நான்
இதற்காகவே நன்றாக இருக்கும்
பொத்தான்களை அவ்வப்போது
அறுத்தெறியலாம்.

- நா.ஆனந்த குமார்

மலரும் காதல்

எனக்காக
காத்திருந்து பூத்திருக்கும்
என் மனத்தோட்ட
கொள்ளைக்காரி வெள்ளைரோலூ
உனக்காக காத்திருந்து
வாடிய என் முகமனைதை
நீ மலர்ந்து
மலரச்செய்தாய் மகிழ்ச்சிக்கடலில்
நம் ஒரு நாள் காதல்
உன்னோடு உதிர்ந்தாலும்
ஒவ்வொருமுறையும் நீ
மலரும்போது - மீண்டும்
மலர மறுப்பதில்லை
சூரியனைப்போல்

- மீறான் அன்வர்

காத்திருக்கிறேன்

கனத்த மழையின்
காரிருள் வேளையிலும்
கிண்கிணத்த மனதுடன்
கீதம் பாடிக்கொண்டு-ஒரு
குடையின் கீழ்
கூத்து கூத்து என மனம் சொல்ல
கெகன கேகன
கேகன கெகன என
கைகள் தாளம் போட
கொன்றை மரத்தடி
கோவிலின் அருகில்
கொளதம் புத்தரை போல் காத்திருக்கிறேன்
உனக்காக...

- கார்த்திகா

சொர்க்கம்

சொர்க்கத்தைத் தேடி
நீங்கள் போக வேண்டும் என்றால்
ஆன்மிகத்தை நாடுங்கள்
சொர்க்கம் உங்களைத் தேடி
வர வேண்டும் என்றால்
காதலை நாடுங்கள்

- யாரோ

பிரச்சாரம்

என் காதலுக்கு
கிறப்பென்று சொல்லிக்கொள்ள
எதுவுமேயில்லை.
அது வெகு இயல்பானது,
என் சுவாசத்தைப் போல

- அருட்பெருங்கோ



SAM SOLICITORS & COMMISSIONERS FOR OATHS

உங்களது அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு
நீண்டகாலம் வேலை செய்திருப்பீர்களாயின் விசா எடுப்பதற்கு
appeals and representation on all Tribunal Hearing
சம்பந்தமான சேவைக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
உங்களது வியாபார ஸ்தாபனங்கள் வீடுகள்
விற்பனை, வாங்குதல் சம்பந்தமான சட்ட சேவைக்கும்
எங்களை நாடவும்!!

Tel: 0208 770 7143
Fax: 0208 643 9245

www.samsolicitors.com
info@samsolicitors.com

IMMIGRATION & ASYLUM
JUDICIAL REVIEW
CIVIL LITIGATION
CRIME
DIVORCE & FAMILY MATTERS
EMPLOYMENT
HOUSING / LANDLORD & TENANT
COMMERCIAL CONVEYANCING
RESIDENTIAL CONVEYANCING
LIQUOR LICENSING

288, High Street, Sutton, Surrey, SM1 1PQ

அறுவைப் பக்கம்

உங்களைத் திருத்தவே முடியாதா?



இந்த பிப்ரவரி மாசம் வந்தாலே நம்ம பசங்க தொல்லை, தாங்காதுங்க.. சாதாரண நாள்லயே இந்த காதல் கீதல் எண்ணு தரையிலே காலு படமா சும்மா பிகருகளோடே சுத்தி சுத்தி வாரதைப் பாத்து பாவமா, இன்னமும் தங்களுக்குன்னு ஒரு ஆளு செட்டாகம இருக்குற பட்டினத்தார் கோஷ்டி எல்லாம் இவக பண்ணிற சுத்தைப் பாத்து பாத்து இந்தக் காதல் புழுதிய நாமளும் இந்த மாசமாச்சும் கெளப்ப மாட்டமானு உள்ளுக்குள்ள ஏக்கத்தோட பார்த்து புழுங்கிட்டு இருக்குறது ஜொள்ளுப்பாண்டியோட மனச போட்டு புழிஞ்சு எடுத்துடுச்சு.

பாவம் பசங்க .. வேலண்டைன்ஸ் டே னாலே எல்லாரும் கையிலே ரோஜா பூவோட ஒரு கார்ட்டும் எடுத்துக்கிட்டு ஏதாச்சும் ஒரு பொண்ணைத் தேத்தறதே வாழ்வின் லட்சியமா சுத்திகிட்டு இருக்காவ.. கமான் காமரேட்ஸ்...

முதல்ல இந்த வேலண்டைன்ஸ் டேங்கறதே ஒரு நினைவு நாள் தாங்கோ.. நம்ம ஆளுங்க அன்னிக்கு ரோசா சொடுத்தா பொண்ணு கண்டிப்பா வாங்கி வச்சுபாணு ஒரு தப்பான அபிப்பிராயத்திலே ஆசையா போய் மானாவாரியா அல்லவா வாங்கிகிட்டு சொல்லவும் முடியாம வாங்கின அல்லவாவை மெல்லவும் முடியாம சுத்திகிட்டு இருக்காவ..

அப்பூ, முதல்ல என்ன பண்ணுங்கோ நீங்க ஒரு பொண்ண பங்குறியன்னு வைங்க... ஒடனே காதல் பத்திக்குமா என்ன..? அடெல்லாம் நம்ம கிழிஞ்சல்கள், டிராஜேந்தர் பட கால டீட்டங்கோ.

இப்போ இருக்குற இந்த குட்டிக கிட்டே எல்லாம் இந்த பார்த்த உடனே எல்லாம் காதல் தீய பந்தம் வச்செல்லாம் கொளுத்தவே முடியாதுங்கோ..

முதல்ல அவக கிட்டே போய் பேசுங்க.. நம்ம சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல யூகி பாருங்க... அப்போதானே நீங்க எப்படின்னு அவிடங்குக்கும் அவிய எப்படின்னு உங்களுக்கும் தெரியுமாம்..?

இப்படி முன்ன பின்ன தெரியாத (பார்த்தா தெரியாத இல்லீங்க கண்ணுகளா..!) பொண்ணுககிட்டே போய் பொசுக்குன்னு நீங்க கார்டையோ ரோஜாவையோ எடுத்து நீட்டுனா ஆஹா கெடச்சுதுடா நமக்கு ஒரு அழகான ரோஜானு வாங்கிக் ஹேண்ட் பேக்கிலே வெச்சுகிட்டு ரோசா கொடுத்த ராசா யாருன்னு தெரியாம எஸ்கேப்பாப்பும்.

இப்படித்தான் போன வேலண்டைன்ஸ் டேக்கு நம்ம தோழி வந்து என்கிட்டே ஒரு டசன் ரோஜாவை எடுத்து காட்டி இவ்வளவும் வீடிலே இருந்து இங்கே வரறதுக்குள்ள கெடச்சுதுடா பாண்டின்னு சொல்லுச்சு.. ஏம்மா எவன்னே தெரியாதே எதுக்கு வாங்கினென்னு கேட்டா.. அட ரோசா எவனோ அழகா இருக்கு பாவம் பய இந்த ஒரு நாளாச்சும் சந்தோசமா இருக்கட்டும்னு அசால்டா சொல்லுது..

நம்ம பசங்க மட்டும் என்ன இளிச்ச வாயங்களா என்ன.. ஆளாலுக்கு ஒரு டசன் ரோஜா வையும் பேர் எழுதாத கார்டுடையும் ஸ்பேர் பார்ட்ஸ் மாதிரி வாங்கி வச்சுகிட்டு போற வர்ற பொண்ணுக கிட்டே எல்லாம் ஏதோ பிட் நேட்டீஸ் கொடுக்கர ரேஞ்சுக்கு கொடுகறதே வேலைன்னு வெளுத்து வாங்கிகிட்டு இருக்காவ..

அட எப்படியோ காதல் தீ கண்ண பின்னானு பத்தி கிட்டு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சுடுச்சு.. என்ன பண்ணலாம்..? எப்படி மடக்கலாம்..? ன்னு கேட்குறியளா..? மடக்கிபோட அவக என்ன பைக் சைடு ஸ்டேண்டா என்ன?

முதல்ல இந்த வேலண்டைன்ஸ் டேக்கு தான் ப்ரபோஸ் பண்ணுவேன்னு அல்ப தனமா நெனச்சுகிட்டு இருகாத்தீப்பு.. தீபாவளி அன்னிக்கு ரிலீஸ் பண்ண இது சூப்பர் ஸ்டார் படமா என்ன..? தவிற அன்னிக்கு ஏராளமா படம் ரிலீஸ் ஆகறதிலே உங்க படம் எதுன்னு தனியா தெரியாம போய்டுங்கோ..

சோ முதல்ல ப்ரொபோஸ் பண்ணறதுக்கு முன்ன கொஞ்சமாச்சும் அவக கிட்டே பேசிப்பழகுங்க... எடுத்த உடனே கார்ட் எடுத்து நீட்டுன அவ்னோதான் ஒஹூ இவன் ஏதோ 'துள்ளுவதோ இளமை' கோஷ்டின்னு பிகர் ஹோர்பேண்டை பிச்சுகிட்டு ஓடக்கூடிய சான்ஸ் ப்ரகசமா இருக்கு பார்த்துக்குங்க... நீங்க என்னமோ தெய்வீக காதல்ல தாஜ்மஹாலையே உங்க மனசிலே சொமந்தகிட்டுதான் இருப்பீக ஆனா அது உங்க காதல் கிளிக்கு தெரியாது இல்லையா? அதான் கொஞ்ச நஞ்சுமாச்சும் அவக மனசிலே என்ன இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு கியரைப் போடுங்கப்பூ..

இல்லாட்டி வண்டி விலிங் ஆகி ஆரம்ப கட்டத்திலேயே கவுந்துரும் ஜாக்கிரதை.. அப்புறம் வழுந்து வறிகிட்டு முட்டி பேந்துருச்ச மனச ஓட்டுச்சிருச்சன்னு குவாட்டர் தாடியோட டயலாக் வுட்டுகிட்டு இருக்குறதுல அர்த்தமே இல்லை...

'அ.. இங்கோ சொல்லிகிட்டு இருக்கேன் சாங்கே ஓடுறிய...?'

'என்ன உங்க ஆளு வந்துட்டானா.. அவளைப் பார்க்க ஓடுறியனா..?'

'அட அந்த ரோசாப்பூவ வச்சுட்டு போங்கப்பூ..'

'என்ன வச்சுட்டு போன தான் எடுத்திக் கொடுத்த தேத்தீடுவேனா..?'

ஜப்பாய்யோ..... திருத்தவே முடியாது டோஸ் இருக்கே...!!!!

- ஜொள்ளுப்பாண்டி

சமையல் பற்றிய உரையாடலை வைத்து திருமணமாகி எவ்வளவு காலம் என்று கண்டுபிடிக்க...

கல்யாணமாகி ஒரு மாதம்

கணவன்: என்ன குஞ்சு. சாப்பாட்டுக்கு அத்தனை கறி இருக்குதே. இதுக்கு மேலை சின்ன வெங்காயம் வெட்டி ஒம்லட் போடத் தான் வேணுமா? நீர் வாரும். வந்து இரும்.

மனைவி: இல்லையப்பா. ஒம்லட் ஒண்டு இருந்தால் நீங்கள் கொஞ்சம் கூடச் சாப்பிடுவியள். இதெல்லாம் ஒரு வேலையே? நீங்கள் பக்கத்திலை நிண்டு கதைச்சுக் கொண்டு நில்லுங்கோ. நான் அஞ்ச நிமிசத்திலை செய்திடுவன்

கல்யாணமாகி மூன்று மாதங்கள்

கணவன்: குஞ்சு இண்டைக்கு என்ன சாப்பாடு

மனைவி: கறிகளோடே ஒம்லட்டும் போட்டிருக்கிறன்

கணவன்: ஏன் சின்ன வெங்காயம் போடாமல் பெரிய வெங்காயம் போட்டிருக்கு

மனைவி: இது வெட்ட லேசப்பா. அதுதான்

கல்யாணமாகி ஆறு மாதங்கள்

கணவன்: என்ன கலா சாப்பிடலாமா?

மனைவி: கொஞ்சம் இருங்கோப்பா. இந்த சீரியல் முடியட்டும்.

மனைவி என்னப்பா. இந்த வெங்காயத்தை உரிச்ச தாழிங்களா? ஒம்லட் போடுறதுக்கு

கல்யாணமாகி ஒன்பது மாதங்கள்

கணவன்: என்ன இது வெங்காயமே இல்லாம ஒம்லட் போட்டு இருக்குது. எனக்குப் பிடிக்காதெண்டு உனக்குத் தெரியாதோ?

மனைவி: ஒரு நாள் இதை சாப்பிட்டதான் என்னா? எல்லாத்தையும் நானே செய்ய ஏலுமா?

கல்யாணமாகி ஒரு வருடம்

கணவன்: என்ன இது. சாப்பாடு சப்பெண்டு இருக்கு. ஒம்லட்டும் சின்னதா இருக்கு. ஒம்லட்டுக்கு உப்பும இல்லை.

மனைவி: முட்டை என்னா நானா போடுறன். சேழி சின்னதா முட்டை போட்டதுக்கு நான் என்ன செய்ய? சும்மா நொய் நொய் எண்ணாமல் சாப்பிடுங்கோ

கல்யாணமாகி நான்கு வருடங்கள்

கணவன்: என்ன இண்டைக்கு உருளைக்கிழங்குக் கறி மட்டுமா?

மனைவி: பிறிஜ்ஜிலை முட்டை இருக்கு. வேணுமெண்டால் ஒம்லட் போட்டுச் சாப்பிடுங்கோ. நான் ரினி பாக்கப் பிபாறன். இல்லாட்டி இப்பியே தின்னுங்கோ. ஒரு நாள் ஒம்லட் இல்லாட்டி ஒண்டும் குஞ்சு சிடாது.

கல்யாணமாகி இரண்டு வருடங்கள்

கணவன்: இண்டைக்கு ஒண்டும் சமைக்க இல்லையா?

மனைவி: நான் சொப்பிங் பொயிட்டு இப்ப தான் வந்தனான். செய்து உாப்பிடுங்கோ. எனக்கும் சேத்து

கல்யாணமாகி மூன்று வருடங்கள்

கணவன்: இண்டைக்கு என்ன சமைக்க?

மனைவி: சோறும் வைச்ச; பிறிஜ்ஜிலை திருக்கிற மீனையும் வைச்ச ஏதாவது ஒரு மரக்கறிமையும் எடுப்புங்கோ. தாங்கல்

கல்யாணமாகி ஐந்து வருடங்கள்

கணவன்: இண்டைக்கு என்ன சமைக்க?

மனைவி: என்னப்பா ஆறையும் நானே சொல்ல வேணும். எதையாவது இருக்கிறதைப் பாத்துச் சமையுங்கோவன்.

இதற்கு மேலே எழுதுவதற்கு எனக்குத் திராணி இல்லைங்கோ..

- குசம்பனின் ஆக்கத்தைத் தழுவி எழுதப்பட்டது!

என் காதலே...

கவலைப்படாதே.....
உன் கரம் பற்ற
இடி விழுந்தால் கூட
தாங்கிக் கொள்வேன்
என்கிறாய்... அன்பே!
என் கவலையெல்லாம்
ஏற்கனவே
இடி விழுந்தவன்
போலிருக்கும் நீ
மேலும் இடி விழுந்தால்

என்ன ஆவாய் என்பதுதான்.....
இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட.
எனது தட்டையும்.

மாற்றி விட்டாய்
ஹம்மம்.....
நேரடியாகவே கேட்டிருக்கலாம்...
என் ஜாதகத்தில்
ஒரு பெரிய கண்டம்
இருக்கிறது என்று
அடுத்த தெரு
ஜோசியக்காரர் சொன்னதை
நான் நம்பவே இல்லை
உன்னை பார்க்கும் வரை...

- இம்சை அரசி



சினிமா

Kite Runner திரைப்பட விமர்சனம்

கானா பிரபா

(மடத்துவாசல் பிள்ளையாரடியில்)



1975 களில் ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யப் படைகள் ஆப்கானிஸ்தான் மீது முற்றுகை நடத்த முன்னர் இருந்த வசந்தகாலத்தில் 'காபூல்' நகரில் கதை ஆரம்பமாகின்றது. அமீர் என்ற சிறுவனின் தகப்பன் பாபா அவ்வூர் பெரும் பணக்காரர். இவர்கள் வீட்டில் Hazara என்ற இனத்தைச் சேர்ந்த அலி என்ற வேலையாளும் அமீரின் வயதை ஒத்த ஹசன் என்ற சிறுவனும் பணியாளர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அமீரே அவன் தகப்பனோ ஹசனை ஒரு வேலையாளின் மகன் என்ற அந்தஸ்தை தாண்டி மிகவும் நேசத்தோடு பழகுகின்றார்கள். அமீருக்கு இயல்பாகவே கதைகள் புளையும் திறமை இருக்கின்றது. இதை இவனின் தகப்பன் பாபா ஒரு பொருட்டாக எடுக்காவிட்டாலும் தந்தையின் நண்பர் ரஹிம் கான் அமீரை மிகவும் ஊக்கப்படுத்தி இன்னும் கதைகளை எழுத உற்சாகப்படுத்துகின்றார். படிக்காத ஹசனும் பணக்கார அமீரும் இணைந்து விளையாடுவதும், அமீர் தான் புனைந்த கதைகளை ஹசனுக்குச் சொல்லி மகிழ்வதுமாக இவர்களின் நட்பு தெளிந்த நேரையாகப் போய்க்கொண்டிருக்கின்றது. தான் பிறந்த போது தன் அம்மா இறந்த காரணத்தினால் தன் தந்தை பாபா தன்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்ற கவலையும் ஏக்கமும் மட்டும் அமீரின் மனதில் எப்போது ஒட்டிக்கொண்டிருக்கின்றது.

அப்போது அவ்வூரில் பட்டம் விடும் போட்டி ஆரம்பமாகின்றது. அந்தச் சுற்றுப் பேரட்டியில் தன் எஜமானர் பாபா வங்கித் தந்த பட்டத்தோடு தன் சின்ன எஜமான் அமீருடன் இந்தப் போட்டியின் தூணும் களும் இறங்குகின்றான் ஹசன். தன்னுடைய இலாகாமான பட்டம் விடும் திறன், எதிராளியின் பட்டத்தை அறுத்து விழுத்தும் திறமை இவை எல்லாம் சேர்த்து ஹசனுக்கும் அமீருக்கும் அந்தப் பட்டப் போட்டியில் வெற்றியைக் கொடுக்கின்றது. தன் தந்தை மனதில் இந்த வேலைக் காரர் சிறுவன் இன்னும் இடம் பிடித்து விடுவானோ என்ற கவலை பொறாமையாக அமீரின் மனதில் உரு வெடுக்கின்றது. ஊர்ச்சிறுவர்கள் ஹசனின் சாதியைத் தாழ்த்தி இகழ்ந்து, அவனை அடித்துத் தூண்டிவைத்து வதையும் கண்டும் கானாமல் நண்கின்றான் அமீர். இணை பிரியா நண்பனாக இருந்து ஹசனை அவமானப் படுத்தியும், ஏசியும் விலக்குகின்றான் அமீர். தன் தந்தையை ஏமாற்றி நாடகமாடி ஹசனைத் திருட்டுப் பட்டம் கட்டி வீட்டை விட்டு வெளியேற்றுகின்றான்.

தொடர்ந்து சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுளையவும், விடு வாசல் இழந்து பெரும் பணக்காரர் பாபாவும், மகன் அமீரும் பாசிஸ்தானுக்கு கள்ளப் பாதையால் பயணித்துப் போய் பின்னர் அமெரிக்காவில் அகதியாக அடைக்கலமாகுகின்றார்கள். 2000 ஆம் ஆண்டுக்கு நகர்கின்றது கதை. தன் தகப்பனின் மனதில் இடம் பிடிக்கும் அமீர் ஒரு பெரிய எழுத்தாளனாகவும் ஆகின்றான். இப்போது அமீர் ஒரு பரந்த உள்ளம் கொண்ட மனிதன். இந்த வேளை பாசிஸ்தானில் இருந்து தந்தையின் நண்பர் ரஹிம் கான் அவசரமாக அம்ரை அங்கு வரும்படி அழைக்கின்றார். திருட்டுப் பட்டம் கட்டித் தொலைந்து போன தன் பால்யகால நண்பன் ஹசன் இப்போது உயிருடன் இல்லை என்ற தகவலையும், ஹசன் குறித்த இன்னொரு அதிர்ச்சிகரமான உண்மையையும் சொல்லி, ஹசனின் பிள்ளை ஏதோ ஒரு அனாதை விடுதியில் இருக்கலாம் என்றும் ரஹிம்கான் கூறி ஹசனின் படத்தையும், பழைய கடிதத்தையும் ஒப்புவிக்கின்றார். அமீர் இளம் பிராயத்தில் செய்த தவறைத் திருத்தும் வாய்ப்பாக போல் அமைகின்றது இது. தலிபான் போராளிகளின் ஆட்சியில் இருக்கும் காபூலை நோக்கி அமீர் பயணித்து பல இன்னல்களைச் சந்தித்து அநாதையாகிப் போன ஹசனின் மகன் சொஹாப்பை காப்பாற்றித் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துப் போகின்றான். உளர்தி யாகப் பாதிக்கப்பட்டு நொந்து ஒடுங்கிப் போய் இருக்கின்றான் அந்தச் சிறுவன். தன்னுடைய நண்பன் ஹசன் கைக்கொண்ட வித்தையைப் பயன்படுத்திப் பட்டத்தை ஒட்டிக் காட்டி ஹசனின் மகனின் மனதில் இடம் பிடித்து அவனின் நட்பைப் பெறுகின்றான் அமீர்.

"The Kite Runner" என்பது Khaled Hosseini என்ற ஆப்கானிய எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவல். இந்த நாவலைத் திரைக்கதை வடிவமாக்கியவர் David Benioff, இயக்கிவர் Marc Forster.

The Kite Runner திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துப் பதிவுகள் மிக அழகாகக் காட்டப்படுகின்றன. படத்தின் ஆரம்பத்திலிருந்து நிறைவுவரை இழையோடும் பின்னணி இசை கூட ஆப்கானிய கலாச்சாரத்தோடு இணைந்த சுகத்தைக் கொடுக்கின்றது. மரத்துண்டத்தில் தம் பெயர் பொறித்து மகிழ்ந்தும், பட்டம் விட்டும் கதைகள் பேசியும் வாழ்ந்த அந்தப் பால்ய நட்புக்காலம், அமீர் வெறுத்து ஒதுக்கும் போது நேசமாக இருக்கும் ஹசனின் பண்பு, சோவியத் படைகளின் படையெடுப்பு, தலிபான் போராளிகளின் ஆட்சிக்காலம், தொலைந்த நட்பின் சுவடுகளாய் எஞ்சி நிற்கும் இடங்களைத் தேடிப் போதல் என்று பல இடங்களைக் காட்சிப்படுத்துகின்றது இப்படம். கூடவே ஹொலிவுட் படமென்பதால் ரஷ்யா மீதான சீண்டல்களும், தலிபான் போராளிகளை மிக மோசமானவர்களாகக் காட்டும் காட்சிகளும் இன்னும் அழுத்தும் சொடுத்தே காட்சியாக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு நாவலைப் படமாக்கும் போது ஏற்படும் சிக்கலைச் சில காட்சிகளின் வேகம் புலப்படுத்துகின்றது.

இருபது ஆண்டுகளுக்கு முந்திய பூமி சோகம் களைந்த சுதந்திரமான பிரதேசமாகவும், பின்னர் சமீபத்திய காபூல் நகர் நொண்டிச் சிறுவர்கள் ஓடியாடி விளையாடும் பூமியாகவும் காட்டப்படுவது எம் ஊரோடு பொருத்திப் பார்க்கவேண்டிய மனது வலிக்கும் ஊட்சிகள்.

எங்கள் கதைகள் இயட்பு படமாவுது எப்போது? நம்மவர் இப்படியான படைப்புக்களை இன்னும் வலிமையான எழுத்துக்களோடு உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழிப் படைப்பாக எழுதினால் இப்படி இரு சந்தர்ப்பம் வாய்க்குமோ?



விமர்சனம்

காதல் கடிதம்

யுத்தம் - காதல் இவை இரண்டையும் எவராலும் தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ முடியாது என்பதைக் காதல் கடிதம் உணர்த்தி நிற்கின்றது. Waterfalls Movie Makers இன் இரண்டு வருட கடின உழைப்பினால் காதல் கடிதம் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

ஜமுனாவாக அனிஷாவும், கார்த்திக்காக ஸ்ரீபாலாஜியும் இரண்டு இந்தியப் புதுமுகங்கள் காதல் கடிதம் மூலம் அறிமுகம். போர்ச் சூழ்நிலையில் வவுனியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஜமுனா இசை பயில்வதற்காகச் சென்னை செல்கின்றாள். கார்த்திக் ஊர்ப் வாணொலி நிலையமொன்றில் பாடல்களைத் தொகுத்து வழங்கும் ஒலிப்பதிவாளராகப் (DJ) பணியாற்றுகின்றான். ஜமுனா எஸ்.எம்.எஸ் மூலம் பாடல்களை விரும்பிக் கேட்க, கார்த்திக் அவளின் விருப்பத் தெரிவுகளைத் தொகுத்து வாணொலி மூலமாக வழங்குகின்றான். கார்த்திக் மனதில் படிப்படியாகக் காதல் மலர்கின்றது. ஒரு நாள் கார்த்திக் தனது காதலை ஜமுனாவிடம் வெளிப்படுத்துகின்றான். எல்லோரும் போல தான் கார்த்திக்கும் சொல்கின்றான் என நினைத்து, அவளின் காதலை மறுக்கின்றாள். மறுதலிக்கின்றாள் ஜமுனா. தனது அப்பாவே தனக்கு எல்லாம் என்றும், ஊருக்குத் திரும்பிய பின்னர் கடிதம் எழுதுவதாகவும் கூறிய படிப்பு முடிந்த பின்னர் வவுனியாவிற்கு திரும்புகின்றாள்.

இலங்கையில் நிகழும் யுத்தம் ஒரு நாள் ஓயும், நான் தனியே ஓயலின் இசைக் கச்சேரி நடத்துவேன் என்று ஜமுனா தனது கல்லூரி நாட்களில் கனவு கண்டாள். ஜமுனாவின் கடிதத்தைத் தினமும் எதிர்பார்த்து, ஏமாந்து போகும் கார்த்திக் அவளின் பிரிவால் ஒவ்வொரு கணமும் வாடுகின்றான். கடிதத்தைக் காணாமல் ஏங்கித் தவிக்கும் கார்த்திக் சென்னையிலிருந்து ஜமுனாவைத் தேடி வவுனியா செல்கின்றான். இறுதியில் என்ன நடக்கின்றது என்பதை இயக்குனர் இலங்கையின் யுத்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண பொது மக்கள் எதிர்கொள்ளும் நிலக்கண்ணி வெடியுடன் தொடர்புபடுத்தியிருக்கின்றார். யுத்தத்தைப் பார்த்துப் பார்த்து எங்களுக்குப் பழகிப் போச்சு என்ற ஜமுனாவின் தந்தையாக நடிக்கும் நடராஜசிவத்தின் வசனம் காதுகளில் தொடர்ந்தும் எதிரொலிக்கின்றது.

வசீகரனின் வசீகரயான வசீகர்கள் தூய்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. யாழ் தேவி பிரயாணத்தின் சர்தோஷயான நிமிடங்களை யாழ் தேவியில் நாங்கள் காதல் செய்தால் என்ற பாடலின் மூலமாக மீண்டும் இராமீட்டிப் பங்கக்கக் கூடியதாகவுள்ளது. நீண்ட யாழ் தேவி பிரயாணத்தின் இன்பகரமான நிமிடங்களை இழந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கு இப்படம் ஓர் விருந்தாக அமையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட வசீகரன் சிவலிங்கம் தனது இளமைக் கால நினைவுகளையும் உணர்வுகளையும் வரிகளில் வடித்தெடுக்க, உதயா அன் வரிகளுக்கு இசையமைத்து மேலும் மெருகூட்டியுள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வவுனியா உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீர்நூறுக்கள், மலைகள், பூங்கா என இயற்கைக் காட்சிகள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இயக்குனர் முகேஷின் முதல் முயற்சி இது. வினோலியாவின் மூலக்கதை காதல் கடிதமாக வரையப்பட்டுள்ளது.

- தூய்மையான கதைகளைப் பின்பிள்ளை

அரங்கேற்ற மலர்கள் | விழா மலர்கள் |
அழைப்பிதழ்கள் | நினைவு மலர்கள்
விளம்பர பிரசுரங்கள் | தமிழ் தட்டச்சு மற்றும்
அனைத்து அச்ச வேலைகளுக்கும்.....

seven | zero

graphic designers


020 7043 4319

45B Crusoe Road | Mitcham | Surrey CR4 3LJ



creative artwork from concept to design

உங்கள் கில்லக்டில் நடைபெறும் அனைத்து வலபவங்களுக்கும் அந் தலீன முறையில் லீடீயா, புனைப்படங்கள், முத்துமாலை அலங்காரங்கள், மணமகள் அலங்காரங்கள் கேக் வகைகள் அனைத்தையும் ஒரே கிடக்டில் செய்து கொள்ள எங்களை நூருங்கள்.



LAKSHMI VIDEO & DECORATIONS

S.Ranjan: 07951890664 / 020 8204 6036 / 079 8868 3666

Sabesan: 079 5649 8553

லக்ஷ்மி வீடியோ & டெகரேஷன்

South
Godstone
Surrey

Asset Land Investment PLC

**FREEHOLD
LAND FOR SALE
IN SURREY AND
NORTHAMPTONSHIRE**

Fantastic Return on your investment.
Invest from as little as £9,995!

மிகச் சிறந்த முதலீடு
இன்றே முந்திக் கொள்ளுங்கள்

Every land owner will get a title deed
from HM Land Registry.



Prices
start
from
£9,995



Asset Land Investment PLC
7 Old Park Lane, Mayfair
London W1J 1QR
Phone: +44 (0) 207 493 0500
Fax: +44 (0) 207 493 0550

Feroze Jalal
0775 611 7752
www.ali-plc.com



வெற்றி அன்றி
வேறொன்றும்
அறியோம்



SRINIVASANS SOLICITORS

Attorneys & Advocates

Mr. I. Srinivasan
Senior Partner

Mr. T.S.Reddy
Partner

Mr. T. J. Pasha
RFL Partner

Mr. I. K. Kommalage
RFL Partner

Tel:
020 8989 2956

Fax:
020 8989 1592

Mobile:
07905 692 444

2nd Floor, 7A High Street,
Wanstead, London. E11 2AA

SPECIALISTS

in all forms of

- ◆ Civil & Criminal Litigation
- ◆ Conveyancing both Residential & Commercial in U.K.
- ◆ Conveyancing Sales & Purchase in Sri Lanka, India & Pakistan.
- ◆ All forms of Immigration and Nationality.
- ◆ Wills, Probate, Administration, Trust, Personal Injury & Clinical negligence.
- ◆ Family & Children
- ◆ Landlord & Tenant

NO LEGAL AID

(The firm is regulated by the Solicitors
Regulation Authority)



e-TOURS LTD.

T: 020 8429 5200

T: 020 8429 5201

F: 020 8429 5203

E: info@e2ours.co.uk

W: www.e2ours.co.uk

Talbot House, 204/226 Imperial Drive, Rayners Lane, Harrow, Middlesex HA2 7HH

- FLIGHTS WORLDWIDE • HOTEL BOOKING • TRAVEL INSURANCE
- PACKAGE HOLIDAYS • VISA SERVICES



Sydney £600 +TAX

Bangkok / Hong Kong £375 +TAX

Singapore / Malaysia £375 +TAX

Kerala Holiday

Very Special Offer By E-Tours Only

2 Nights Houseboat

3 Nights Kovalam Beach

2 Nights Munnar Kerala

inc Flights, Transfer, Meals and Travel Insurance

All These Just For

£549 per person

Bombay Delhi £190 +TAX

Colombo £220 +TAX

Trichy from £280 +TAX

Chennai £230 +TAX

Canada from £99

Dubai from £180 +TAX

Sri Lanka

five star hotel 7 nights

from **£510**

including flights & transfer

All Major
Credit
Cards
Accepted



Your Magical Gateway Into The World



020 8429 5200

mobile Ragu: 07771 788 598